



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,905 — FRIDAY, MARCH 23, 1956

(Published by Authority)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	457	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
Land Sales by the Government Agents: —		Eastern Province	—
Western Province	—	North-Western Province	—
Central Province	—	North-Central Province	—
Southern Province	—	Province of Uva	—
Northern Province	—	Province of Sabaragamuwa	—
Eastern Province	—	Land Acquisition Notices	463
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	475
North-Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	475
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,238 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,454 of May 26, 1939 and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Matuluwawa in the Nikawagampaha Korale of the Hiniyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 3, 4, 6, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29, 30, 32, 33, 36, 37, 39, 42, 43, 46, 47, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 59, 60, 61 and 62 in village plan No. 3,017 (vide Settlement Notice No. 2,047)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-third day of October 1955

R V JAYASURIYA,  
Assistant Settlement Officer

#### SCHEDULE

Sub-divisional Lot No.	Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. F.							
1	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	3 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	2 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
8	63	0 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
8	64	0 2 4	S 31,567	5 (4) (c)	(1) Jayawardana Mudiyanse-lage Mallhamy Jayawardana, (2) Jayawardana Mudiyanse-lage Punchu Banda, (3) Jayawardana Mudiyanse-lage Kapuralage Ranhamy, (4) Jayawardana Mudiyanse-lage Dingurala, (5) Jayawardana Mudiyanse-lage Mudiyanse, (6) Jayawardana Mudiyanse-lage Dingiri Menika and (7) Jayawardana Mudiyanse-lage Appuhamige Ranhamy, all of Heeralugama	Settled in undivided shares of one-fifth each to (2), (3) and (7) and one-tenth each to (1) (3), (4) and (6)	Kurunegala B 349	261	

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No	Folio No.
		A. B. P.							
8 ..	65 ..	1 0 11	S 31,568	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Tiki Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	262
8 ..	66 ..	0 2 0	S 31,569	5 (4) (c)	(1) Hatigamuwe Basnayaka Mudiyansele Punchi Banda and (2) Ekanayaka Mudiyansele Herathamge Mutu Menika, both of Hatigomuwa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	263
8 ..	67 ..	0 1 39	S 31,570	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Tiki Banda Ekanayaka of Matuluwawa	—	Kurunegala B	343	264
8 ..	68 ..	0 2 1	S 31,573	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamge Heen Banda of Heratgama	—	Kurunegala B	343	265
8 ..	69 ..	0 3 21	S 31,554	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamge Ukku Amma of Heratgama	—	Kurunegala B	343	266
8 ..	70 ..	1 1 38	S 31,555	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyansele Herathamge Punchura and (2) Herat Mudiyansele Appuhamge Ukku Amma, both of Heratgama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	267
8	71	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
8	72	1 0 0	S 31,556	5 (4) (c)	Herat Mudiyansele Punchuralage Mudiyansele of Heratgama	—	Kurunegala B	343	268
8	73	1 0 39	S 31,557	5 (4) (c)	Herat Mudiyansele Banda Vedaralage Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	269
8	74	2 3 8	S 31,558	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Tiki Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	270
8 ..	75	0 2 2	S 31,559	5 (4) (c)	(1) Herat Mudiyansele Bandage Bandara Menika, (2) Herat Mudiyansele Bandage Abeyratna and (3) Herat Mudiyansele Bandage Kumarihamy, all of Heratgama	Settled in undivided shares of one-third each	Kurunegala B	343	271
8 ..	76	0 0 12	S 31,560	5 (4) (c)	Herat Mudiyansele Ukku Bandage Tiki Banda of Heratgama	—	Kurunegala B	343	272
8	77	0 0 39	S 31,561	5 (4) (c)	(1) Herat Mudiyansele Tiki Bandage Mutu Banda, (2) Herat Mudiyansele Tiki Bandage Mutu Menika, (3) Herat Mudiyansele Tiki Bandage Punchi Menika, (4) Herat Mudiyansele Tiki Bandage Dingni Amma and (5) Herat Mudiyansele Tiki Bandage Kiri Banda all of Heratgama	Settled in undivided shares of one-fifth each	Kurunegala B	343	273
8	77½	0 0 22	S 31,562	5 (4) (c)	(1) Herat Mudiyansele Banda Hitapu Arachchilage Abeyratna, (2) Herat Mudiyansele Banda Hitapu Arachchilage Kumarihamy and (3) Herat Mudiyansele Banda Hitapu Arachchilage Bandara Menika, all of Heratgama	Settled in undivided shares of one-third each	Kurunegala B	343	274
8	77½	0 0 22	S 31,563	5 (4) (c)	Herat Mudiyansele Banda Vedaralage Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	275
8	77½	0 0 24	S 31,564	5 (4) (c)	Herat Mudiyansele Mudiyansele Mutu Menika of Heratgama	—	Kurunegala B	343	276
8	77½	0 0 31	S 31,565	5 (4) (c)	Herat Mudiyansele Ukku bandage Kapuru Banda Ariyawardana of Heratgama	—	Kurunegala B	343	277
8	78	174 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	7 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
14	79	0 1 27	S 31,574	5 (4) (c)	Herat Mudiyansele Punchuralage Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	278
14	80	1 3 39	S 31,575	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Herathamge Punchura of Heratgama	—	Kurunegala B	343	279
14	81	27 3 24	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	65 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	12 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	1 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	2 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
22	82	0 2 20	S 31,576	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamge Heen Banda of Heratgama	—	Kurunegala B	343	280
22	83	0 1 1	S 31,577	5 (4) (c)	(1) Herat Mudiyansele Mudiyansele Vidanage Mutu Menika of Hatigamuwa and (2) Herat Mudiyansele Punchi Bandage Tiki Banda of Heratgama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	281
22	84	17 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.
		A	R	P							
23	85	20	3	34	—	5 (1)	The Crown	—	—	—	—
23	86	0	1	13	S 31 578	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Koralage Menikhamy of Mahamadagalla	—	Kurunegala B	343	282
23	87	2	0	31	S 31 579	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyansele Dingu Banda of Mahamadagalla (2) Ekanayaka Mudiyansele Sittamma of Balalla (3) Ekanayaka Mudiyansele Ran Menika of Pahalagama and (4) Ekanayaka Mudiyansele Puchi Menika of Puuthukalawala	Settled in undivided shares of one-fourth each	Kurunegala B	343	283
23	88	0	0	20	S 31 580	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Ukku Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	284
23	89	0	2	7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	90	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
23	91	1	1	6	S 31 581	5 (4) (c)	(1) Wijesuriya Mudiyansele Tikiri Banda and (2) Wijesuriya Mudiyansele Appuhamy, both of Mahamadagalla	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	285
23	92	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	93	0	0	36	S 31 582	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Puchi Menika of Hatiganiwa	—	Kurunegala B	343	286
23	94	1	0	0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	95	0	2	39	S 31 584	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Dingu Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	287
23	96	1	0	2	S 31 585	5 (4) (c)	(1) Wijesuriya Mudiyansele Ukku Banda and (2) Wijesuriya Mudiyansele Dingu Amma both of Matuluwawa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	288
23	97	0	1	3	—	5 (1)	The Crown	—	—	—	—
23	98	1	0	15	S 31 586	5 (4) (c)	Ekanayaka Chandrasoka Seneviratne Mudiyansele Ralahamillage Mudiyansele Heratham of Matuluwawa	—	Kurunegala B	343	289
23	99	0	2	9	S 31 587	5 (4) (c)	Ekanayaka Chandrasoka Seneviratne Mudiyansele Ralahamillage Mudiyansele Heratham of Matuluwawa	—	Kurunegala B	343	290
23	100	0	2	6	S 31 588	5 (4) (c)	Jayawardana Mudiyansele Kiri Banda Hitapu Koralage Tikiri Banda, Acting Koralage of Heeralagama	—	Kurunegala B	343	291
23	101	0	3	24	—	5 (1)	The Crown	—	—	—	—
23	102	0	3	35	S 31 590	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Ukku Banda of Matuluwawa	—	Kurunegala B	343	292
23	103	0	0	16	S 31 591	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamy of Heratgama	—	Kurunegala B	343	293
23	104	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
23	105	0	0	32	S 31 593	5 (4) (c)	Herat Mudiyansele Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	294
24	—	1	3	29	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	3	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	24	0	29	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0	1	9	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	2	2	37	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	11	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	2	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	1	3	24	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	1	1	13	—	5 (1)	The Crown	—	—	—	—
39	106	0	3	36	—	5 (1)	The Crown	—	—	—	—
39	107	0	3	19	S 31 595	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Dingu Banda of Balagalla	—	Kurunegala B	343	295
39	108	0	1	19	S 31 596	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Appuhamy of Kailagoda, Badulla	—	Kurunegala B	343	296
39	109	0	2	1	S 32,000	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Appuhamy of Kailagoda, Badulla	—	Kurunegala B	343	297
39	110	0	3	5	S 31,597	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Ran Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	298
39	111	0	0	20	S 31,598	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Ran Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	299
39	112	0	2	24	S 31 599	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Dingu Banda of Balagalla	—	Kurunegala B	343	300
39	113	0	1	20	S 31 600	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Mutu Bandage Dingu Banda of Mahamadagalla	—	Kurunegala B	344	1
39	114	0	3	39	S 31,601	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Mutu Bandage Dingu Banda of Mahamadagalla	—	Kurunegala B	344	2
39	115	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	—
39	116	0	3	20	S 31 602	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Dingu Amma of Matuluwawa	—	Kurunegala B	344	3

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	B	P							
S ..	65	1	0	11	S 31,568	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Tiki Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	262
S ..	66	0	2	0	S 31,569	5 (4) (c)	(1) Hatigamuwe Basnayaka Mudiyansele Punchi Banda and (2) Ekanayaka Mudiyansele Herathamige Mutu Menika, both of Hatigomuwa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	263
S ..	67	0	1	39	S 31,570	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Tiki Banda Ekanayaka of Matuluwawa	—	Kurunegala B	343	264
S ..	68	0	2	1	S 31,573	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamige Heen Banda of Heratgama	—	Kurunegala B	343	265
S ..	69	0	3	21	S 31,554	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamige Ukku Amma of Heratgama	—	Kurunegala B	343	266
S ..	70	1	1	38	S 31,555	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyansele Herathamige Punchirala and (2) Herat Mudiyansele Appuhamige Ukku Amma, both of Heratgama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	267
S ..	71	0	0	32	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	72	1	0	0	S 31,556	5 (4) (c)	Herat Mudiyansele Punchirala Mudiyansele of Heratgama	—	Kurunegala B	343	268
S ..	73	1	0	39	S 31,557	5 (4) (c)	Herat Mudiyansele Banda Vedaralage Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	269
S ..	74	2	3	3	S 31,558	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Tiki Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	270
S ..	75	0	2	2	S 31,559	5 (4) (c)	(1) Herat Mudiyansele Bandage Bandara Menika, (2) Herat Mudiyansele Bandage Abeyratna and (3) Herat Mudiyansele Bandage Kumarihamy, all of Heratgama	Settled in undivided shares of one-third each	Kurunegala B	343	271
S ..	76	0	0	12	S 31,560	5 (4) (c)	Herat Mudiyansele Ukku Bandage Tiki Banda of Heratgama	—	Kurunegala B	343	272
S ..	77	0	0	39	S 31,561	5 (4) (c)	(1) Herat Mudiyansele Tiki Bandage Mutu Banda, (2) Herat Mudiyansele Tiki Bandage Mutu Menika, (3) Herat Mudiyansele Tiki Bandage Punchi Menika, (4) Herat Mudiyansele Tiki Bandage Dingiri Amma and (5) Herat Mudiyansele Tiki Bandage Kiri Banda, all of Heratgama	Settled in undivided shares of one-fifth each	Kurunegala B	343	273
S ..	77½	0	0	22	S 31,562	5 (4) (c)	(1) Herat Mudiyansele Banda Hitapu Arachhilage Abeyratna, (2) Herat Mudiyansele Banda Hitapu Arachhilage Kumarihamy and (3) Herat Mudiyansele Banda Hitapu Arachhilage Bandara Menika, all of Heratgama	Settled in undivided shares of one-third each	Kurunegala B	343	274
S ..	77¼	0	0	22	S 31,563	5 (4) (c)	Herat Mudiyansele Banda Vedaralage Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	275
S ..	77¼	0	0	24	S 31,564	5 (4) (c)	Herat Mudiyansele Mudiyansele Mutu Menika of Heratgama	—	Kurunegala B	343	276
S ..	77½	0	0	31	S 31,565	5 (4) (c)	Herat Mudiyansele Ukku-bandage Kapuru Banda Ariyawardana of Heratgama	—	Kurunegala B	343	277
S ..	78	174	2	18	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	7	1	13	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	79	0	1	27	S 31,574	5 (4) (c)	Herat Mudiyansele Punchirala Ukku Banda of Heratgama	—	Kurunegala B	343	278
S ..	80	1	3	39	S 31,575	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Herathamige Punchirala of Heratgama	—	Kurunegala B	343	279
S ..	81	27	3	24	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	65	0	24	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	12	2	31	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	1	0	2	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	2	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	0	2	10	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	1	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	—	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
S ..	82	0	2	20	S 31,576	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamige Heen Banda of Heratgama	—	Kurunegala B	343	280
S ..	83	0	1	1	S 31,577	5 (4) (c)	(1) Herat Mudiyansele Mudiyanse Vidanage Mutu Menika of Hatigamuwa and (2) Herat Mudiyansele Punchi-Bandage Tiki Banda of Heratgama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	281
S ..	84	17	1	15	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R	P							
23	85	20	3	34	—	5 (1)	The Crown	—	—	—	—
23	86	0	1	13	S 31 578	5 (4) (c)	Wijesuriya Mudiyanselage Keeralage Menikhamv of Mahamadagalla	—	Kurunegala B	343	282
23	87	2	0	31	S 31 579	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanselage Dingiri Banda of Mahamadagalla (2) Ekanayaka Mudiyanselage Sittamma of Balalla (3) Ekanayaka Mudiyanselage Ran Monka of Pahalugama and (4) Ekanayaka Mudiyanselage Panchi Monka of Puruthukadawala	Settled in undivided shares of one-fourth each	Kurunegala B	343	283
23	88	0	0	20	S 31,580	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Ukku Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	284
23	89	0	2	7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	90	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
23	91	1	1	6	S 31 581	5 (4) (c)	(1) Wijesuriya Mudiyanselage Tikuri Banda and (2) Wijesuriya Mudiyanselage Appuhamy both of Mahamadagalla	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	285
23	92	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	93	0	0	36	S 31 582	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Panchi Monka of Hattigamulla	—	Kurunegala B	343	286
23	94	1	0	0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	95	0	2	39	S 31 584	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Dingiri Menikage Mutu Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	287
23	96	1	0	2	S 31 585	5 (4) (c)	(1) Wijesuriya Mudiyanselage Ukku Banda and (2) Wijesuriya Mudiyanselage Dingiri Amma both of Matuluwawa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	343	288
23	97	0	1	3	—	5 (1)	The Crown	—	—	—	—
23	98	1	0	15	S 31,586	5 (4) (c)	Ekanayaka Chandrasekara Soneviratne Mudiyanselage Ralahamillage Mudiyanselage Horathamv of Matuluwawa	—	Kurunegala B	343	289
23	99	0	2	9	S 31,587	5 (4) (c)	Ekanayaka Chandrasekara Soneviratne Mudiyanselage Ralahamillage Mudiyanselage Horathamv of Matuluwawa	—	Kurunegala B	343	290
23	100	0	2	6	S 31,588	5 (4) (c)	Jayawardana Mudiyanselage Kuru Banda Hitapu Korala Tikuri Banda, Acting Korala of Heeralugama	—	Kurunegala B	343	291
23	101	0	3	24	—	5 (1)	The Crown	—	—	—	—
23	102	0	3	35	S 31 590	5 (4) (c)	Wijesuriya Mudiyanselage Ukku Banda of Matuluwawa	—	Kurunegala B	343	292
23	103	0	0	16	S 31 591	5 (4) (c)	Herat Mudiyanselage Mudiyanselage Appuhamv of Heratgama	—	Kurunegala B	343	293
23	104	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
23	105	0	0	32	S 31,593	5 (4) (c)	Herat Mudiyanselage Ukku Ralage Mudiyanselage of Heratgama	—	Kurunegala B	343	294
24	—	1	3	29	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	3	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	24	0	29	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0	1	9	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	2	2	37	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	11	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	2	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	1	3	24	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	1	1	13	—	5 (1)	The Crown	—	—	—	—
39	106	0	3	36	—	5 (1)	The Crown	—	—	—	—
39	107	0	3	19	S 31 595	5 (4) (c)	Wijesuriya Mudiyanselage Dingiri Banda of Balagalla	—	Kurunegala B	343	295
39	108	0	1	19	S 31,596	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Appuhamv of Kailagoda, Badulla	—	Kurunegala B	343	296
39	109	0	2	1	S 32,000	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Appuhamv of Kailagoda, Badulla	—	Kurunegala B	343	297
39	110	0	3	5	S 31,597	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Ran Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	298
39	111	0	0	20	S 31,598	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Ran Banda of Mahamadagalla	—	Kurunegala B	343	299
39	112	0	2	24	S 31,599	5 (4) (c)	Wijesuriya Mudiyanselage Dingiri Banda of Balagalla	—	Kurunegala B	343	300
39	113	0	1	20	S 31 600	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Mutu Bandage Dingiri Banda of Mahamadagalla	—	Kurunegala B	344	1
39	114	0	3	39	S 31 601	5 (4) (c)	Ekanayaka Mudiyanselage Mutu Bandage Dingiri Banda of Mahamadagalla	—	Kurunegala B	344	2
39	115	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	—
39	116	0	3	20	S 31 602	5 (4) (c)	Wijesuriya Mudiyanselage Dingiri Amma of Matuluwawa	—	Kurunegala B	344	3

Lot No.	Sub-divisional Lot No	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
		A.	R.	P.							
39	117	1	2	5	S 31,603	5 (4) (c)	Basnayaka Mudiyanse- Appuhamy of Mahamadagalla	—	Kurunegala B	344	4
39	118	2	1	12	S 31,605	5 (4) (c)	Jayawardana Mudiyanse- Kuma Etana of Heeralugama	—	Kurunegala B	344	5
39	119	2	2	38	S 31,589	5 (4) (c)	Jayawardana Mudiyanse- Kuru Banda Hitapu Korala Tikiri Banda, Acting Korala of Heeralugama	—	Kurunegala B	344	6
39	120	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
39	121	14	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	1	0	23	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	1	2	13	—	5 (1)	The Crown	—	—	—	—
46	122	2	3	6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
46	123	1	1	9	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	1	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	6	3	5	—	5 (1)	The Crown	—	—	—	—
50	124	17	3	0	—	5 (1)	The Crown	—	—	—	—
50	125	0	0	34	S 31,606	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- Mudiyanse, (2) Ekanayaka Mudiyanse Appuhamy and (3) Ekanayaka Mudi- yanse Ukkir Memka, all of Hatigamuwa	Settled in undivided shares of one- third each	Kurunegala B	344	7
50	126	0	0	36	S 31,607	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- Appuhamy Ranhamy of Heratgama	—	Kurunegala B	344	8
50	127	1	1	4	S 31,608	5 (4) (c)	Wijesuriya Mudiyanse- Ukkir Menka of Kambuwatawana	—	Kurunegala B	344	9
50	128	0	0	39	S 31,609	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- Tikiri Banda and (2) Eka- nayaka Mudiyanse Appu- hamillage Ran Menka, both of Hatigamuwa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	344	10
50	129	0	1	23	S 31,610	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- Kuma of Mahamadagalla	—	Kurunegala B	344	11
50	130	1	0	1	S 31,611	5 (4) (c)	Wijesundara Mudiyanse- Mutu Banda, Vel Vidane of Talgodapitiya	—	Kurunegala B	344	12
50	131	0	2	12	S 31,612	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- Ukkir Bandara Ekanayaka of Hatigamuwa	—	Kurunegala B	344	13
50	132	0	2	1	S 31,613	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- Dingiri Amma of Makaduwa	—	Kurunegala B	344	14
50	133	0	1	39	S 31,583	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- Dingiri Menikage Mutu Banda of Mahamadagalla	—	Kurunegala B	344	15
50	134	0	2	1	S 31,614	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyanse- Banda Vidanege Kawrala, (2) Rajakaruna Mudiyanse- Banda Vidanege Kiri Banda, both of Rambewa, (3) Raja- karuna Mudiyanse- Banda Vidanege Ran Menka, of Kambuwatawana and (4) Rajakaruna Mudiyanse- Banda Vidanege Ukkir Banda, of Rambewa	Settled in undivided shares of one- fourth each	Kurunegala B	344	16
50	135	1	1	37	S 31,615	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- Ran Menka and (2) Eka- nayaka Mudiyanse Puchi Menka both of Mahamada- galla	Settled in undivided shares of one-half each	Kurunegala B	344	17
50	136	1	0	24	—	5 (1)	The Crown	—	—	—	—
50	137	0	2	2	S 31,572	5 (4) (c)	Herat Mudiyanse- Appuhamy Heen Banda of Herat- gama	—	Kurunegala B	344	18
50	138	0	3	38	S 31,616	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- Dingiri Banda of Heratgama, (2) Ekanayaka Mudiyanse- Appuhamy of Girata- lawa, (3) Ekanayaka Mudi- yanse Banda, (4) Eka- nayaka Mudiyanse Puchi- chirala, both of Mahamada- galla, (5) Ekanayaka Mudi- yanse Bandara Menka of Kukulewa in Wann Hat- pattu and (6) Ekanayaka Mudiyanse Mekkamma of Giratalawa	Settled in undivided shares of one- sixth each	Kurunegala B	344	19
50	139	0	1	4	S 31,617	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- Ran Menka of Hatigamuwa and (2) Ekanayaka Mudiyan- se Kuma of Kambuwata- wana	Settled in undivided shares of one-half each	Kurunegala B	344	20

Lot No	Sub-divisional Lot No	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R	P							
50	140	0	1	4	S 31,618	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanseleage Dingiri Bandage Mutu Menika of Boiawewa, (2) Ekanayaka Mudiyanseleage Dingiri Bandage Dingiri Amma of Kallanchiya in Anuradhapura District, (3) Ekanayaka Mudiyanseleage Dingiri Bandage Kuma of Udalgama in Kandy District, (4) Ekanayaka Mudiyanseleage Dingiri Bandage Ram Menika of Palapatwela in Wann Hatpattuwa and (5) Ekanayaka Mudiyanseleage Dingiri Bandage Ukku Banda of Kallanchiya in Anuradhapura District	Settled in undivided shares of one-fifth each	Kurunegala B 344	21	
50	141	0	2	1	S 31,019	5 (4) (c)	Herat Mudiyanseleage Ranhamige Monikhamy of Heratgama	—	Kurunegala B 344	22	
50	142	0	3	23	S 31,620	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanseleage Ukku Banda of Mahamadagalla, (2) Ekanayaka Mudiyanseleage Panchirala of Dorakumbura, in Matale District, (3) Ekanayaka Mudiyanseleage Ran Menika of Kallanchiya in Anuradhapura District and (4) Ekanayaka Mudiyanseleage Tikiri Menika of Kirumetiya in Wann Hatpattuwa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala B 344	23	
50	143	0	0	37	S 31,021	5 (4) (c)	Jayawardana Mudiyanseleage Dingiri Banda of Heeralugama	—	Kurunegala B 344	24	
50	144	0	2	2	S 31,622	5 (4) (c)	Sangapala Arachchigo Peto Sughu of Amunakole	—	Kurunegala B 344	25	
50	145	0	2	18	S 31,594	5 (4) (c)	Herat Mudiyanseleage Ukku Bandage Mudiyanse of Heeralugama	—	Kurunegala B 344	26	
50	146	0	1	2	S 31,623	5 (4) (c)	Wijesuriya alias Rajakaruna Mudiyanseleage Bandage Ran Menika of Kambuwatawana	—	Kurunegala B 344	27	
50	147	0	0	24	S 31,592	5 (4) (c)	Herat Mudiyanseleage Mudiyansego Appuhamy of Heratgama	—	Kurunegala B 344	28	
50	148	0	2	19	S 31,604	5 (4) (c)	Jayawardana Mudiyanseleage Kuma Etana of Heeralugama	—	Kurunegala B 344	29	
50	149	0	2	10	S 31,674	5 (4) (c)	(1) Walakulpola Mudiyanseleage Dingiri Bandage Tikiri Banda, (2) Walakulpola Mudiyanseleage Dingiri Bandage Ranhamy, (3) Walakulpola Mudiyanseleage Dingiri Bandage Bandi Menika, (4) Walakulpola Mudiyanseleage Dingiri Bandage Dingiri Amma and (5) Walakulpola Mudiyanseleage Dingiri Bandage Loku Banda, all of Amunakole	Settled in undivided shares of one-fifth each	Kurunegala B 344	30	
50	150	0	1	0	—	5 (1)	The Crown	—	—	—	
50	151	1	1	9	S 31,675	5 (4) (c)	Wijesuriya alias Rajakaruna Mudiyanseleage Ran Banda Vel Muladeniya of Rambewa	—	Kurunegala B 344	31	
50	152	0	0	21	S 31,676	5 (4) (c)	Herat Mudiyanseleage Mudiyansego Kiri Bandage Ukku Banda of Heratgama	—	Kurunegala B 344	32	
50	153	0	0	36	—	5 (1)	The Crown	—	—	—	
50	154	0	2	38	S 31,677	5 (4) (c)	Ekanayaka Mudiyanseleage Mudiyanse of Mahamadagalla	—	Kurunegala B 344	33	
51	—	5	1	0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
52	155	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
52	156	0	1	38	S 31,678	5 (4) (c)	The Ganekande Mandalamana Vihara in Ganekanda	—	Kurunegala B 344	34	
52	157	0	1	26	S 31,679	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanseleage Kapuru Banda, (2) Ekanayaka Mudiyanseleage Ran Banda, both of Mahamadagalla and (3) Ekanayaka Mudiyanseleage Kiri Banda of Siyambalewa in Anuradhapura District	Settled in undivided shares of one-third each	Kurunegala B 344	35	
52	158	0	2	4	S 31,680	5 (4) (c)	Wijesuriya Mudiyanseleage Menikhamy of Mahamadagalla	—	Kurunegala B 344	36	
52	159	0	0	38	—	5 (1)	The Crown	—	—	—	

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
52	160	0 2 30	S 31,571	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- lago Tikiri Banda Ekanayaka of Matuluwawa	—	Kurunegala B	344	37
52	161	0 0 21	S 31,681	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- lago Kuma of Alut Dambewatara in Kagama in Anuradhapura District and (2) Ekanayaka Mudiyanse-lago Mutu Monika of Kallanchiya in Anuradha- pura District	Settled in undivided shares of one-half each	Kurunegala B	344	38
52	162	0 1 20	S 31,682	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- lago Heen Banda of Mahamadagalla, (2) Ekanayaka Mudiyanse- lago Herat Banda of Balalla, (3) Ekanayaka Mudiyanse- lago Panchirala of Maha- madagalla, (4) Ekanayaka Mudiyanse-lago Kuma of Heratgama and (5) Wanri- nayaka Mudiyanse-lago Mutu Banda of Kandubodagama in Yapahuwa	Settled in undivided shares of one-fifth each	Kurunegala B	344	39
52	163	2 2 35	S 31,683	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- lago Ukku Banda, (2) Eka- nayaka Mudiyanse-lago Banda both of Mahamadagalla, (3) Ekanayaka Mudiyanse-lago Herathomy of Eriyawa, (4) Ekanayaka Mudiyanse-lago Tikiri Banda of Herat- gama, (5) Ekanayaka Mudi- yanse-lago Kiri Banda of Hat- gomuwa, (6) Rajakaruna Mudiyanse-lago Ran Banda, (7) Rajakaruna Mudiyanse- lago Kiri Banda and (8) Eka- nayaka Mudiyanse-lago Tikiri Monika, all of Mahamadagalla	Settled in undivided shares of one- seventh each to (1), (2), (3), (4), (5) and (8) and one- fourteenth each to (6) and (7)	Kurunegala B	344	40
52	164	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
52	165	0 2 27	S 31,684	5 (4) (c)	Ekanayaka Mudiyanse-lago Din- giri Banda Vel Vidane of Hatgomuwa	—	Kurunegala B	344	41
52	166	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
52	167	0 3 9	S 31,685	5 (4) (c)	Ekanayaka Mudiyanse-lago Mutu Monika of Madagalla	—	Kurunegala B	344	42
52	168	1 0 4	S 31,686	5 (4) (c)	Ekanayaka Mudiyanse-lago Din- giri Banda, ex-Aiachchi of Mahamadagalla	—	Kurunegala B	344	43
52	169	0 1 33	S 31,687	5 (4) (c)	(1) Kapuru Banda Ekanayaka of Wehela in Kurunegala and (2) Ekanayaka Mudiyanse- lago Kuma of Kahalla in Anuradhapura District	Settled in undivided shares of one-half each	Kurunegala B	344	44
53	—	2 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	3 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
60	170	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
60	171	1 1 3	S 31,688	5 (4) (c)	Ekanayaka Mudiyanse-lago Tikiri Banda of Mahamadagalla	—	Kurunegala B	344	45
60	172	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
60	173	0 2 0	S 31,686	5 (4) (c)	(1) Jayawardana Mudiyanse- lago Malhamy Jayawardana, (2) Jayawardana Mudiyanse- lago Punchi Banda, (3) Jaya- wardana Mudiyanse-lago Kapuralage Ranhamy, (4) Jayawardana Mudiyanse- lago Dingirala, (5) Jaya- wardana Mudiyanse-lago Mudiyanse, (6) Jayawardana Mudiyanse-lago Dingiri Menika and (7) Jayawardana Mudi- yanse-lago Appuhamige Ran- hamy, all of Heeralugama	Settled in undivided shares of one-fifth each to (2), (5) and (7) and one-tenth each to (1), (3) (4) and (6)	Kurunegala B	344	46
61	—	1 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	1 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 30th day of November, 1955.

CHARLES ABBEYSEKERA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.



## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 114 OF 1956

Reference No R/Q 67/J 55 S 364.

By virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Signified by me

C B P PERERA,  
Permanent Secretary

Colombo, March 14, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent  
or other authorized officer*

The Government Agent, Colombo District, or other officer authorized by him

II

*Description of Land*

Three portions totalling in extent about 14 acres from the land called Talakotuwa Estate, situated at Kirillapone, Narahenpita Village Headman's Division, Colombo District, and bounded as follows:—

*Block 1—*

North by the land called Timbiringahawatta (assessment No. 33, Sidhartha Path), claimed by R. A. D. Chas. Ranasinghe, Talakotuwegatta (assessment No. 2/1, Narahenpita-Kirillapone Road), claimed by W. P. Fernando and others, private path road and land called Talakotuwegatta (assessment No. 38/1, Sri Sidhartha Path), claimed by M. C. Costa and others,  
East by the remaining portion of the same land (about 1½ acres in extent) containing ten houses,  
South by the land called Timbiringahawatta (assessment No. 39/14, Kirillapone Avenue, claimed by M. Emalina Perera, assessment No. 34, Kirillapone Avenue, claimed by M. Charlotta Costa, assessment No. 36, Sidhartha Path, claimed by F. Richard Dabare and assessment No. 37, Sidhartha Path, claimed by Emanis),  
West by reservation for canal (Crown land)

*Block 2—*

North by private road;  
East by a portion of the same land (about 2 acres in extent) containing a storeyed house,  
South by Crown land (lot 1 in P. P. A. 3,110—Army Ordnance Depot), land called Delgahawatta (bearing assessment No. 57/8, Kirillapone Avenue, claimed by Persona Caldera and others and assessment No. 57/3, Kirillapone Avenue) and the  
West by the remaining portion of the same land (about 1½ acres in extent, containing ten houses)

*Block 3—*

North by private road;  
East by Kirillapone-Narahenpita Road and land bearing assessment, Nos. 6, 6/1, 6/2, 6/3, 6/4, 6/5, 6/6 and 20/1, Kirillapone-Narahenpita Road,  
South by the land called Talakotuwegatta (bearing assessment No. 20/1, Kirillapone-Narahenpita Road, claimed by A. P. Atukorala and Crown land (lot 1 in P. P. A. 3,110—Ordnance Depot),  
West by a portion of the same land (about 2 acres in extent) containing a storeyed house

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 115 OF 1956

Reference No R/Q 87/J55 S 355

By virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Signified by me

C B P PERERA,  
Permanent Secretary

Colombo, March 14, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent or other  
authorized officer*

The Government Agent, Colombo District, or other officer authorized by him

II

*Description of Land*

A block of land called Talakotuwa Estate, in extent about 7 acres, situated at Narahenpita, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North by Kirillapone canal,  
East by the Kirillapone-Narahenpita Road,  
South by land claimed by Mr. Ranasinghe and Road,  
West by grassfield claimed by Mr. Ranasinghe

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 116 OF 1956**

Reference No R/Q 110/J 55 S 580

By virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Signified by me :

C. B. P. PERERA,  
Permanent Secretary.

Colombo, March 14, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	SCHEDULE	<i>II</i> <i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him		<p>A portion, in extent about 7½ acres out of the land called Kurunduwatta and Ketakelagahawatta, bearing assessment Nos. 18 and 18/1, Beddegana South Road, situated at Pita Kotte within the Urban Council limits of Kotte, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows —</p> <p>North by land called Timbirigahawatta bearing assessment No 107/4, Beddegana South Road, claimed by K. Ervin Silva and others, East by Beddegana South Road from Pita Kotte to Borella-Nugegoda Road;</p> <p>South by the lands called Delgahawatta bearing assessment No. 18/3, Beddegana South Road, claimed by G. W. Rupasinghe, Delgahawatta claimed by M. A. Perera, L. Charles Perera and G. W. Perera, Delgahawatta bearing assessment No. 107/4, Talawatugoda Road, claimed by K. Carolino Silva, Delgahawatta bearing assessment No. 105, Talawatugoda Road, claimed by K. Abraham Silva and others and Higgahakumbureowita claimed by D. A. Samarakone,</p> <p>West by the land called Higgahakumbura, claimed by Mrs. J. M. de Silva, K. Welmina Silva, K. Karunadasa Silva, M. Abraham Perera and W. P. Senanayaka and others.</p>

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 117 OF 1956**

Reference No LD. 4815/J54 E483.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39, of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Signified by me :

C. B. P. PERERA,  
Permanent Secretary.

Colombo, March 14, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	SCHEDULE	<i>II</i> <i>Description of Land</i>
The Government Agent, Kandy District, or other officer authorized by him		Lots 1 and 2 in preliminary plan A 2,286.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 118 OF 1956**

Reference No. R/A—18/J 55 LG 206—S.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, March 20, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized Officer</i>	SCHEDULE	<i>II</i> <i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him		Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 and 33 in Preliminary Plan A 3,457.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 119 OF 1956

Reference No QA 274/J 56 C 62.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Signified by me

C B P PERERA,  
Permanent Secretary

Colombo, March 20, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	All that land called Wetakeiyawatta, in extent about one acre, situated at Angulana, Salpiti Korale, Colombo District, and bounded as follows — North by the land claimed by Mr J E. Poera Jayawardana; East by Railway Line, South by land claimed by the Roman Catholic Church; West by sea

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 120 OF 1956

Reference No. QA 275/J 56 C 63.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Signified by me .

C. B. P. PERERA,  
Permanent Secretary

Colombo, March 20, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	All that land called Lansiyawatta, in extent about 2½ acres, situated at Egoda Uyana, Salpiti Korale, Colombo District, and bounded as follows — North by lands claimed by Joseph de Mel and Rosan Silva, East by lands claimed by M David Fernando and T S Peris, South by lands claimed by S Seemon Fernando and Selcstina Fernando; West by Railway Line.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No. 121 OF 1956

Reference No. QA. 276/J56 C65.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Signified by me .

C. B. P. PERERA,  
Permanent Secretary.

Colombo, March 20, 1956.

P. B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	Two portions, totalling in extent about 2 A. 2 R. 20 P, out of the land called Melville Gardens (Mahadangewatta), situated at Moratuwella, Salpiti Korale, Colombo District; and bounded as follows.— (1) North by lands claimed by P. Cicilya Fernando, Arnolis Mendis and Mrs S. D. L. Fernando; East by the remaining portion of the same land; South by land claimed by Mrs. Wimalasiri Fernando, West by the Railway Line (2) North by land claimed by M Arthur Mendis; East by the Railway Line; South by land claimed by Mrs. Wimalasiri Fernando, West by fore-shore.

L. D.—B. 40/50

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

No J 56 LG. 76—D—R/A—21.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, (read with section 5 of the Special Areas (Colombo) Development Ordinance, No. 40 of 1947, as amended by section 62 (1) of the aforesaid Act) that, each of the lands set out in the Schedule hereto is needed for a public purpose and will be acquired under the aforesaid Act

Colombo, February 1, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**SCHEDULE**

Preliminary plan No A 3,512 Ward No 19—Suduwella within the Municipal Limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
9	Part of premises bearing assessment Nos. 582 and 586, Maradana Road	Waste land contains a part of a tiled masonry building, part of a masonry drain, a passage and a telegraph post	S. Thenuwara, 582, 2nd Division, Maradana	0 0 8 56
10	Part of premises bearing assessment No. 588 and assessment Nos. 586/1 and 590, Maradana Road	Waste land contains part of a tiled masonry building	Heirs of the late L. M. Aliya Marikar, 56, Reservoir Road, Colombo	0 0 2 71
21	Part of premises bearing assessment Nos. 612, 614, 616, 622, Maradana Road and assessment Nos 107/19, 107/20, 107/22 and 107/23, Stanley Place	Waste land contains a tiled masonry building	Mrs M. A. P. Seneviratne, "La Selette", 10, Campbell Terrace, Maradana	0 0 3
Total				0 0 14 27

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT No. 39 OF 1954**

**Declaration under Section 5**

No J 56 LG 36—S/R/A—20

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, (read with section 5 of the Special Areas (Colombo) Development Ordinance, No. 40 of 1947, as amended by section 62 (1) of the aforesaid Act) that each of the lands set out in the Schedule hereto is needed for a public purpose and will be acquired under the aforesaid Act

Colombo, January 27, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**SCHEDULE**

Preliminary plan No. A 3,512, Ward No 19—Suduwella within the Municipal Limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Part of premises bearing assessment No. 564, Maradana Road	Waste land	Heirs of the late T. D. M. John de Silva, Talangama North	0 0 4 95
2	Do.	Waste land contains a Telegraph post	do.	0 0 7 15
3	Part of premises bearing assessment No. 572, Maradana Road	Waste land	M. L. M. Mackoon, West End Drapery Stores, 122, Main Street, Colombo	0 0 5 93
4	Do.	Part of tiled masonry building and waste land contains a paved floor	do.	0 0 1 20
5	Do.	do	do.	0 0 0 23
6	Parts of premises bearing assessment Nos. 576 and 578, Maradana Road	Waste land (contains part of the concrete hood of the adjoining building to South-west)	Heirs of the late T. D. M. John de Silva, Talangama North	0 0 5 48
12	Part of premises bearing assessment No. 592, Maradana Road	Part of a tiled masonry building and waste land	Don Elaris Weerasirio of 592, Maradana Road, Colombo	0 0 0 27
13	Do.	Waste land	do.	0 0 4 22
14	Parts of premises bearing assessment Nos. 586/1 and 590, Maradana Road	do	Heirs of the late L. M. Aliya Marikar, 56, Reservoir Road, Colombo, disputed by Don Elaris Weerasirio of 592, Maradana Road, Colombo	0 0 0 48
15	Part of premises bearing assessment No. 596, Maradana Road	Waste land contains Telegraph post	P. K. W. Sewardena and M. D. H. Perera, both of 596, 2nd Division, Maradana	0 0 4 25
16	Part of premises bearing assessment Nos. 598 and 600, Maradana Road	Waste land	Don Elaris Weerasirio of 592, Maradana Road, Colombo	0 0 4 25
17	Do.	do	do.	0 0 2
18	Parts of premises bearing assessment Nos. 604, 606 and 606/4, Maradana Road	Waste land contains parts of a foundation of wall and a masonry drain	M. H. M. Ismail, 92, 5th Lane, Kollupitiya	0 0 1 16
19	Parts of premises bearing assessment Nos. 602, 606/3, 608, 610, 604, 606 and 606/4, Maradana Road	Waste land contains part of a masonry drain	do.	0 0 6 16
	Part of premises bearing assessment Nos. 618, 620, 626, 628, 612, 614, 616, 622, Maradana Road and assessment Nos 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125 and 127, Stanley Place	Waste land contains parts of a masonry drain and pavement and a telegraph post	Mrs M. A. P. Seneviratne, "La Selette" No 10, Campbell Terrace, Maradana	0 0 22 65
	Part of premises bearing assessment No 123, Stanley Place	Waste land	do.	0 0 0 24
Total				0 1 30 62

No LD 4889.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1 acre from the land called Dunbar Division of Dickoya Estate, situated in Dunbar Village, Hatton Village Headman's Division, Uda Bulatgama Division, Kandy District, and bounded as follows —

North by the estate foot path opposite the Dunbar playground leading to the Bandaranayake Town Water Supply ;  
East by Main Road to Bandaranayake Town,  
South and West by Dunbar Estate

Ref No J/55 LB 408,  
Colombo, February 20, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Ref J55 H 395/LD. 7550

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39, of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 1½ acres out of the land called Alawatugodawattakella (lot 53K in F. V. P. 216) and Alawatugodawatta (lot 56M in F. V. P. 216), situated in Welandagoda Village, West Giruwa Pattu, Hambantota District, and bounded as follows —

North by lot 56 L in F. V. P. 216,  
East and South by lots 53N and 53M in F. V. P. 216,  
West by road from Katuwana to Behatta

Ref No. J55 H395/LD 7550,  
Colombo, March 6, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 as amended by Act, 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) An allotment of land called Ratharakandam, in extent about 12 acres, situated in Pankudaveli Village, Eravur and Korala Pattus, Batticaloa District, and bounded as follows —

North by land claimed by the temple,  
East by land claimed by Veeracutty Subramaniam,  
South by Pankudaveli channel and road,  
West by lands claimed by Veeracutty Tholipodi and others.

(2) An allotment of land called Perapayadikandam, in extent about 8 acres situated in Pankudaveli Village, Eravur and Korala Pattus, Batticaloa District, and bounded as follows —

North by Pankudaveli channel and land claimed by S. V. V. Thambiah,  
East by land claimed by S. Elyathamby and others,  
South by land claimed by Tholipodi Seenithamby,  
West by channel

Colombo, February 25, 1956  
Ministry's Reference No J 55 L232 (VE)  
Batticaloa Kachcheri's Ref No. LD. 3424

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

No LA/ED/24/55.

I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Three allotments of land, totalling in extent about 2A. 0R. 13P, called Watuyayawatta and Watuyaya-Delgahalandawatta, situated in Indulgodakanda Village, Indulgoda Palata, Weudawilli Hatpattu, Kurunegala District ; and bounded as follows —

(1) *Watuyaya<sup>o</sup>Watta*

North by the land called Watuyayawatta-Delgahalandawatta and School garden,  
East by School garden,  
South by the land called Lindagawawatta ;  
West by remaining portion of the same land

(2) *Watuyaya Watta*

North and West by the land called Watuyayawatta-Delgahalandawatta,  
East by remaining portion of the same land,  
South by the land called Lindagawawatta

(3) *Watuyaya-Delgahalanda<sup>o</sup>Watta*

North by the land called Gonnaghamulawatta and road,  
East by Weaving School garden, the land called Watuyayawatta and the land claimed by R. D. Somiel,  
South by the lands called Watuyayawatta and Lindagawawatta,  
West by the land called Handurukanda Estate and land claimed by W. D. Malinda and others

Ref No J/55 E 358,  
Colombo, March 6, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

Reference No. LA/GA/54/29.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of 0A. 0R 21 7P, out of the lands called Kanameewalawatta *alias* Galabodawatta and Ketakalagahumulawatta, situated in Bogahawatta Village, Udukaha Korale South, Dambadeni Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 60 and 61 in supplement No. 2 to final village plan 489.

Signified by me :

C B P. PERERA,  
Permanent Secretary  
Ref No. J54 L233,  
Colombo, March 9, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of about  $\frac{3}{4}$  acre out of the land called Peelawatta, situated in Talduwa Village, Talduwa Wasama, D. R. O's Division of Atulugam and Panawal Korales, Kegalla District ; and bounded as follows :—

North by the land called Ungampahawatta ;  
East by the land called Udahawatta ;  
South by the land called Walapalla and paddy field ;  
West by the remaining portion of the same land.

Ref. No. J 55 E 449/LM 5594,  
Colombo, February 2, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of about 4 acres out of the land called Keramuniyawa Estate, situated in Keramuniyawa Village, Edanduwa Wasama, D. R. O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows :—

North and West by the land called Keramuniyawa Estate claimed by Mr. R. W. Bulner,  
East by Kuppayama and reservation along Mawanella-Alptiya Road,  
South by footpath along Alugolla-ela.

Ref. No. J/55 L 388 (VE)/LM 5557,  
Colombo, March 12, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 2 acres out of the land called Malwatta Kekirilandahena Welamitibandiyawatta, situated in Mawela Village, Pallemulla Wasama, Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows :—

North by remaining portion of the same land,  
East by the land called Viharewatta ;  
South by Ganetenna Molligoda Road,  
West by the land called Kekirilandahena.

Ref. No. J/55 E 212/LM 5,577,  
Colombo, March 6, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land, described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent about 2 acres out of the land called Imbulegederawatta *alias* Badalgewatta situated in Dannoruwa Village, Imbulana Wasama, Dehigampal Korale and Lower Bulatgama, Kegalla District ; and bounded as follows :—

North by the land called Egodawatta *alias* Bomaluwawatta ;  
East by the land called Baduwatta ;  
South by remaining portion of the same land (road reservation),  
West by remaining portion of the same land.

(2) A portion, in extent about 240 square feet out of the land called Baduwatta, situated in Bogamuwa Village, Bopetta Wagama, Dehigampal Korale and Lower Bulatgama Kegalla District, and bounded as follows :—

North and South by remaining portions of the same land ;  
East by Morawatta-Rattagala V. C., Road ;  
West by the land called Imbulegederawatta.

Ref. No. J/55 E 311/L.M. 5,576,  
Colombo, March 12, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

## Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act

KANTHIAH VAITHIANATHAN,  
Minister of Industries, Housing and Social Services

Colombo March 8 1956

## SCHEDULE

A strip of land about 28 chains in length and about 20 feet at its widest point situated within the Colombo Municipal limits in extent about 25 perches; and bounded as follows—

North by land belonging to—

- (1) Mr W P Fernando, 104/2 Horton Place, Colombo.
- (2) Mr W Parakrama Fernando, 104, Chitra Lane, Colombo 5.
- (3) Mr W D N Fernando, 54, Chitra Lane, Colombo 5.
- (4) Mrs K V Mututanti, 54, Chitra Lane, Colombo 5.
- (5) Mrs Y PUNCHIHEWA 22/1, Bulleis Lane, Colombo 7.
- (6) Mrs Hewawasanthuduwage Elisa de Silva, 121, Fife Road, Thunbirigasyaya.
- (7) Mr Don Ranjit Wijesuriya, 121, Fife Road, Thunbirigasyaya;
- (8) Mr. Don David Wijesuriya, 121, Fife Road, Thunbirigasyaya;
- (9) Miss Dona Mavis Wijesuriya, 121, Fife Road, Thunbirigasyaya.
- (10) Mrs Dona Charlotte Wijesuriya, 121, Fife Road, Thunbirigasyaya.
- (11) Mr K D A. Edward, 16, Kirillapone Avenue, Kullapone.
- (12) Dr S A. Tharmalingam, 101, Mam Street, Jaffna.
- (13) Mr B Arumugam, Karampan, Kandy;

East by the Kullapone-Narahenpitiya Road,  
South by Talakotuwa Estate,  
West by Talakotuwa Estate

## NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

## Certificate under Section 49

BY virtue of the powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto, should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

K VAITHIANATHAN,  
Minister of Industries, Housing and Social Services

Colombo, March 14, 1956

## SCHEDULE

A block of land forming part of De Soysa Estate, Ratmalana, in extent approximately 2 acres, situated in the Village Headman's Division of Ratmalana, D R O's Division, Colombo, Colombo District, Western Province and bounded as follows—

North by Ratmalana Estate,  
East by lot D 48 of Ratmalana Estate,  
South by Road Reservation 34 feet wide,  
West by Lot Y4 of Ratmalana Estate

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Notice under Section 7

Reference No R/Q 97

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,955	Situation—Gangodawila	Name of Claimant	Extent		
						A.	R.	P.
1	Pangiriwatta, part of assessment No 166, Kottawa Road	Rubber land		Mrs Jackson Smith, Ehelagollayaya, Kullunegala	1	3	8	±
2	Do	Rubber land contains a foot path		do.		0	0	34
3	Pangiriwatta, assessment No 166, Kottawa Road	Rubber land contains an owita		do.		1	3	4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on May 2, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, March 14, 1956

A S NAVARATNARAJAH,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950 AS AMENDED BY THE ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

No QA 161

## Notice under Section 31 (b)

I, A. S. Navaratnarajah, Assistant Government Agent of the District of Colombo in terms of Section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950, (as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954), hereby give notice that the under-mentioned amounts being compensation for the acquisition of lands described in the schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts.

The Kachcheri,  
Colombo, March 16, 1956.  
E 3

A S NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

## SCHEDULE

	Land	Amount Rs c	Case No.
1	Makuluwakumbura, lot 1 in P P A. 3,874 situated in Kudamaduwa	63 0	C R Panadure, No 356/Spl
2	Yakdesawakumbura, lot 2 in P. P A 3,874 situated in Honnantara	60 0	C R Panadure, No 357/Spl

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LH /B 2

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
Preliminary plan No A 3,941 Village—Pahala Noboda (Kalutara District).				
1	Culloden Estate	Rubber 25 to 40 years, contains a masonry well and a road	Rosehaugh (Ceylon, Rubber Co, Ltd of Rosehaugh Mills, Hunupitiya Cross Road, P O Box 258, Colombo 2	26 2 17
2	Do	Garden contains a permanent building	do	0 0 3
3	Do	Rubber 40 years	do	1 0 20
4	Do	do	do	0 0 15
5	Do	do	do	5 2 13
6	Do	do	do	4 2 4
7	Do	do	do	29 0 27
8	Do	do	do	9 1 20
9	Do	do	do	2 2 35
10	Do	Rubber 25 years, contains a temporary building	do	1 2 28
11	Do	Garden contains 2 jak and 2 macanul trees 5 years, 10 plantain bushes and a permanent public latrine	do	0 0 14

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on May 19, 1956, at 9 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, March 12, 1956

R L BALASUBIYA,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD/LE 42

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by the land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—

Description of the land to be acquired :

*Name of Land* : Nayapone Estate, lots 1-9 PPA 2,291 ,

*Extent* Acres 144 Roods 0 Perches 37 ,

*Situation* In Kadadoiakolaniya Village, Pallepene Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province ,

*Description* Lots 1 and 2—Patana and Forest ,

Lots 3—Patana, Forest and Rock ,

Lots 4, 5, 6, 7—Paddy field ;

Lots 8 and 9—Garden 15 years contains 1 temporary mud building ,

*Claimants* —Nayapone Tea Estates Ltd , Pussellawa ,

*Agents* —Bosanquet and Skrine Ltd , Colombo

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on April 30, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri  
Nuwara Eliya, March 8, 1956

C J SERASINGHE,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LAR/45

*Please quote reference to this number in all future correspondence*

I, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—  
Acquisition of land for the construction of an approach road to Blocks 68 (1) and 68 (2) in lot 68 in F V P 582

Description of the land to be acquired

As decided by Hon the Minister of Lands and Land Development in his Declaration No. J 64—L 103 of March 10, 1955, under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in the *Government Gazette* No 10,783 of April 6, 1955.

An allotment of land called Panganvilakumbura in extent 15 perches, situated in the village of Ellatanabaddegama in Bentota Walallawita Korale, Galle District, surveyed and more particularly described as lots 318 and 319 in supplement No 1 to Final Village Plan No 582.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on May 5, 1956, at 9 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of the claims should be produced at the inquiry

The Kachcheri,  
Galle, March 16, 1956

S. S. H. SILVA,  
Acquiring Officer.



**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 3523—J 55 E 48

*This reference should be quoted in all letters in this connection*

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—viz., for Bt/Thambiluvil East Government Tamil School.

Description of the land to be acquired

Preliminary plan No. A 1,230 Village—Thambiluvil Division No. 1

Lot	Name of Land	Description	Claimant	Extent		
				A	R	P.
1	School premises	Garden contains 3 coconut trees 30 years, 1 mango tree 35 years, 4 drumstick trees 3 years, 2 semi permanent buildings 1 temporary building and 1 masonry well	The Chairman, Methodist Mission Union Place, Colombo	0	1	15 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Batticaloa Kachcheri, on May 9, 1956, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 29, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Batticaloa March 15, 1956

L. C. ARULPRAGASAM,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950 AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 3526—J 55 E 65

*This reference should be quoted in all letters in this connection.*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—viz., for Bt/Malkampiddy Government Tamil School

Description of the land to be acquired

Preliminary plan No. A 1,225. Village—Malkampiddy

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P.
1	Kalveeddu Valavu and Velankudal	Coconut garden contains 32 coconut trees 40 years, and paddy field	Thevapodi Secunthamby Udaya, Thevapodi V. V. Velupilla, Thevapodi Kanagaretnam, all of Munaikadu, Kooddichola, A. K. M. Vappulebbo Hadjia, A. K. M. Haniffa Hadjia, Mohamed Ismail Hadjia Noor-mohamed, Mohamed Hajira Ummah and Aboobucker Hadjia Pathumamah, all of Kattankudi Division 4	1	1	02 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachcheri on May 10, 1956, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Batticaloa, March 15, 1956.

L. C. ARULPRAGASAM,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/7352A

*Please quote this reference No. in all correspondence in this connection.*

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz for the restoration of Attaragalla Tank—

Description of the lands to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/AL/1010 of December 22, 1955 and published in the *Government Gazette* No. 10,822 of January 20, 1956.

All the under-mentioned allotments of lands situated in Eriyawa Assedduma and Kuribathpelessa Villages in Hatalispaha Korale East, Wannu Hatpattu in Kurunegala District

Lot	Name of Land	Plan No P P A 1 370	Extent		
			A	R	P
1	Meegaslandapahalakumbura		0	0	24
2	Do		0	1	36
3	Do		2	3	32
4	Karambeyaya, Assedduma Katambawa Kuribathpelessa Galgodahena, Ulpota Kapuhena, Kumbukgaha-hena, Pitaelahenaya Meogahahena		126	2	10
5	Dambugahakumbura		1	2	4
6	Meogahakumbura		1	3	26
7	Kandakotekumbura		0	2	36
8	Do.		1	0	1
9	Webodakumbura		1	2	6
10	Kongahakumbura		0	1	12
11	Do		1	1	20
12	Do		0	3	12
13	Medakumbura		1	0	20
14	Do		0	1	26
16	Nadukumbura		1	2	33
17	Medakumbura		2	1	33

Lot	Name of Land	Extent		
		A	R	P
18	Dangahakumbura	1	0	38
19	Pahalakumbura	0	2	23
20	Do.	1	0	13
21	Do	0	3	1
22	Do	1	1	1
23	Ihalaweehena	1	0	2
24	Ihalaweehena, Galamuna	3	3	34
25	Kongahaweehena	2	2	11
26	Mahaweehena	1	0	38
27	Do	0	3	9
28	Do	1	0	29
29	Do	0	2	20
30	Do	2	0	26
31	Do	1	0	26
32	Do	1	0	38
33	Do	1	0	1
34	Do	1	2	17

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galgamuwa Resthouse on April 30, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 21, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, March 19, 1956.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference LA/7352A

Please quote this reference No. in all correspondence in this connection

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose — viz ; for the restoration of Attaragalla Tank.

Description of the lands to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J/AL/1010 of December 22, 1955, and published in the *Government Gazette* No. 10,822 of January 20, 1956.

All the undermentioned allotment of lands situated in Eriyawa, Andigama and Dambewa (Ab) Villages in Hatalispaha Korale East, Wannu Hatpattu in Kurunegala District.

Plan No. P. P. A. 1,370

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
35	Tumburahaweehena	6	3	7
36	Tumburahapotana	1	1	25
37	Do.	1	2	4
38	Kahambiyawalkotuwa	1	3	29
39	Do	0	3	3
40	Do.	1	1	2
41	Do	1	1	24
42	Kumbukgolla	4	2	5
43	Andigamaaweehena	6	3	35
44	Andigamawala, Andigamahena	8	3	10
45	Pakuhakumbura	2	2	31
46	Andigamaaweenepahalakumbura	1	3	11
47	Dulpitiya	3	2	33
48	Do.	0	3	23
49	Weehenekumbura	2	0	8
50	Do.	2	3	24
51	Maragahaweehena	3	1	26
52	Pahalalambagahakumbura	3	1	27
52½	Kumbukgahaweenekumbura	2	0	35
53	Weehenekumbura	1	2	21
54	Koggalaweehena	2	1	35
55	Do	2	0	20
56	Do	2	0	11
57	Do.	2	1	9
58	Talakotuwa	10	1	21
59	Webodakumbura, Painwatta, Kudawewapaulahena	36	0	20
60	Wetyawala	1	2	26
61	Do	1	1	19
62	Do.	1	0	38
63	Do	0	1	24
64	Do.	0	1	17
65	Do	0	1	24
66	Do	0	1	12

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galgamuwa Rest House on May 4, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 26, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, March 19, 1956.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA/7352A

*Please quote this reference No. in all correspondence in this connection*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz., for restoration of Attaragalla Tank —

Description of the lands to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/AL/1010 of December 22, 1955, and published in the *Government Gazette* No. 10 822 of January 20, 1956

All the under-mentioned allotments of lands situated in Eriyawa, Dambewa (Ab), Welkotuwewa and Paleriyawa Villages in Hatalispaha Korale East, Wannu Hatpattu in Kurunegala District.

Plan No. P. P. A 1 370

Lot No	Name of Land	Extent		
		A.	R.	P.
67	Karandagahaweehena	1	2	1
68	Wetyawala	2	0	38
69	Karandagahaweehena	1	1	10
70	Do.	0	2	29
71	Namadagahakumbura	0	2	20
72	Palugahaweehena	5	0	24
73	Gansuriyagahakumbura	4	0	14
74	Welkotuwapahalakumbura	7	1	9
75	Webodakumbura	2	1	26
76	Do	2	3	15
77	Pahalakumbura	2	1	16
78	Do.	2	1	23
79	Helambagahakumbura	0	3	6
80	Meegahakumbura	0	1	13
81	Do.	1	3	22
82	Pahalakumbura	1	3	9
83	Helambagahakumbura	4	0	10
84	Pahalakumbura	0	3	20
85	Helambagahakumbura	0	1	16
86	Do.	1	2	3
87	Galakumbura	1	2	26
88	Ihalahelambagahakumbura	0	2	25
89	Kumbukgahakumbura	0	1	1
90	Ihalahelambagahakumbura	1	0	5
91	Do.	0	3	31
92	Do.	0	3	15
93	Namadagahakumbura	0	2	30
94	Do.	0	2	5
95	Do	1	2	18
96	Webodakumbura	3	0	1
97	Do.	0	2	37
98	Webodakumbura, Dangahakumbura	1	2	14

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galgamuwa Resthouse, on May 10, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 2, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, March 19, 1956

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA/7352A.

*Please quote this reference No. in all correspondence in this connection.*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz., for restoration of Attaragalla Tank

Description of lands to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/AL/1010 of December 22, 1955, and published in the *Government Gazette* No. 10,822 of January 20, 1956.

All the under-mentioned allotments of lands situated in Eriyawa, and Paleriyawa Villages in Hatalispaha Korale East, Wannu Hatpattu in Kurunegala District

Plan No. P. P. A 1,370.

Lot No	Name of Land	Extent		
		A.	R.	P.
99	Paleriyawa, Pankumbura, Tumpelpitiyawewa	21	1	28
100	Pahalakumbura	2	1	14
101	Kadurumunekumbura	0	1	11
102	Do	0	0	23
103	Do.	0	0	8
104	Do.	0	0	34
105	Do	0	0	23
106	Do	0	0	13
107	Do	0	0	12
108	Do.	0	0	11
109	Do.	0	0	15
110	Do	0	0	28

Lot No	Name of Land	Extent		
		A	R	P
111	Kadumumukumbura	0	0	17
112	Do	0	0	10
113	Do.	0	0	20
114	Do	0	0	8
115	Do	0	1	18
116	Do	0	0	27
117	Do	0	0	39
118	Do	0	1	13
119	Do	0	1	4
120	Do	1	0	14
121	Do	0	2	1
122	Do	0	1	37
123	Dangahakumbura	1	2	0
124	Do	1	1	6
125	Kongahakumbura	1	3	33
126	Walakatakumbura	0	1	35
127	Do	0	0	16
128	Do	0	0	20
129	Do	0	2	37
130	Do	0	2	5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Galgamuwa Rest House on May 17, 1956, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 9, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, March 19, 1956

B. H. DE ZOUSA,  
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LA/7352A

Please quote this reference No. in all correspondence in this connection.

I hereby give notice, under sub-section (1) of Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz., for restoration of Attaragalla Tank

Description of land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/AL/1010 of December 22, 1955, and published in the *Government Gazette* No. 10,822 of January 20, 1956.

All the under-mentioned allotments of lands situated in Eriyawa Village in Hatalapaba Kotsale East, Wannu Hatpattu in Kurunegala District

Lot No	Name of Land	Extent		
		A	R	P
131	Walakatakumbura	0	0	14
132	Do	0	0	10
133	Do	0	0	10
134	Do	0	0	14
135	Do	0	0	14
136	Do	0	0	10
137	Do	0	0	7
138	Do	0	0	21
138½	Do.	0	0	11
139	Do	0	0	32
140	(Helambagahakumbura	0	0	31
141	Do	0	0	21
142	Do	0	0	28
143	Do	0	0	33
144	Do	0	0	16
145	Do	0	0	10
146	Do	0	0	19
147	Do	0	1	0
148	Do	0	0	8
149	Do	0	0	3
150	Baddewannumehalagedarawatta	0	0	19
151	Rakogamaalalagedarawatta	0	0	12
152	Punchunalalagedarawatta	0	0	6
153	Do	0	0	9
154	Madadombaralalagedarawatta	0	0	16
155	Kawralalagedarawatta	0	0	34
156	Moogahawatta	0	1	24
157	Do	0	1	23
158	Do	0	2	25
159	Kohombagahawatta	0	1	36
160	Sivambalagahawatta	0	3	7
161	Do	0	1	0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Galgamuwa Rest House on June 5, 1956, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 28, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, March 19, 1956

B. H. DE ZOUSA,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

My No. OM/KGLA 1647

### NOTIFICATION OF LAND KACCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Administrative District Kurunegala will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935 at 3 p.m on April 25 1956, at Kurunegala Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W S DE ALWIS,  
for Land Commissioner

Lot No	Particulars of land to be dealt with Name of Allottee	Extent A R P
61 & 122	F V P No 1,953 Village—Koruwawa T Jayatungo	38 2 26
6 & 9	P P No 7,484 Village—Digama D A Nanavakkara	46 1 24
301	F V P No 1,961 Village—Maehiya A W S Ariyawansa	37 0 19
19	F V P No 2,611 Village—Siyambalakole W D Karunaratne	27 2 16
84	F V P No 2,480 Village—Tissawa M W S Gunaratno	24 0 31

## Miscellaneous Land Notices

LJ 1019

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS 1948

NOTICE is hereby given that Messrs Kalu Arachchige Simon de Silva and Suisena Arachchige Anolis Appuhamy—trustees of the "Sri Sambuddha Sasanaodaya Samitiya" of Talamannar Pier—have applied for the lease of a piece of Crown land, about ½ acre in extent from lot 3 in P P A 1,233, situated at Talamannar Pier, Mannar Island Division, Mannar District, for the construction of a Buddhist Temple thereon

2 Land is available for the purpose and is bounded as follows —

North, East and South Remaining portions of lot 3 ;  
West Private land

It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Rent Rs. 2 50 per annum subject to revision every 30 years.
- The lessees shall use the land as a site for a Budu Ge. a Bana Maduwa, a well, a Bodhipakaraya, a Buddhist School, quarters for the Buddhist Priest, two latrines and a hall for pilgrims (hereinafter referred to as the temple) and for no other purpose.
- The lessees shall, within two (2) years from the commencement of the lease, erect the buildings referred to in (b) above to the satisfaction of the Government Agent, Mannar District.
- The lessees shall, within six months from the completion of the temple dedicate it by deed approved by the Public Trustee. In that event, the lease will be granted to the Trustee or the Controlling Viharadhpathu of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J. MENDIS,  
for Land Commissioner

Colombo March 23, 1956

LJ 487 (LS).

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS 21 (2)

NOTICE is hereby given that the Pottery Workers' Co-operative Society, Meddepola, Girulla, has applied for the lease of a piece of Crown Land about 3 roods in extent, from lot 126 in F. V. P 386, situated in Meddepola in Katugampola Hatpattu, Kurunegala District, for the construction of a Store-room to store the finished pottery and for a training centre to benefit of the Society personnel exclusively

2 This land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 5 years, commencing from May 31 1955;
- Rent Rs 6 per annum,
- The lessees shall within one year from the commencement of the lease, erect a store-room and training centre on the land to the satisfaction of the Government Agent Kurunegala.
- The lessees shall use the land as a site for a store-room and training centre and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

4 The notification under Crown Lands Regulations 21 (2) published in Gazette No 10,724 of October 15, 1954, is hereby cancelled

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 23 1956

No LS 3556

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Ekanayake Mudiyansele Ran Bandarage Sirimama, Abesinghe Mudiyansele Appuhamy, Wangasekara Mudiyansele Loku Banda and Abesinghe Mudiyansele Panchu Banda of Kalawewa Walawwa, Wijithapura—trustees of the Rural Development Society, Ukkulampallama—have applied for a piece of Crown land about half an acre in extent in Kalawewa Walawwa village, Kalagam Palata, Anuradhapura District, for the purpose of erecting a meeting hall thereon

2. The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 5 years,
- Rent Re. 1 per annum,
- The lessees shall, within six months from the commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura,
- The lessees shall use the land as a site for a meeting hall for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W. J. MENDIS,  
for Land Commissioner

Colombo, March 23 1956

LS 3302

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Joseph Perera Dissanayake, Suraweera Arachchige Don Simon Appuhamy and Don Peter Wickremasinghe of Haldanduwana—trustees of the Community Centre, Haldanduwana—have applied for a lease of lot 6 in P P 5,790, in extent 3 roods 9 perches, situated at Haldanduwana village in Ottawalata Central, Puttalam District, for the purpose of establishing a Community Centre hall thereon

2 The land is available for the purpose It is, therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 5 years,
- Rent Rs 12 per annum,
- The lessees shall within one year from the date of commencement of the lease erect a community centre hall on the land to the satisfaction of the Government Agent, Puttalam.
- The lessees shall erect any other buildings on the land with the sanction of the Government Agent,
- The lessees shall use the land as a site for a community centre hall and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, March 23, 1956

LK 3060

### COLOMBO DISTRICT P. P. A 1,493, HANWELLA IHALA—SALE OF LEASE OF LOT 7 (PART) AS A SITE FOR A PETROL SERVICE STATION

NOTICE is hereby given that the Government Agent, Colombo District (hereinafter referred to as Government Agent), will on May 15, 1956, at 11 a.m. at the Hanwella Resthouse, sell by public auction the lease of lot 7 (part) in P. P. A 1,493, in extent about 0 A. 0 R. 13 2 P., situated in Hanwella Ihala Village in Hewagama Korale, Colombo District, as a site for a Petrol Service Station

2 The bidding will be on the premium, provided that no bid below the upset premium of Rs 528 will be accepted.

3. The Government Agent may before accepting any bid satisfy himself of the bona-fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall immediately after his bid is accepted pay the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. The lease shall contain the following conditions, amongst others —

- (a) The term shall be 20 years,
- (b) The rent shall be Rs. 528 per annum;
- (c) The lessee shall not use the land for any purpose other than a site for a Petrol Service Station, except with the prior written consent of the Government Agent;
- (d) The lessee shall, within 6 months from the date of lease and in accordance with plans previously approved by the Government Agent, erect and complete on the land such buildings and installations as are necessary for the distribution of bulk petrol,

(e) The lessee shall provide approach roads with culverts of sufficient capacity to the satisfaction of the Government Agent;

(f) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf;

(g) The lessee shall pay all taxes and rates and other assessments in respect of the land and buildings thereon,

(h) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish any buildings on the land and appropriate the materials thereof: Provided no undue damage is caused to the land by such removal,

(i) The lessee shall at no time interfere with the efficient working of the Hanwella Resthouse standing above the land,

(j) No compensation shall be payable by the Crown for any buildings left on the land or on any other account whatsoever.

8. For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Colombo District.

The Kachcheri,  
Colombo, March 19, 1956

U. A. GUNARATNE,  
for V. S. M. DE MEL,  
Government Agent.

#### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE-CLASS CEYLONESE)

APPLICATIONS are hereby invited for the allotment of Crown land, particulars of which are given in the Schedule below.

2. All applications which should be substantially in the form given below must reach the Government Agent, Mannar, on or before April 12, 1956.

3. The Land Kachcheri will be held at the Divisional Revenue Officer's Office, Adampan on April 24, 1956, at 10 a.m. for the purpose of selecting suitable applicants to receive lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Government Agent, Mannar, may presume that the applicant does not wish to pursue his application further.

4. Every selected applicant will be required to deposit immediately his selection is notified, a sum calculated at Rs. 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner, whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5. Applications from persons belonging to the following income group will be considered —

Income limits up to Rs. 12,000 (unmarried) and Rs. 24,000 (married) per year to receive allotments of 6-acre units.

6. Tenure under the Land Development Ordinance will be given to selected applicants. The annual payment under the L. D. O. will be 4 per cent of the unimproved value of the land, revisable every thirty years.

7. The crops for which the lands are reported to be suitable are noted against them. The selected applicant will be required to develop the land in permanent crops according to an approved programme of development.

8. Further particulars (conditions of lease, &c.) can be had from the Government Agent, Mannar.

The Kachcheri,  
Mannar, March 1, 1956.

W. PATIRANA,  
Government Agent

#### Schedule

Distt	V. H's Division	D. R. O's Division	Extent A. R. P.	Village	Crops
Mannar	Alkadiveli	Mantai	54 0 0	Parapukadantan	Coconut, mango, orange, lime, jak, pomegranate, betelvine, sapodilla, breadfruit and arecanut

#### APPLICATION FORM REFERRED TO ABOVE

APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGE OF PARAPUKADANTAN (AS PER NOTIFICATION IN THE GOVERNMENT GAZETTE OF . . . )

1. Name of applicant and address . . . . .
2. Permanent residence . . . . .
3. Occupation . . . . .
4. Whether Ceylonese . . . . .
5. Whether married or not and number of dependents and their ages . . . . .
6. If the applicant is a company, state the name and nationalities of the directors, the total number of shares and number of shares held by the Ceylonese : . . . . .
7. Annual income according to the last notice of assessment by the Income Tax Department . . . . .
8. What cash reserves are there, if any . . . . .
9. Particulars of private land owned and how utilised —
10. Particulars of land applied for (extent, village, &c.) . . . . .
11. Particulars of any crown land held on lease or under L. D. O . . . . .
12. What crops you propose to grow . . . . .
13. Amount prepared to be invested annually . . . . .

High land  
A. R. P.

Paddy land  
A. R. P.

Highland  
A. R. P.

Paddy land  
A. R. P.

Signature of Applicant.

### III වෙනි කොටස—ඉඩම්

#### ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

ඇල් ඩි—බී 49/50

අංකය ඡේ 56 ඇල් ජී 36—ඇස්/ආර්/ඒ—20

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත පෙනෙන උපලේඛනයේ සඳහා එකිනෙක ඉඩම් පොදු කරවුන් හකට අවශ්‍යව ඇති හෙයින් එකී ඉඩම් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) වගන්තිය යටතේ අයත් කරගනු ලබන බව (ඉහත කී ආඥාපනතේ 62 (1) වගන්තියෙන් සංශෝධිත 1947 අංක 40 දරණ (කොළඹ) විශේෂ ප්‍රදේශ සංවිධාන ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු) එකී ආඥාපනත යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ අමාත්‍ය ජූනි බණ්ඩා බුලත්කුමේ වන මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුමේ

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 ජනවාරි 27 වැනි දින කොළඹ

උපලේඛනය

මූලික බැලැස්මේ අංකය ඒ 3512—කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 19 කොට්ඨාශය—සුදුබැල්ල

බැබැල්ල 1.

ඉඩමේ නම, මරදන පාරේ වරිපනම් අංක 56 1/4 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ නැයිතිය වී ඩී ඇම් ජෝන් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ, උතුරු තලන්ගම, ප්‍රමාණය අ 0 රු. 0, ප 4 95

බැබැල්ල 2.

ඉඩමේ නම, මරදන පාරේ වරිපනම් අංක 56 1/4 දරණ ඉඩමේ කොටස, විස්තරය විදුලි පහේවුඩ කණුවක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ නැයිතිය වී, ඩී ඇම් ජෝන් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ, උතුරු තලන්ගම, ප්‍රමාණය අ 0 රු. 0 ප 7 15

බැබැල්ල 3.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම අයිතිකම් කියන්නා ඇම් ඇල් ඇළි මකින්, වෙස්ට් එන්ඩ් ඩී ඩීරෙපරි ස්ටෝර්ස් 122, කෙලින් විදිය කොළඹ, ප්‍රමාණය අ 0 රු. 0 ප 5 93

බැබැල්ල 4.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උපසෙවිලි සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, ගල් අල්ලනලද බිමක් සහිතයි, අයිතිකම් කියන්නා ඇම් ඇල් ඇම් මකින් වෙස්ට් එන්ඩ් ඩී ඩීරෙපරි ස්ටෝර්ස් 122, කෙලින් විදිය, කොළඹ ප්‍රමාණය අ 0 රු. 0 ප 1 20

බැබැල්ල 5

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උපසෙවිලි සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, ගල් අල්ලනලද බිමක් සහිතයි අයිතිකම් කියන්නා ඇම් ඇල් ඇම් මකින් වෙස්ට් එන්ඩ් ඩී ඩීරෙපරි ස්ටෝර්ස් 122 කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 23

බැබැල්ල 6

ඉඩමේ නම: මරදන පාරේ වරිපනම් අංක 576 සහ 578 දරණ ඉඩම් වල කොටස්, විස්තරය මුඩුබිම නිරිත දිගින් පිහිටි බාබද ගොඩ නැගිල්ලේ කොන්ක්‍රීට් වහල සහිතයි අයිතිකම් කියන්නෝ නැයිතිය වී ඩී ඇම් ජෝන් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ, උතුරු තලන්ගම, ප්‍රමාණය අ 0 රු. 0, ප 5.48

බැබැල්ල 12

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 592 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උපසෙවිලි සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල 3 හ මුඩුබිම අයිතිකම් කියන්නා දෙත් එලාරිස් විරසිරි, 592 මරදන පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු. 0, ප 0 27

බැබැල්ල: 13

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 592 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා දෙත් එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 4 22

E 4

බැබැල්ල 14

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 586/1 සහ 590 දරණ ඉඩම්වල කොටස් විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ නැයිතිය ඇල් ඇම් අලිය මරිකාර්ගේ උරුමක්කාරයෝ, 56, රෙයර්වොයර් පාර, කොළඹ, ආරාමුල්කාර උදකේ එලාරිස් විරසිරි, 592 මරදන පාර, ප්‍රමාණය අ 0 රු. 0, ප 0 48

බැබැල්ල 15

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 596 දරණ ඉඩමේ කොටස විස්තරය විදුලි කම්බි කණුවක් සහිත මුඩුබිම අයිතිකම් කියන්නෝ ඩී ජේ බබ්ලිට් ඩිරවඩින සහ ඇම් ඩී ට්ව පෙරේරා 596 2 වෙනි මරදන ප්‍රමාණය අ 0 රු. 0, ප 4 25

බැබැල්ල 16

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 598 සහ 600 දරණ ඉඩම්වල කොටස විස්තරය, මුඩුබිම අයිතිකම් කියන්නා දෙත් එලාරිස් විරසිරි 592 මරදන පාර, කොළඹ ප්‍රමාණය අ 0 රු. 0, ප 4 25

බැබැල්ල 17

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 598 සහ 600 දරණ ඉඩම්වල කොටස් විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා දෙත් එලාරිස් විරසිරි 592 මරදන පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 2

බැබැල්ල: 18

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 604, 606 සහ 606/1 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, බිත්ති අත්තිවාරමක් සහ කපරුරු කළ කානුවක කොටස් සහිතයි, අයිතිකම් කියන්නා ඇම් එච් ඇම් ඉස්මයිල්, 92, 5 වෙනි පවුමාවන, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0 ප 1 16

බැබැල්ල 19

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 602, 606/3, 608, 610, 604, 606 සහ 606/4 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කානුවක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් එච් ඇම් ඉස්මයිල්, 92, 5 වෙනි පවුමාවන කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0 ප 6 16

බැබැල්ල 20

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 618, 620, 626, 628, 612 611, 616 622 දරණ ඉඩම්වල කොටස් සහ ස්ටැන්ලි පෙදෙසෙහි වරිපනම් අංක 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125 හා 127 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, කපරුරු කළ කානුවක සහ පදික වේදිකාවක කොටස් සහ විදුලිකම්බි කානුවක් සහිතයි, අයිතිකම් කියන්නා ඇම් ඒ සෙබෙවරත්ත මැතිණිය, 'ලා සෙලව්', අංක 10 කැමල් පෙරේරා, මරදන, ප්‍රමාණය අ 0, රු. 0 ප 22 65

බැබැල්ල. 22

ඉඩමේ නම ස්ටැන්ලි පෙදෙසෙහි වරිපනම් අංක 123 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඒ පී සෙබෙවරත්ත මැතිණිය, 'ලා සෙලව්', අංක 10 කැමල් පෙරේරා මරදන ප්‍රමාණය අ 0 රු. 0, ප 0 24

එකතුව අ. 0, රු. 1, ප. 30 62.

අංකය ඡේ 56 ඇල් ජී 76—ඇස්/ආර්/ඒ—21

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත පෙනෙන උපලේඛනයේ සඳහා එකිනෙක ඉඩම් පොදු කරවුන් හකට අවශ්‍යව ඇති හෙයින් එකී ඉඩම් 1954 අංක 39 දරණ ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) වගන්තිය යටතේ අයත් කරගනු ලබන බව (ඉහත කී ආඥාපනතේ 62 (1) වගන්තියෙන් සංශෝධිත 1947 අංක 40 දරණ (කොළඹ) විශේෂ ප්‍රදේශ සංවිධාන ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු) එකී ආඥාපනත යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ අමාත්‍ය ජූනි බණ්ඩා බුලත්කුමේ වන මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 පෙබරවාරි 1 වැනි දින කොළඹ

උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,512—කොළඹ නගරික සීමාව තුළ පිහිටි අංක 19 කොට්ඨාශය—පුද්ගලික

කැබැල්ල 9.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 582 සහ 586 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුහුණිම, උළු සෙවිලි කළ කපරුරු කළ ගොඩනැගිල්ලක් කොටසක්, කපරුරු කළ කානුවක කොටසක්, පවු මගක් සහ විදුලි කම්බි කානුවක් සහිතයි, අයිතිකම් කියත්තා ඇස් තෝනුවර, 582, දෙවෙනි මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 56

කැබැල්ල 10

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 588 දරණ ඉඩමේ කොටසක් සහ අංක 586/1 සහ 590 දරණ ඉඩම්, විස්තරය මුහුණිම, උළු සෙවිලි කළ කපරුරු කළ ගොඩනැගිල්ලක් කොටසක් සහිතයි, අයිතිකම් කියත්තෝ නැයිසිය ඇල් ඇම් අලිය මරිසාර්ගේ උරු මක්කාරගේ, 56, රෙසර්වේෂන් පාර, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 71

කැබැල්ල 21

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 642, 614, 616, 622 දරණ ඉඩම්වල කොටස් සහ ස්ථාන ලී පෙදෙසෙහි වරිපනම් අංක 107/19, 107/20, 107/22 සහ 107/23 දරණ ඉඩම්, විස්තරය මුහුණිම, උළු සෙවිලි කළ කපරුරු කළ ගොඩනැගිල්ලක් සහිතයි, අයිතිකම් කියත්තා: ඇම් ඒ පී සෙනෙවිරත්න මැතිණිය, "ලා සෙලලි", නො 10, කැමල් වෙරළේ, මරදන, ප්‍රමාණය අ 0 රු 0, ප 3

එකතුව අ 0, රු. 0. ප. 14.27

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ හැටන් ගම මුලාදැනි වසමෙහි බත්බාර් ගමේ පිහිටි දික්මය වත්තට අයත් බත්බාර් කොටසින් අක්කරයක් පමණ වූ ඉඩම් කොටසට මායිම් —

උතුරට බත්බාර්නායක නගරයේ ජලසම්පාදන ස්ථානයට යන බත්බාර් ක්‍රීඩා භූමිය ඉදිරිපිට පිහිටි වත්තේ අභිපාර; නැගෙනහිරට බත්බාර්නායක නගරයට යන ප්‍රධාන පාර දකුණට සහ බස්නාහිරට බත්බාර් වත්ත

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් 408/ඇල් බී 4889  
1956 පෙබරවාරි 20 වැනි දින  
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවා පත්තුවේ අංක 216 අවසාන ගම් සිතියමේ වෙළඳගොඩ පිහිටි අලවතුගොඩ වත්තේ කැල්ල (ලොරි 53 කේ) සහ අලවතුගොඩ වත්ත (ලොරි 56 ඊ) නමැති ඉඩමෙන් අක්කර එක හමාරක් පමණ ඉඩම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට 216 අවසාන ගම සිතියමේ ලොරි 56 ඇල්, නැගෙනහිරට සහ දකුණට 216 අවසාන ගම සිතියමේ ලොරි 53 ඇත් සහ 53 ඇම්, බස්නාහිරට කවුචන—බෙලිඅත්ත පාර

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මාර්තු 6 වැනි දින  
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

1 මඩකලපුව දිස්ත්‍රික්කයේ, ඒරාමුර් හා කෝරළේ පත්තුවේ පත් කුඩාවෙලි ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 12 ක් පමණ ඇති රයිටර් කන්ඩම් නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට දේවාලේට අයිතිය කියන ඉඩම; නැගෙනහිරට වීර කුටිරි සුමුනියමට අයිති කියන ඉඩම, බස්නාහිරට වීරකුටිරි තෝලිකේසි හා තවත් අයිතියට අයිති කියන ඉඩම, දකුණට, පත්කුඩාවෙලි ඇල සහ පාර

2 මඩකලපුව දිස්ත්‍රික්කයේ, ඒරාමුර් හා කෝරළ පත්තුවේ, පත්කුඩාවෙලි ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 8 ක් පමණ ඇති පෙරළි පයිසඩ් කන්ඩම් යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට පත්කුඩාවෙලි ඇල හා ඇස් වී වී නම්බියාට අයිතිය කියන ඉඩම, නැගෙනහිරට ඇස් එලියනම්බි සහ තවත් අයිතියට අයිතිය කියන ඉඩම, දකුණට තෝලිකේසි සිති හම්බිට අයිතිය කියන ඉඩම, බස්නාහිරට වතුර ඇල

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

මහනුවරගම අංකය ජේ 55 ඇල් 332 (වීඊ).

මඩකලපුව කවේලිගම අංකය ඇල්. බී. 3424.

1956 පෙබරවාරි 25 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඒ/ජේ/54/29.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දබ්දෙති හත්පත්තුවේ දකුණු උඩකහ කෝරළේ බෝගහවත්ත නමැති ගමෙහි පිහිටි කන්මිවල වත්ත නොහොත් ගලබොඩවත්ත සහ කැටකලගමුව වත්ත නමැති ඉඩම් වලින් නො 60 සහ 61 යයි නො 498 දරණ 1 වැනි අතිරේකයේ මැන වඩා විස්තරව හැඳින්වන අ 0, රු 0, ප 2 17 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

අණපරිදි අත්සන් කළේ සී බී පී පෙරේරා,

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 54 ඇල් 233  
1956 මාර්තු 9 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඒ/ජේ/24/55

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි



1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි ටහන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කැරැණගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලිත්ත පත්තුවේ ඉදුල්ගොඩ පළාතේ ඉදුල්ගොඩ නමැති ගමෙහි පිහිටි වතුයාය වත්ත සහ වතුයාය දෙල්ගහලත්ත යන ඉඩම්වලින් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 2, 4 0 ප 13ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

කැබැල්ල 1: වතුයායවත්ත.

උතුරට වතුයායවත්ත-දෙල්ගහලත්ත දවත්ත යන ඉඩම් සහ පාඨශාලාවත්ත, නැගෙනහිරට පාඨශාලාවත්ත, දකුණට ලීදගාවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස

කැබැල්ල 2: වතුයායවත්ත

උතුරට සහ බස්නාහිරට වතුයායවත්ත සහ දෙල්ගහලත්ත යන ඉඩම, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස, දකුණට ලීදගාවත්ත නමැති ඉඩම

කැබැල්ල 3: වතුයාය-දෙල්ගහලත්ත දවත්ත.

උතුරට ගොන්නගහලුවත්ත නමැති ඉඩම සහ පාර, නැගෙනහිරට, පෙෂකම් පාසැල්වත්ත, වතුයාය වත්ත නමැති ඉඩම සහ ආර් ඩී. රොමියෝලාට හිමි ඉඩම, දකුණට වතුයාය වත්ත සහ ලීදගාවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට හන්දුරු කන්ද ඇස්වෙටි නමැති ඉඩම සහ බිබිලිව හි මලිඳ සහ තවත් අයට හිමි ඉඩම

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ජේ/55 ඊ 358

1956 මාර්තු 6 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ අටුවම සහ පනාවල් දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමන්ගේ කොටසට අයත් තල්දුව වසමේ තල්දුව ගමේ පිහිටා තිබෙන පිලවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 3/4 පමණ මහත ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම්

උතුරට උත්ගම්පහ වත්ත, නැගෙනහිරට උබගහවත්ත, දකුණට වලපල්ල සහ කුඹුර, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 440/ඇල් ඇම් 5594

1956 පෙබරවාරි 2 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බඩ සහ කිණ්ණොඩ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොටසට අයත් ඒ දංචුවාව වසමේ කෙරමිනියාව

ගමේ පිහිටා තිබෙන කෙරමිනියාව වත්තෙන් අක්කර 4ක් පමණ මහත ඇති බිම් කැබැල්ල ඊට මායිම්

උතුරට සහ බස්නාහිරට ආර් බිබිලිව බුල්නර් අයිතිකම් යියන කෙරමිනියාව වත්ත, නැගෙනහිරට, කුප්පායම සහ මංවනාල්ල-ඇල් පිටිය පාරට වෙන්කොට තිබෙන බිම්තීරය, දකුණට අභ්‍යන්තර ඇල් යට තිදෙනා අධිපාර

පී බී බුලත්කුලමේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56. ඇල් 388 (ඊ ඊ)/ඇල් ඇම් 5557

1956 මාර්තු 12 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බඩ සහ කිණ්ණොඩ දෙකේරළයට අයත් පල්ලේචූල්ල වසමේ මංවෙල ගමේ පිහිටා තිබෙන මල්වත්ත කැකිට්ලත්ත දෙන්න වැලමිපිබත් හියවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 2ක් පමණ මහත ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම්

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට විහාරේවත්ත, දකුණට: ගන්නාන්ත-මොල්ලිගොඩ පාර, බස්නාහිරට කැකිට්ලත්ත දෙන්න

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 212/ඇල් ඇම් 5577

1956 මාර්තු 6 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිගමපල් කේරළේ යහ පහත බුලත්ගම ඉඹුලාන වසමේ දක්කෝරුව ගමේ පිහිටා තිබෙන ඉඹුලේ ගෙදරවත්ත නොහොත් බඩල් ගෙවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 2ක් පමණ මහත ඇති බිම්කොටස, ඊට මායිම්

උතුරට එහෙබවත්ත නොහොත් බොම්ලුවේවත්ත, නැගෙනහිරට බදුවත්ත, දකුණට: එම ඉඩමේ ඉතිරි කොටස (පාරට වෙන්කොට තිබෙන බිම්තීරය) බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස.

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිගමපල් කේරළේ සහ පහත බුලත්ගම බෝපැත්ත වසමේ බෝගඹුව ගමේ පිහිටා තිබෙන බදුවත්ත නමැති ඉඩමෙන් වර්ග අඩි 240ක් පමණ මහත ඇති බිම් තීරය, ඊට මායිම්

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට මොරුවත්ත-රත්තාගල ගම්කොය් සහ පාර, බස්නාහිරට ඉඹුලේ ගෙදර වත්ත

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති.

අංකය ජේ 55 ඊ 311/ඇල් ඇම් 5576

1956 මාර්තු 12 වැනි දින කොළඹ

1951<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31<sup>වන</sup> වැනි වගන්තිය යටතේ කරනු ලබන දන්වීමයි

මෙහි පහත යදහන් උප ලෙඩනයේ විස්තර කරන ඉඩම් ආඥාවට අයත් කර ගැනීම නිසා එකී ඉඩම් එකිනෙකට ගෙවනු ලබන පහත යදහන් වන්දි මුදල් පානදුරේ පිතුට්ටේ උසාවියට ගෙවන ලද බවට ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තියේ පරිදි කොළඹ රජයේ සහකාර දිසාපති ඒ ඇස් නවරත් නරාඨා වන මෙ මෙයින් දැනුම් දෙමි

ඒ ඇස් නවරත් නරාඨා, ආඥාවේ උප ඒජන්තතුන

1956 මාර්තු 16 වැනි දින කොළඹ

උපලෙඩනය

කැබැල්ල 1

ඉඩමේ නම කුඩුමංදුවේ පිහිටි මකුළුවකුඹුර, ජලාන් නො ඒ 3,874, වන්දි මුදල රුපියල් 63යි, නඩු නො පානදුරේ පිතුට්ටේ උසාවියේ නො 356/ඇස්පිආල්

කැබැල්ල 2

ඉඩමේ නම හොන්නත්තර පිහිටි යක්දෙස්සාව කුඹුර, ජලාන් නො ඒ 3,874, වන්දි මුදල රුපියල් 60යි; නඩු නො පානදුරේ පිතුට්ටේ උසාවියේ 357/ඇස්පිආල්

අංකය ආර්/කී 97

1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3,955 පිහිටීම—ලංගොඩපිල

කැබැල්ල 1

ඉඩමේ නම කොට්ටා පාරේ වරිපරාල අංක 166 කොටස—පැයිරි වත්ත, විස්තරය රබර් ඉඩම, අයිතිකම් කියන්නා ජැක්සන් ස්මිත් මහත්මිය, එහෙලගොල්ලයය වැවගෙදර, කුරුණෑගල, ප්‍රමාණය අ 1, රු 3, ප 81

කැබැල්ල 2

ඉඩමේ නම කොට්ටා පාරේ වරිපරාල අංක 166 කොටස—පැයිරි වත්ත විස්තරය අයිපාරක් සහිත රබර් ඉඩම අයිතිකම් කියන්නා ජැක්සන් ස්මිත් මහත්මිය, එහෙලගොල්ලයය වැවගෙදර, කුරුණෑගල, ප්‍රමාණය අ 0 රු 0, ප 31.

කැබැල්ල 3

ඉඩමේ නම කොට්ටා පාරේ වරිපරාල අංක 166 කොටස—පැයිරි වත්ත, විස්තරය ඔව්ටන් සහිත රබර් ඉඩම, අයිතිකම් කියන්නා ජැක්සන් ස්මිත් මහත්මිය, එහෙලගොල්ලයය, වැවගෙදර, කුරුණෑගල, ප්‍රමාණය අ 1. රු 3, ප 44

ඉහත සඳහන් ඉඩම්වලට යම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් ්බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 2 වෙනි දින පෙරවරු 9.30 ට කොළඹ කටවේටියේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 අප්‍රේල් 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෝග්‍ය ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගීත්වය එකී ඉඩම් ලබාගැනීම යුතු වන්දි ඉල්ලීමට ඇති කුරුණෑ පිලිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැලපීම මා වෙත පිටපත් දෙකක් යැවීමට ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

ඒ ඇස් නවරත් නරාඨා, ආඥාවේ උප ඒජන්තතුන

1956 මාර්තු 14 වෙනි දින කටවේටිය කොළඹ

1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජලාන් ඒ 3941 ගම—පහල තැබම (කළුතර දිස්ත්‍රික්කය)

කැබැල්ල 1.

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය අවුරුදු 25-40 අතර රබර් ද බදමෙන් තැනු ලීදක් සහ පාරක් තිබේ, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම, නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර, හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ. 26, රු 2, ප 17

කැබැල්ල 2

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය සීරි ගොඩනැගිල්ලක් වැනි ඉඩම, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස් පාර හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල 3

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර, හුණුපිටිය, කොළඹ 2 ප්‍රමාණය අ 1, රු 0, ප 20

කැබැල්ල 4.

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබැල්ල 5.

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 5 රු 2, ප 13

කැබැල්ල 6

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 4, රු 2 ප 4

කැබැල්ල 7

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර හුණුපිටිය කොළඹ 2, ප්‍රමාණය අ. 29, රු 0, ප 27

කැබැල්ල 8

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය, හරස්පාර, හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 9, රු 1 ප 20

කැබැල්ල 9

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය හරස්පාර හුණුපිටිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 2 රු 2 ප 13

කැබැල්ල 10.

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය රබර් අවුරුදු 40, යාවකාලීන ගොඩනැගිල්ලක් තිබේ, අයිතිකම් කියන්නා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම නො 258 දරණ තැපැල් පෙට්ටිය හරස්පාර, හුණුපිටිය, කොළඹ 2. ප්‍රමාණය අ 1, රු 2, ප 28

බැලැල්ල 11

ඉඩමේ නම ක්ලෝඩන් වත්ත, විස්තරය අවුරුදු 5ක් වයස ඇති කොස් ගස් 2ක් සහ පුවක් ගස් 2ක් ද කෙසෙල් පඳුරු 10ක් සහ සර්ප ප්‍රසිද්ධ වැසිකිලියක් ද තිබේ. අයිතිකම් කියත්තා රෝස් හෝ මෝලේ සීමාසහිත රෝස් හෝ (ලංකා) රබර් සමාගම හෝ 258 දරණ තැපැල් පෙට්ටිය, ගරස්පාර හුණුපිටිය කොළඹ 2 ප්‍රධාන දොර 0 රු 0, ප 14

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 මැයි 19වෙනි දින පෙරවරු 9:30ට කම්පාර කවිච්චේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 10වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් යනිතැවු ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ආර් ඇල් බාලසුරිය,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මාර්තු 12වෙනි දින  
කවිච්චේය, කළුතර

අංකය ඇල් බී/ඇල් ඊ 42

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පි පි ඒ 2,291 පිහිටිම—මධ්‍යම පළාතේ තුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොන්මලේ කොට්ඨාශයේ පල්ලේපනේ කෝරළේ කබලදර කොළඹිය ගමේ

ඉඩමේ නම නායපනේ වත්ත, විස්තරය ලොව 1 සහ 2 පහත සහ කැලේ, ලොව 3 පහත, කැලේ සහ පර්වතය, ලොව 4, 5 6 සහ 7, කුඹුර, ලොව 8 සහ 9 නාවකාලික මැටි ගොඩ නැගිල්ලක්, අවුරුදු 15ක වත්ත, අයිතිකම් කියත්තෝ සීමාසහිත නායපනේ හේ වතු, පුස්කැල්ලාව, ඒජන්තවරු සීමාසහිත බොසන්කිව් සහ ඉස්කිත්, කොළඹ, ප්‍රමාණය අ 144. රු 0 ප 37

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 30 වැනි දින පූර්වහස 10ට තුවරඑළියේ කවිච්චේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සී ජේ සේරසිංහ  
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 මාර්තු 8 වැනි දින  
කවිච්චේය තුවරඑළිය

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න

ඇල් ඒ බී 45

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම් කොමර්ෂල් 582 දරණ අවසාන ගම් බැලියේම කැබැලි අංක 683 කොටස්වූ කැබැලි අංක 681 සහ 682 යන ඉඩම්වලට අයිසාරක් තැනීම සඳහා—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩම හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 මාර්තු 10 වැනි දින නම්වර ජේ 54 ඇල් 103 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 අප්‍රේල් 6 වැනි දින නොම්මර 10,783 දරණ ජ්ජේ ගැසට් පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

හා එ දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළයේ ඇල්ලන නබද්දේගම නමැති රමෙහි පිහිටි බිම් ප්‍රමාණයෙන් පර්චස් 15ක් වූ පන්ගල්වෙල කුඹුර නමැති විස්තර වශයෙන් නම්වර 582 දරණ අවසාන ගම් බැලියේම අතිරේක නො 1හි කැබැලි නම්වර 318 සහ 319 යනුවෙන් මා වෙත පිටපත් ලද ඉඩම් කැබැලි

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 5 වැනි දින පෙරවරු 9ට ගාල්ලේ දියාපති කායාලයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

අයිතිවාසිකම් තහවුරු කිරීම සඳහා අවශ්‍ය සියළුම ප්‍රවේශ, ලියවිලි ආදිය විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුය

ඇස් ඇස් එම් සිල්වා,  
ආර් ජේ ජයවර්ධන ඉඩම් ලබාගන්නා නිලධාරීවරයා

1956 මාර්තු 16 වැනි දින  
කවිච්චේය, ගාල්ල.

අංකය ඇල් බී 3523—ජේ 55 ඊ 48

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, විවිධ/තමිලුව නැගෙනහිර ආණ්ඩුවේ දෙමළ පොළ සඳහා—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලාන් ඒ 1,230 ගම්—තමිලුවල 1ටෙට් කොට්ඨාශය

බැලැල්ල 1

ඉඩමේ නම පාසල ඉඩම. විස්තරය පෙල් ගස් 3ක් වයස අවුරුදු 50 අව ගහක් වයස අවුරුදු 35, මුරුගා ගස් 4ක් වයස අවුරුදු 3, මදක් නාවකාලික ගොඩනැගිලි 2ක්, නාවකාලික ගොඩ නැගිලි 1ක් යා බැමිමෙන් බැඳුණු ලිඳක් ඇති වත්ත අයිතිකම් කියත්තා කොළඹ යුනියන් ප්ලේස් එකේ පදිංචි මැනෝසිස් මිනන් සහායනි නැගය, ප්‍රමාණය අ 0 රු 1 ප 155

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 9වෙනි දින පෙරවරු 2:30ට මධ්‍යම ප්‍රව කවිච්චේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 29 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇල් සී අරුල්ප්‍රසාදම්,  
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 මාර්තු 15 වැනි දින  
කවිච්චේය, මධ්‍යම ප්‍රව

අංකය ඇල් ඩී 3526—පේ 55 ර 65

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, බීපී/මල්කම්පිද්දි ආඥාවට දෙමළ පසාල සඳහා—අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලාන් එ් 1,225 ගම—මල්කම්පිද්දි

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කල්විඩු වලවු හා වේලන්කුඩා, විස්තරය පොර්ගස් 92ක් වයස අවුරුදු 40ක් සහ කුඩුරක් ඇති වත්ත, අඳිතිකම් කියන්තෝ කොක්කෝඩිවෙල්ලයි මුනෙයිකොඩු පදිංචි තෝවපෝඩි සීනිතමිබ්, උඩයාද්, තෝවපෝඩි වි වි වේලුපිල්ලේ, තෝවපෝඩි කනගරන්තම් සහ කන්තන්කුඩි 4වෙනි කොටසයාගේ පදිංචි එ් කේ ඇම් වාපුලෙම්බෙ හාප්පියාද්, එ් කේ ඇම් හතිපා, හාප්පියාද්, මොහමඩ් ඉස්මායිල් හාප්පියාද් නුර්මොහමඩ්, මොහොමඩ් හප්පියා උම්මා හා අඩුකක්කර් හාප්පියාද් පාතුම්මා; ප්‍රමාණය අ 1, රු 1, ප. 2 4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 10වෙනි දින පස්වරු 2 30ට මඩකලපු කවිවේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 30වෙනි දිනට මත්තෙන් එ් ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා එ් මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් යහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඇල් සී අරුල් ප්‍රහසම්,  
ආණ්ඩුවේ ඒජන්තනැන.

1956 මාර්තු 15වෙනි දින  
කවිවේරිය, මඩකලපුව.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් අංකය ලියා එවිය යුතුයි

අංකය. ඇල් එ්/7352එ්.

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා එනම්, අත්තරගල්ලවුව ප්‍රතිසංස්කරණය සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1956 ජනවාරි 20 වැනි දින නො 10,822 දරණ ලාකාණ්ඩු ගැසට් පත්‍රයේ ප්‍රසිධ කරණලද නො පේ/එ් ඇල්/1010 දරණ 1955 දෙසැම්බර් 22 වැනි දින කරණලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධණය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත්පත්තුවේ නැගෙනහිර හතළිස්පහ කෝරළේ එරියාව, අස්සැද්දුම් සහ කිරිඳිත්පැලැස් ස නමැති ගම්වල පිහිටි පහත සඳහන් බිම් කැබලි —

නො එ් 1.370 දරණ මුල් ප්ලානය

කැබැල්ල: 1.

ඉඩමේ නම මීගස්ලන්ද පහළකුඹුර, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 24

කැබැල්ල: 2

ඉඩමේ නම මීගස්ලන්ද පහළකුඹුර; ප්‍රමාණය: අ 0, රු 1, ප 36

කැබැල්ල: 3.

ඉඩමේ නම මීගස්ලන්ද පහළකුඹුර; ප්‍රමාණය: අ 2, රු 3, ප. 32

කැබැල්ල: 4.

ඉඩමේ නම. කරම්බෙයාය, අස්සැද්දුම්, කරම්බේව, කිරිඳිත් පැලැස් ස, ගල්ගොඩහේන, උල්පොත, කපුසේන, කුඹුක්ගහහේන, පිටඇලහේන්යාය, මීගහහේන, ප්‍රමාණය අ 126, රු 2, ප 10

කැබැල්ල: 5.

ඉඩමේ නම. දම්මුගහකුඹුර, ප්‍රමාණය අ. 1, රු 2, ප 4

කැබැල්ල: 6.

ඉඩමේ නම මීගහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 3, ප 26

කැබැල්ල: 7

ඉඩමේ නම: කන්දකොට්ටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 2, ප 36.

කැබැල්ල: 8.

ඉඩමේ නම කන්දකොට්ටකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 0, ප 1

කැබැල්ල: 9

ඉඩමේ නම වැබොඩකුඹුර, ප්‍රමාණය අ. 1, රු 2, ප 6

කැබැල්ල: 10.

ඉඩමේ නම කෝන්ගහකුඹුර, ප්‍රමාණය: අ 0, රු 1, ප 12

කැබැල්ල: 11

ඉඩමේ නම කෝන්ගහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 1, ප 20

කැබැල්ල: 12.

ඉඩමේ නම කෝන්ගහකුඹුර, ප්‍රමාණය අ. 0, රු 3 ප 12

කැබැල්ල: 13

ඉඩමේ නම මැදකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 0, ප 29

කැබැල්ල: 14.

ඉඩමේ නම මැදකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 1, ප 26

කැබැල්ල: 16.

ඉඩමේ ප්‍රමාණය නඩුකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 2, ප 33

කැබැල්ල: 17.

ඉඩමේ නම මැදකුඹුර, ප්‍රමාණය අ. 2, රු 1, ප 33

කැබැල්ල: 18.

ඉඩමේ නම දන්ගහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 0, ප 38

කැබැල්ල: 19

ඉඩමේ නම පහළකුඹුර, ප්‍රමාණය අ. 0, රු 2, ප 23

කැබැල්ල: 20.

ඉඩමේ නම පහළකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 0, ප 13

කැබැල්ල: 21.

ඉඩමේ නම පහළකුඹුර, ප්‍රමාණය අ. 0, රු 3, ප 1

කැබැල්ල: 22

ඉඩමේ නම පහළකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 1, ප 1

කැබැල්ල: 23.

ඉඩමේ නම ඉහළවිහේන, ප්‍රමාණය අ. 1, රු 0 ප 2

කැබැල්ල: 24

ඉඩමේ නම ඉහළවිහේන, ගලමුන; ප්‍රමාණය: අ 3, රු 3, ප 34

කැබැල්ල: 25.

ඉඩමේ නම කොන්ගහවිහේන; ප්‍රමාණය අ. 2, රු 2, ප 11

කැබැල්ල: 26.

ඉඩමේ නම මහවිහේන; ප්‍රමාණය අ 1, රු 0, ප 38

කැබැල්ල: 27.

ඉඩමේ නම මහවිහේන; ප්‍රමාණය අ 0, රු. 3, ප 9.

කැබැල්ල: 28.

ඉඩමේ නම: මහවිහේන; ප්‍රමාණය. අ 1, රු. 0, ප. 29

කැබැල්ල: 29.

ඉඩමේ නම මහවිහේන; ප්‍රමාණය අ 0, රු 2, ප 20.

කැබැල්ල: 30.

ඉඩමේ නම මහවිහේන; ප්‍රමාණය අ 2, රු. 0, ප 26

කැබැල්ල: 31.

ඉඩමේ නම මහවිහේන ප්‍රමාණය අ 1, රු 0, ප 26

කැබැල්ල: 32.

ඉඩමේ නම මහවිහේන, ප්‍රමාණය අ 1, රු 0, ප 38

කැබැල්ල : 33.

ඉඩමේ නම මහවිභේන ප්‍රමාණය අ 1 රු 0 ට 1

කැබැල්ල : 34

ඉඩමේ නම මහවිභේන. ප්‍රමාණය අ 1, රු 2, ට 17

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් කිසි සිටින සියලුදෙනාම තමතමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ අප්‍රේල් මස 30වන දින පූර්වහාණ 9 30ට ගල්ගමුවේ තානායම්පොලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 21 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

බී එච් ඩී සොයිසා  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 මාර්තු 19 වැනි දින  
කම්පේරිය, කුරුණෑගල

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

මගේ අංකය ඇල් 8/7352 ඒ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්‍යෙන් සංශෝධිතය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍ය

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා එනම්, අත්ගරගල්ල වැව ප්‍රතිශෝක්කරණය කිරීමට අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්‍යෙන් සංශෝධිතය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍යෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1956 ජනවාරි 20 වැනි දින නො 10,822 දරණ ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද නො ඡේ/ඒ ඇල්/1010 දරණ 1955 දෙසැම්බර් 22 වැනි දින කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිගත්පත්තුවේ නැගෙනහිර හතලිස්පහ කොරලේ එරියාව, අත්හිමම සහ දම්බේව (ඒබී) නමැති ගම්වල පිහිටි පහත සඳහන් බිම් කැබැලි —

ඒ 1,370 දරණ මුල් ඒලානය

කැබැල්ල 35.

ඉඩමේ නම තිබිටිගහවිභේන, ප්‍රමාණය අ 6 රු 3, ට 7

කැබැල්ල 36.

ඉඩමේ නම තිබිටිගහපොතාන, ප්‍රමාණය අ 1. රු 1, ට 25

කැබැල්ල 37

ඉඩමේ නම තිබිටිගහපොතාන ප්‍රමාණය අ 1 රු 2 ට 4

කැබැල්ල : 38

ඉඩමේ නම කහඹිලියවැල්කොටුව, ප්‍රමාණය අ 1 රු 3. ට 29

කැබැල්ල 39.

ඉඩමේ නම කහඹිලියවැල්කොටුව ප්‍රමාණය අ 0 රු 3 ට 3

කැබැල්ල 40.

ඉඩමේ නම කහඹිලියවැල්කොටුව. ප්‍රමාණය අ 1. රු 1 ට 2

කැබැල්ල 41

ඉඩමේ නම කහඹිලියවැල්කොටුව, ප්‍රමාණය අ 1 රු 1 ට 24

කැබැල්ල 42.

ඉඩමේ නම කුඹුක්ගොල්ල, ප්‍රමාණය අ 4, රු 2, ට 5

කැබැල්ල 43.

ඉඩමේ නම ආබිගමවිභේන, ප්‍රමාණය අ 6, රු 3 ට 35

කැබැල්ල 44.

ඉඩමේ නම ආබිගමවෙල, ආබිගමවෙත ප්‍රමාණය අ 8 රු 3, ට 10

කැබැල්ල 45.

ඉඩමේ නම පාලගහකුඹුර, ප්‍රමාණය අ 2 රු 2 ට 31

කැබැල්ල : 46

ඉඩමේ නම ආබිගමවිභේන පහළකුඹුර, ප්‍රමාණය අ 1 රු 3, ට 11

කැබැල්ල 47

ඉඩමේ නම දිවුල්පිටිය, ප්‍රමාණය අ 3. රු 2, ට 33

කැබැල්ල 48

ඉඩමේ නම දිවුල්පිටිය. ප්‍රමාණය අ 0, රු 3, ට 23

කැබැල්ල 49

ඉඩමේ නම විභේනේකුඹුර, ප්‍රමාණය අ 2, රු 0. ට 8

කැබැල්ල 49

ඉඩමේ නම විභේනේකුඹුර. ප්‍රමාණය අ 2, රු 3, ට 24

කැබැල්ල 51.

ඉඩමේ නම මාරගහවිභේන, ප්‍රමාණය අ 3, රු 1, ට 26

කැබැල්ල 52.

ඉඩමේ නම පහළහෙළඹකුඹුර, ප්‍රමාණය අ 3, රු 1, ට 27

කැබැල්ල 52½.

ඉඩමේ නම කුඹුක්ගහවිභේනේකුඹුර; ප්‍රමාණය අ 2 රු 0, ට 35

කැබැල්ල 53

ඉඩමේ නම විභේනේකුඹුර, ප්‍රමාණය අ 1 රු 2 ට 21

කැබැල්ල 54

ඉඩමේ නම කොත්ගලවිභේන, ප්‍රමාණය අ 2, රු 1, ට 35

කැබැල්ල 55.

ඉඩමේ නම කොත්ගලවෙත, ප්‍රමාණය අ 2, රු 0 ට 20

කැබැල්ල 56

ඉඩමේ නම කොත්ගලවිභේන, ප්‍රමාණය අ 2, රු 0, ට 11

කැබැල්ල 57.

ඉඩමේ නම කොත්ගලවිභේන ප්‍රමාණය අ 2 රු 1. ට 9

කැබැල්ල 58

ඉඩමේ නම තල්කොටුව, ප්‍රමාණය අ 10 රු 1 ට 21

කැබැල්ල : 59.

ඉඩමේ නම වැබොඩකුඹුර, පාලවත්ත, කුඩාවැවපාටුලවෙත. ප්‍රමාණය අ 36, රු 0, ට 20

කැබැල්ල 60

ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ 1, රු 2, ට 26

කැබැල්ල 61.

ඉඩමේ නම වැටියවෙල. ප්‍රමාණය අ 1, රු 1, ට 19

කැබැල්ල : 62

ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ. 1, රු 0, ට 38

කැබැල්ල 63

ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ 0, රු 1 ට 21

කැබැල්ල 64.

ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ 0, රු 1. ට 17

කැබැල්ල : 65.

ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ 0, රු 1, ට 24

කැබැල්ල 66

ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ 0. රු 1, ට 12

ඉහත සඳහන්, ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 4 වැනි දින පූර්වහාණ 9 30ට ගල්ගමුව තානායම්පොලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි.

බී එච් ඩී. සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 මාර්තු 19 වැනි දින  
කම්පේරිය කුරුණෑගල

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කර එවිය යුතුයි

මගේ අංකය ඇල් ඒ/7352ඒ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, අන්තර්ගල්ල වැව ප්‍රතිසංස්කරණය කිරීම අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1956 ජනවාරි 20 වැනි දින නො 10,822 දරණ ලංකාණ්ඩුවේ 'ගැසට්' පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද නො ඡේ/ඒ ඇල්/1010 දරණ 1955 දෙසැම්බර් 22 වැනි දින කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත් පත්තුවේ නැගෙනහිර භාග්‍රීෂ් පහ කෝරළේ එරියාව, දම්බේව (ඒබ්), වෙල්කොටුවාව සහ පල් එරියාව නමැති ගම්වල පිහිටි පහත සඳහන් බිම් කැබැලි —

ඒලාතය ඒ 1,370 දරණ මුල් ඒලාතය

- කැබැල්ල : 67.  
ඉඩමේ නම කරදගහවිහේන, ප්‍රමාණය අ 1, රු 2, ප 1
- කැබැල්ල 68.  
ඉඩමේ නම වැටියවෙල, ප්‍රමාණය අ 2, රු 0, ප 38
- කැබැල්ල 69  
ඉඩමේ නම කරදගහවිහේන, ප්‍රමාණය අ 1, රු 1, ප 10
- කැබැල්ල 70  
ඉඩමේ නම කරදගහවිහේන, ප්‍රමාණය අ 0, රු 2, ප 29
- කැබැල්ල : 71  
ඉඩමේ නම නම්බගහකුඹුර ප්‍රමාණය අ 0, රු 2, ප 20
- කැබැල්ල : 72.  
ඉඩමේ නම පලුගහවිහේන, ප්‍රමාණය අ 5, රු 0, ප 24
- කැබැල්ල 73.  
ඉඩමේ නම ගන්දුරියගහකුඹුර, ප්‍රමාණය අ 4 රු 0 ප 14
- කැබැල්ල 74.  
ඉඩමේ නම වෙල්කොටුවපහලකුඹුර, ප්‍රමාණය අ 7 රු 1 ප 9
- කැබැල්ල 75  
ඉඩමේ නම වැබොඩකුඹුර, ප්‍රමාණය අ. 2, රු 1. ප 26
- කැබැල්ල 76.  
ඉඩමේ නම : වැබොඩකුඹුර; ප්‍රමාණය අ 2, රු. 3, ප 15
- කැබැල්ල 77.  
ඉඩමේ නම පහලකුඹුර, ප්‍රමාණය අ 2 රු 1, ප 16
- කැබැල්ල : 78  
ඉඩමේ නම පහලකුඹුර, ප්‍රමාණය අ 2 රු 1 ප 23
- කැබැල්ල 79  
ඉඩමේ නම හෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 3, ප 6
- කැබැල්ල 80  
ඉඩමේ නම මීගහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 1, ප 13
- කැබැල්ල 81  
ඉඩමේ නම මීගහකුඹුර ප්‍රමාණය අ 1 රු 3 ප 22
- කැබැල්ල 82.  
ඉඩමේ නම පහලකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 3 ප 9
- කැබැල්ල : 83.  
ඉඩමේ නම යෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 4, රු 0, ප 10
- කැබැල්ල 84  
ඉඩමේ නම පහලකුඹුර ප්‍රමාණය අ 0 රු 3, ප 20

- කැබැල්ල 85.  
ඉඩමේ නම හෙළබිහහකුඹුර ප්‍රමාණය අ 0 රු 1 ප 16
- කැබැල්ල 86  
ඉඩමේ නම හෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 2 ප 3
- කැබැල්ල 87  
ඉඩමේ නම ගලකුඹුර, ප්‍රමාණය; අ 1, රු 2, ප 26.
- කැබැල්ල 88  
ඉඩමේ නම ඉහලහෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 2 ප 25
- කැබැල්ල 89.  
ඉඩමේ නම කුඹුක්ගහකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 1 ප 1
- කැබැල්ල 90.  
ඉඩමේ නම ඉහලහෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 0, ප 5
- කැබැල්ල 91  
ඉඩමේ නම ඉහලහෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 3 ප 31
- කැබැල්ල 92  
ඉඩමේ නම ඉහලහෙළබිහහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 3, ප 15.
- කැබැල්ල 93  
ඉඩමේ නම නම්බගහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 2, ප 39
- කැබැල්ල 94  
ඉඩමේ නම නම්බගහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 2, ප 5
- කැබැල්ල 95  
ඉඩමේ නම නම්බගහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 2, ප 18
- කැබැල්ල 96  
ඉඩමේ නම වැබොඩකුඹුර ප්‍රමාණය අ 3 රු 0 ප 1
- කැබැල්ල 97  
ඉඩමේ නම වැබොඩකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 2, ප 37
- කැබැල්ල 98  
ඉඩමේ නම වැබොඩකුඹුර, දක්ගහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 2, ප 14

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 10 වැනි දින පූර්වගා 930ට ගල්ගමුව තානාගම්පොලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීමට ගැට වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

බී එච් ඩී සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තනැත

1956 මාර්තු 19 වැනි දින  
කම්බේරිය කුරුණෑගල

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

අංකය ඇල් ඒ/7352ඒ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, අන්තර්ගල්ල වැව ප්‍රතිසංස්කරණය කිරීමට අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1956 ජනවාරි 20 වැනි දින නො 10 822 දරණ ලංකාණුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද නො ජේ/ඒආල්/1010 දරණ 1955 දෙසැම්බර් 22 වැනි දින කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති තුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති පත්තුවේ නැගෙනහිර හතලිස්පහ කෝරළේ එපියාව සහ උල්එපියාව නමැති ගම්වල පිහිටි පහත සඳහන් බිම් කැබලි —

- ජලාන නො ඒ 1,370 දරණ මුල් ජලානය  
කැබැල්ල . 99.  
ඉඩමේ නම පල්එපියාව සන්කුඹුර තුන්පැලපිටියේ වැව ප්‍රමාණය අ 21, රු 1, ප 28
- කැබැල්ල . 100.  
ඉඩමේ නම පහලකුඹුර, ප්‍රමාණය අ 2, රු 1 ප 11
- කැබැල්ල : 101.  
ඉඩමේ නම කදුරුමුනේ කුඹුර ප්‍රමාණය අ 0 රු 1. ප 11.
- කැබැල්ල : 102.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0. රු 0 ප 23.
- කැබැල්ල : 103.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0. ප 8
- කැබැල්ල : 104.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ. 0, රු 0 ප 31
- කැබැල්ල : 105.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0. ප 23
- කැබැල්ල : 106.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0. රු 0, ප 13
- කැබැල්ල : 107.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 0 ප 12
- කැබැල්ල : 108.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ. 0 රු 0, ප 11
- කැබැල්ල : 109.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 0, ප 15
- කැබැල්ල : 110.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 28
- කැබැල්ල . 111.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0. රු 0 ප 17
- කැබැල්ල : 112.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10
- කැබැල්ල . 113.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර ප්‍රමාණය අ 0, රු 0, ප 20
- කැබැල්ල : 114.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර ප්‍රමාණය අ 0, රු 0, ප 8
- කැබැල්ල : 115.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර ප්‍රමාණය අ 0. රු 1 ප 18
- කැබැල්ල : 116.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර. ප්‍රමාණය අ 0 ප 0 ප 27
- කැබැල්ල : 117.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 0 ප 39
- කැබැල්ල : 118.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර ප්‍රමාණය අ 0, රු 1 ප 13
- කැබැල්ල : 119  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර ප්‍රමාණය අ 0, රු 1 ප 1
- කැබැල්ල : 120.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 1 රු 0 ප 11
- කැබැල්ල : 121.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර. ප්‍රමාණය අ. 0. රු 2. ප 1
- කැබැල්ල : 122.  
ඉඩමේ නම කදුරුමුනේකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 1 ප 37,

- කැබැල්ල : 123  
ඉඩමේ නම දන්ගහකුඹුර, ප්‍රමාණය අ 1, රු 2, ප 0
- කැබැල්ල : 124  
ඉඩමේ නම දන්ගහකුඹුර. ප්‍රමාණය අ 1, රු 1, ප 6.
- කැබැල්ල 125  
ඉඩමේ නම කොත්තකුඹුර, ප්‍රමාණය අ 1. රු 3, ප. 38
- කැබැල්ල 126.  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0. රු 1, ප 35
- කැබැල්ල : 127.  
ඉඩමේ නම වලකටකුඹුර ප්‍රමාණය අ 0. රු 0, ප 16
- කැබැල්ල : 128  
ඉඩමේ නම වලකටකුඹුර ප්‍රමාණය අ 0. රු 0, ප. 20
- කැබැල්ල : 129.  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු. 2, ප 37
- කැබැල්ල : 130.  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 2, ප 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්කිසිකිසි කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 17 වැනි දින දුර්වහ.ග 9 30ට ගල්ගමුව තානායම් පොලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 9 වැනි දිනට මන්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී එම් ඩී සෙසෙසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1956 මාර්තු 19 වැනි දින  
කවිචේපියා, කුරුණෑගල

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් අංකය ලියා උපය යුතුයි

අංකය ඇල් ඒ/7352ඒ

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින් 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, අන්තරාලයේ වැව ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
1956 ජනවාරි මස 20 වැනි දින නො 10,822 දරණ ලංකාණුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද නො ජේ/ඒආල්/1010 දරණ 1955 දෙසැම්බර් 22 වැනි දින කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති තුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිහත් පත්තුවේ නැගෙනහිර හතලිස් පහ කෝරළේ ඒපියාව නමැති ගමෙහි පිහිටි පහත සඳහන් බිම් කැබලි

- ජලානය නො ඒ 1,370 දරණ මුල් ජලානය  
කැබැල්ල . 131  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප, 14
- කැබැල්ල 132.  
ඉඩමේ නම වලකටකුඹුර. ප්‍රමාණය අ 0. රු 0, ප 10
- කැබැල්ල . 133  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0 රු, 0, ප. 10
- කැබැල්ල : 134  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11
- කැබැල්ල : 135.  
ඉඩමේ නම වලකටකුඹුර; ප්‍රමාණය අ 0 රු 0. ප, 14.

- කැබැල්ල : 136  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10
- කැබැල්ල : 137.  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0 රු 0, ප 7
- කැබැල්ල : 138.  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21
- කැබැල්ල : 138½  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11
- කැබැල්ල : 139.  
ඉඩමේ නම වලකටකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32
- කැබැල්ල : 140.  
ඉඩමේ නම හෙළඹගහ කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31
- කැබැල්ල : 141.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර ප්‍රමාණය අ 0, රු 0, ප 21
- කැබැල්ල : 142.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර; ප්‍රමාණය අ 0, රු 0, ප 28
- කැබැල්ල : 143.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 33
- කැබැල්ල : 144.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16.
- කැබැල්ල : 145.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 10
- කැබැල්ල : 146.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර. ප්‍රමාණය අ 0, රු ප 19
- කැබැල්ල : 147  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර, ප්‍රමාණය . අ 0, රු 1, ප 0
- කැබැල්ල : 148  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8
- කැබැල්ල : 149.  
ඉඩමේ නම හෙළඹගහකුඹුර, ප්‍රමාණය අ. 0 රු 0, ප 3
- කැබැල්ල : 150.  
ඉඩමේ නම බද්දෙවන්තිඋන්කැහෙලැ ගෙදරවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19
- කැබැල්ල : 151.  
ඉඩමේ නම. රුකෝගමරාලලැගෙදරවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12
- කැබැල්ල : 152.  
ඉඩමේ නම පුංචිරාලලැගෙදරවත්ත ප්‍රමාණය අ 0 රු 0 ප 6
- කැබැල්ල : 153.  
ඉඩමේ නම; පුංචිරාලලැගෙදරවත්ත; ප්‍රමාණය අ 0, රු 0, ප 9
- කැබැල්ල : 154  
ඉඩමේ නම මඩදෙඹරාලලැගෙදරවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16
- කැබැල්ල 155  
ඉඩමේ නම කවරාලලැගෙදරවත්ත, ප්‍රමාණය අ. 0, ර 0, ප 31
- කැබැල්ල : 156.  
ඉඩමේ නම මිහගවත්ත ප්‍රමාණය අ 0, රු 1, ප 24
- කැබැල්ල : 157.  
ඉඩමේ නම මිහගවත්ත ප්‍රමාණය අ 0, රු 1, ප 23
- කැබැල්ල : 158.  
ඉඩමේ නම මිහගවත්ත, ප්‍රමාණය අ 0, රු 2, ප 25,
- කැබැල්ල : 159  
ඉඩමේ නම කොහොඹගහවත්ත, ප්‍රමාණය අ, 0, රු 1, ප 36
- කැබැල්ල : 160.  
ඉඩමේ නම සියඹලගහවත්ත, ප්‍රමාණය. අ 0, රු 3, ප. 7
- කැබැල්ල : 161.  
ඉඩමේ නම සියඹලගහවත්ත; ප්‍රමාණය. අ 0, රු 1, ප, 0,

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිටින සියලුදෙනාට තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජුනි 5 වැනි දින පූ හා 9 30 ට ගල්ගමුව තානායම්පලේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මැයි 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී එච් බී සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවැන.

1956 මාර්තු 19 දින  
කවචේරිය, කුරුණෑගල

**ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන**

ඇල් හෝ 3060

කොළඹ දිස්ත්‍රික්කයේ ඉහළ හංවැල්ලේ පැවුල් විකිණීමේ සභානායක පිහිටුවීම සඳහා ඉඩම් බදු දීම

A 1,493 වැනි මු පිඹුරය, 7 වැනි බිම් කවචය (කොටසක්)

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළයට අයිති ඉහල හංවැල්ල නම් ගමේ පිහිටියාවූ ද වර් ප්‍රමාණය අ 0, රු 0, ප 132 ක් වූ ද A 1,493 වැනි මු පිඹුරයේ 7 වැනි බිම් කවචය (කොටසකි) පැවරුල් විකිණීමේ සභානායක පිහිටුවීම සඳහා 1956 මැයි මාසයේ 15 වෙනිදා පෙ 0 11 ට හංවැල්ලේ තානායමේදී (මෙහි පහත ආණ්ඩුවේ ඒජන්ත තැන යයි කියනු ලබන) කොළඹ ආණ්ඩුවේ ඒජන්තවැන ප්‍රසිද්ධ වෙන්දේසියේ දමා බද්දට දෙන බව චෝදනායට මෙයින් දන්වමි

2 ඉල්ලීම කළ යුත්තේ ලංසුව පිටය එතැනදු වුවත් අඩුම ලංසුව 0.10 රුපියල් 528 ට අඩු ඉල්ලීමක් බාරගනු නොලැබේ

3 ඉල්ලීමක් බැර ගැනීමට මත්තෙන් ඒ ඉල්ලීම කරන තැනැත්තාගේ නිවාසඡන් විය හා බදු කොන්දේසි ඉටු කිරීමට ඔහුට ඇති පුළුවන් කම සහ ඉද්ධ වශයෙන් කොයා බැලීමට ආණ්ඩුවේ ඒජන්ත තැනට බලය ඇත්තේය යම් ඉල්ලුම් කාරයෙකු ඒ අතින් ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිතට නැල්ලුවොත් ඒ ඉල්ලීම බාර නොගෙන එවැනි ඉල්ලීමක් නොකරන ලද කලක් මෙන් වෙන්දේසිය පවත්වාගෙන යෑමට ඔහුට බලය ඇත්තේය

4 ඉල්ලුම් කරන කවරෙකු වුවත් යට කී වෙලාවේදී යට කී සභානායක වන ම ආ යුතුය නැතහොත් තමා වෙනුවට එහිදී කටයුතු කිරීමට ලියුමකින් බලය දී තිබේදැයි සොයා බැලීමට වෙන්දේසිය වුවත් වන්තට මත්තෙන් ඒ තිබේදැයි විසින් ඒ ලියුම පරීක්ෂාට යදහා ඉදිරිපත් කළ යුතුය.

5 හරිහිය ඉල්ලුම්කරයා තමාගේ ඉල්ලීම බාරගත් වහාම ඉල්ලුම් මුදලත් මුල අවුරුද්දේ බද්දත් ගෙවිය යුතුය

6 හරිහිය ඉල්ලුම්කරයාට බද්ද වෙනුවෙන් බද්දට අත්යෝ කිරීමට කියා යමා 14 දවසක් ඇතුළතදී ඔහු විසින් ඒ බද්දට අත්යන් කළ යුතුය ඔහු එසේ නොකළොත් විකිණීම අවලංගු කිරීමටත් ඔහු තැන්පත් කළ මුදලක් ඇගයාත් එය රාජසන්තක කිරීමටත් ආණ්ඩුවේ ඒජන්ත තැනට බලය ඇත්තේය

7 මේ බද්දට ආණ්ඩුවේ සෙසු කොන්දේසි මෙන්ම පහත පෙණෙන කොන්දේසි ද ඇතුළත් විය යුතුය —

- (අ) කාලය අවුරුදු 20 ක් විය යුතුයි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 528 ක් විය යුතුය,
- (උ) බදු ගන්නා විසින් ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ කැමැත්ත ලියුමක සවරුපයෙන් කලින් ලබා නොගෙන මේ ඉටුම පැවරුල් ගැලුම් ගණනේ විකිණීමේ සභානායක වශයෙන් මිස වෙන කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය
- (එ) බදුගන්නා විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් සමයක් ඇතුළතදී මේ ඉඩමෙහි පැවරුල් ගැළුම් ගණනේ විකිණීමට වුවමනා වන ගොඩනැගිලිත් උපකරණ සමුදායත් ආණ්ඩුවේ ඒජන්ත තැන කලින් අනුමත කළ සැලැස්මවල් අනුව සාදවා නිම කළ යුතුය,
- (ඔ) බදු ගන්නා විසින් මේ සභානායක ඊටම (සැහෙන හරම පදල බෝක්කු සහිත) පැවරුල් ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් දම්වාගත යුතුය,
- (ක) බදු දෙන්නා වෙනුවෙන් ඉඩම් කොමසාරිස් නැතහොත් කැමැත්ත ලියුමක සවරුපයෙන් ලබා නොගෙන බදුකරයා (බදු ගන්නා) විසින් මේ බද්ද සම්බන්ධයෙන් නමට ඇති අයිතිවාසිකම් අතුරු බද්දක් වශයෙන් දීම හෝ වෙන කෙනෙකුට ප්‍රදානය කිරීම හෝ උකස් කිරීම හෝ වෙන විදියකින් අන් සතු කිරීම හෝ ඒ අයිතිවාසිකම්වලට මුදාහැරීමක් කිරීම හෝ ඉන් කළ යුතුය.



- (භ) ඉඩමක් එහි වූ ගොඩනැගිලිවත් වෙනුවෙන් ගෙවිය යුතු අයබදු, වරිපණම් ආදී ධර්මලතාට බදුකාරයා විසින් පමණි.
- (ඃ) මේ බද්දේ යැපිය ඉතුරු වූවට හෝ බද්ද උඩ බදින්නන් නවව කරනු ලැබූ විට ඉඩමට වූ ගොඩනැගිලි කඩා දමා ඒවායේ ඇති ද්‍රව්‍ය තමාගේ ප්‍රයෝජනයට ගැනීමට මේ ඉඩම බදුගන්නා අයිතිධාරියකුට කිසිදු සුදුසුකමක් නොමැති වුවහොත් ඒ ද්‍රව්‍ය ඉවත් කිරීමේ දී ඉඩමට නොසැලකෙන තරම් අලාභනාති නොකළ යුතුය.
- (ඊ) මේ ඉඩමට ඉහළින් වූ හංවැල්ලේ නානායමේ කටයුතු හොඳින් කරගෙන යෑමට බාධාවක් මේ ඉඩම බදුගන්නා විසින් කිසි විටකදී වත් නොකළ යුතුය.
- (ඔ) බදුගන්නා නොකඩවා ඉඩමෙහි තිබෙන්නට හරින මොනට ගොඩනැගිල්ලක් වෙනුවෙන් වත් වෙන මොනම දෙයක් වෙනුවෙන් වත් කිසිම වන්දි මුදලක් ආණ්ඩුවෙන් ගෙවිය යුතු නොවේ.

8 මේ බද්ද පිළිබඳ වැඩි විස්තර කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනලෙන් අයාගන යුතුය

යූ ඒ ඉහරන්තා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ඒජන්ත ධුරන්ධර වී ඇස් ඇම්, ද මැල් වෙනුවටයි

1956 මාර්තු 19 වැනි දින, කවචේරිය, කොළඹ

**බලපත්‍ර ලබාගැනීමට සුදුස්සන් තෝරීම සඳහා පවත්වනු ලබන ඉඩම් කවචේරිය පිළිබඳ දැන්වීමයි**

මහාම පංතියේ ලාංකිකයන් සඳහා

පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සදහා අයදුම් පත් සාරහඟු ලැබේ

- 2 පහත දක්වන පෝර්ම කොළයේ සම්පූර්ණ කරන ලද අයදුම් පත් මත්තරම දිසාපතිතුමාට, 1956 අප්‍රේල් 12 වැනිදාට හෝ ඊට පෙර, ලැබෙන්න සැලැස්විය යුතුයි
- 3 ඉඩම ලබාගැනීමට සුදුසු අයදුම්කරුවන් තෝරාගැනීම සදහා 1956 අප්‍රේල් 24 වැනි දින පෙරවරු 10ට ඉඩම් කවචේරිය අඩමපත් කොටසකදී ආදායම් පාලක නිලධාරියෙකුගේ කාර්යාලයේදී පැවැත් වේ ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවචේරියට පැමිණිය යුතුයි තැනහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු ලියවිල්ලකින් පත්කළ යුතුයි අයදුම්කරු හෝ අයදුම්කරුගේ නියෝජිතයෙකු හෝ ඉඩම් කවචේරියට නොපැමිණියහොත් අයදුම් කරු තමාගේ අයදුම් පත ගැන තවදුරටත් ක්‍රියා කිරීමට කැමැත්තක් නොමැති බව මත්තරමේ දිසාපතිතුමා සිතාගන්නවා ඇත

4 සෑම අයදුම් කරුවෙක්ම තමාට හෝරුගත් බැට දැනුම්දුන් වහාම තමාට දීමට යන ඉඩම සදහා අත්කරයකට රුපියල් 3 බැගින් තැන්පත් කළ යුතුයි අයදුම්කරුගේ යම් ක්‍රියාවක් නිසා හෝ අයදුම් කරු කළයුතු යමක් නොකිරීම නිසා හෝ නුවමනා මැතිමක් පැවැත් වීමට රජයට සිදුවුවහොත් මේ තැන්පත් කළ මුදල ආපසු දෙනු නොලැබේ විශේෂ අවස්ථාවන්හිදී මේ තැන්පත් කළ මුදල ආපසු දිය යුතුද නැද්ද යනු තීරණය කිරීම ඉඩම් කොමසාරිස්තුමා සතු වෙනුවත් ඇරඹුණේ තීරණය අවශ්‍ය නිරණය වේ

5 පහත දැක්වෙන ආදායම් කොටසකට අධිකි අයවරුන්ගේ අයදුම්පත් සැලැස්වීමට පාර්තය කරනු ලැබේ

රුපියල් 12,000ක මාර්ශ්ල ක ආදායමක් ලැබෙන අවවාසකරුවන්ගෙන් හා රුපියල් 24,000ක මාර්ශ්ල ක ආදායමක් ලැබෙන විවාහකයන්ගෙන් අත්කර 6 ඉඩම් කැබේලි සදහා

6 ඉඩම් සංවිධානය කිරීමේ පහත යටතේ මේ ඉඩමට මාරුකළ යුතු ආදායම් පත් අයදුම්කරුවන්ට දෙනු ලැබේ ඉඩම් සංවිධානය කිරීමේ පණත යටතේ ගෙවිය යුතු මුදල සංවිධානය කොටසට ඉඩමේ විවිධාකරුන් සියයට 4ක වේ මෙය යෑම අවුරුදු 30කට වරක්ම වෙනස් කළ හැක

7 මේ ඉඩම්වල වගා කිරීමට සුදුසු වැවිලි පහත දැක්වේ පිළි ගත් දියුණු කිරීමේ පිළිවෙලක් අනුව තෝරාගත් අයදුම්කරුවෝ මේ ඉඩම් සවිච්චි වශයෙන් දියුණු කළ යුත්තාහ

8 මේ ගැන වැඩි විස්තර (කොන්දේසි යනාදිය) මත්තරමේ දිසාපතිතුමාගෙන් දැනගත හැක

බඩ්ලී, පතිරණ, දිසාපතිතුමා

1956 මාර්තු 1 වැනි දින, කවචේරිය, මත්තරම

**විස්තරය**

දිස්ත්‍රික්කය මත්තරම, ගම්මුලාදුනි කොටසක අල්කාඩ්වෙලි, ආදායම් පාලක නිලධාරී කොටසක මත්තරම ප්‍රමාණය අ 54. 6 11 3 11 ගම ප්‍රජාගනාරාන්, වැවිලි පොල්, අඹ දෙබඩ, පරපුරු ආදිය දෙවුම් බලුන්. යැපිල්ලා දෙල් සහ වුරන්.

පරපුරුගනාරාන් ගමින් රජයේ ඉඩම් ලබාගැනීම සඳහා අයදුම් පත්‍රයයි

- ( වැනි දින දරණ "ගැසට්" නිවේදනය අනුවයි )
- 1 අයදුම්කරුගේ නම සහ ලිපිනය
- 2 සවිච්චි වාසය
- 3 රජයට
- 4 ලාංකිකයෙක්ද යන බව
- 5 විවාහද නැද්ද යන බව හා තමන්ගෙන් යැපෝරුන්ගේ ගණන හා ඔවුන්ගේ වයස්
- 6 අයදුම්කරුවා සමාගමක් නම් අධ්‍යක්ෂ වරුන්ගේ නම හා පෘතිය (කොහි පුරවැඩියන්ද යන බව), මුළු කොටස් ගණන සහ ලාංකිකයන් සතු කොටස් ගණන
- 7 ආදායම් බදු පෙරපායමක්වුවෙන් අත්තම වරට ගණන් බලා ඇති ප්‍රමාණය අනුව වාර්ෂික ආදායම
- 8 තැන්පත් මුදලක් තිබේ නම් කොපමණ ද යන බව
- 9 ගම සතු පුද්ගලික ඉඩම්වල විස්තර හා ඒවා කුමකට යොදවා තිබේද යන්න
- 10 ඉල්ලුම් කරන ඉඩමේ විස්තර (ප්‍රමාණය, ගම් යනාදිය)
- 11 බද්දට හෝ ඉඩම් දියුණු කිරීමේ පණත අනුව ලබාගත් රජයේ ඉඩම් ඇත් නම් ඒවාගේ විස්තර
- 12 අයදුම්කරුවා අදහස් කරන්නේ කුමන වැවිලි වගාකිරීමටද?
- 13 අවුරුදු පහත යෙදවීමට කැමති මුදල

අයදුම් කරුගේ අත්සන

දිනය \_\_\_\_\_  
අංකය ඇල් පේ 1010

**1948 මේ ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

තලෙඩමන්තරමේ තුඩුවේ 'ප්‍රී සම්බුබ් ගාසන්ද්දය සමිතියේ' ගාරකාරයන්ට තනි තනිව සිටියේ යයි මත්තර දිස්ත්‍රික්කයේ පිටුවා සහ සිවිසේන ආරච්චියේ අජනෝලිස් අල්පුහම් යන මහතන් බොබ් සිබ්සානසක් යැදීම සදහා මත්තරම දිස්ත්‍රික්කයේ මත්තරම දුපත් කොටසට අයිති තලෙඩමන්තරමේ තුඩුවේ පිහිටි අංක 1,233 දරණ මූලික උඩුරයේ 3 වැනි ඉඩම් කවචේරිය අත්කර 3 ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දන්වමි

- 2 වෙ සඳහා දීමට ඉඩම් තිබේ ඊට මාස 6 මෙසේයි —  
උඩුරට, ආභොගිරිට සහ දකුණට 3 වැනි ඉඩම් කවචේරියේ ඉතිරි කොටස්, බස්නාගිරිට පුද්ගලික ඉඩම්

ආණ්ඩුවේ වෙනත් කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ ඒ කොන්දේසි කවචේරිය යත්—

- (අ) බද්ද අවුරුදු 30කට රුපියල් 250 (සෑම අවුරුදු 30කට වරක් මෙය වෙනස් කළ හැක)
- (ඉ) බදු ගන්නන් විසින් මේ ඉඩම, වුදු ගෙයක්, බණ මඩුවක්, ප්‍රීදක්, බොබ් ප්‍රාකාරයක්, බොබ් පාසැලක්, ලැබුම් ගෙවල්, වැසිකිළි 2ක් හා වන්දනාකරුවන්ට විලාශ් ගැලවක් යන මේවා ඇතුළත් බොබ් සිබ්සානසක් වෙනුවෙන්ම පැමිණීම කළ යුතුය අත්තම කටයුත්තකට මේ ඉඩම නොයෙදවිය යුතුය

(උ) බද්ද පටන් හත් දින සිට අවුරුදු 2ක් ඇතුළතදී බදුගන්නන් විසින් මේ ඉඩමෙහි ඉහත කී (ඉ) ඡේදයෙහි සඳහන් ගොඩනැගිලි, මන්තාරම් දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනැත්තෙකුගේ සිත්ගන්නා පරිද්දෙන් තැන විය යුතුය,

(ඵ) සිව්සානසේ වැඩ නිමකොට හමයක් ඇතුළතදී බදුගන්නන් විසින් මහා භාරකාරයා අනුමත කරන ඔප්පුවක් පිට එ සිව්සානසේ මහා සංඝරත්නයට පූජා කළ යුතුය එසේ කළ විට පුස්තකවලේ සැලසුම මේ ඉඩම සිව්සානසේ භාරකාරයාට හෝ විහාරාධිපති සභාවගේ වහන්සේට 99 අවුරුද්දකට බදු දෙනවා ඇත.

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති 6ක් ඇතුළතදී මේ ඉඩම කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි.

බඩලිච්චි බඩලිච්චි ජේ. මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 මාර්තු 23 වැනි දින  
කොළඹ.

අංකය ඇල් අස් 3392.

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

හාල්දඹුවන පුජාමණ්ඩලයේ භාරකාරයන් වන හාල්දඹුවන ජේෂ්ඨ පෙරේරා දිසානායක, සුරවීර ආරච්චිගේ දෙන් සයිමන් අප්පුහාමි සහ දෙන් පිටර් වික්‍රමසිංහ යන මහත්වරු පුජාමණ්ඩල ආලාපයක් ගොඩ නැගීම පිණිස පුත්තලම් දිස්ත්‍රික්කයේ මධ්‍යම ඕනර පළාතේ හාල්දඹුවන පිහිටි 5,790 වැනි මූලික පිඹුරයට අයිති 6 වැනි ක්‍රීම් කැබැල්ල වූ රු.ඩී 3 පර්චස් 9ක් වූ ආණ්ඩුවේ ඉඩම් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි.

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසි වලටද යටත් කොට ඉඩම දීමට අදහස් කර තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි;
- (ඉ) බද්ද—අවුරුද්දකට රුපියල් 12යි,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ පුජාමණ්ඩල ආලාපයක් පුත්තලමේ ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් ඉදිකර විය යුතුයි,
- (ඵ) බදුකාරයන් විසින් ඒජන්ත තුමාගේ අනුමැතිය ඇතිව අතින් ගොඩනැගිලි තැනිය යුතුය,
- (ඹ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අන්කිසි කටයුත්තකට නොව පුජාමණ්ඩල ආලාපයක් ඉදි කර වීම සඳහා පාවිච්චි කළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් ප්‍රමාන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ. මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 මාර්තු 23 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ජේ 487 (ඇල් ඇස්)

රජයේ ඉඩම් පනතේ 21 (2) රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

හිරිපිල්ලේ මැද්දෙපොල වලත් තනන්නන්ගේ සමුපකාර සමිතිය මගින් කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පල හත්පත්තුවේ මැද්ද පොල ඇස්, වි පී 386 වැනි පිඹුරට අයත් 126 වැනි කැබැල්ලෙන් රු.ඩී තුනක පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක් වලත් ගබඩාවක් සහ සංගමයේ සාමාජිකයන්ගේ පුහුණුව සඳහා මධ්‍යස්ථානයක් තැනීමට බද්දට ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම්දෙමි

2. මේ සඳහා දීමට ඉඩම් තිබේ ආණ්ඩුවේ නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට බදුදීමට අදහස් කර තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5කට පටන්ගැනීම 1955 මැයි 31වෙනි දින,
- (ඉ) බද්ද වසරකට රුපියල් හයයි,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළත ගබඩාවක් සහ පුහුණු වීමේ මධ්‍යස්ථානයක් කුරුණෑ ගල ඒජන්තතුමාගේ සිත් ගන්නා පරිදි තැනිය යුතුයි,
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අන්කිසි කටයුත්තකට නොව ගබඩාවක් සහ පුහුණුවීමේ මධ්‍යස්ථානයක් ඉදිකිරීම සඳහා යෙදිය යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් මේ ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි.

4 අංක 10,724 දරණ 1954 ඔක්තෝබර් 15 වැනිදා "ගැහැට්" පත්‍රයේ පළවුණු රජයේ ඉඩම් පනතේ 21 (2) රෙගුලාසිය යටතේ කළ නිවේදනය මෙයින් අවලංගු කරන ලදී

බඩලිච්චි බඩලිච්චි ජේ. මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 මාර්තු 23 වැනි දින  
කොළඹ

අංකය ඇල්. ඇස් 3556

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

රුක්කුලම්පල්ලම ප්‍රාම සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන විජිතපුර, කලාවැව වලව්වේ ඒකනායක මුදියන්සෙලාගේ රත් බණ්ඩාර ගේ සිරිනාම, අබේසිංහ මුදියන්සෙලාගේ අප්පුහාමි, වණිගණේකර මුදියන්සෙලාගේ ලොකු බණ්ඩාර සහ අබේසිංහ මුදියන්සෙලාගේ සුංචි බණ්ඩාර යන මොවුන් සමිති ආලාපයක් හැදීම පිණිස අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කලාවැව වලව්ව නම් ගමේ අක්කර බාගයක් පමණ වපසරිය ඇති ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙනලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි.

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ වෙනත් කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසි වලටද යටත් කොට ඉඩම් කැබැල්ලක් දීමට ආණ්ඩුවේ අදහස් තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ඉ) බද්ද අවුරුද්දට රුපියල් 1යි;
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පටන් හය මසක් ඇතුළතදී මේ ඉඩමේ අනුරාධපුර ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් සමිති ආලාපයක් ගොඩනැගිය යුතුය,
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අන්කිසි කටයුත්තකට නොව සමිති ආලාපයක් තැනීම සඳහා පාවිච්චි කළ යුතුය.

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස නැත්නම් මේ ඉල්ලීමට අනුව බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ. මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 මාර්තු 23 වැනි දින  
කොළඹ.

**பகுதி III — காணிகள்**

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்**

இலக்கம் J 56 LG 36/S, R/A 20

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் அடவணியில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு காணியும் ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்கை சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் பிரிவு 5 (1) ன பிரகாரம் (இச்சட்டத்தின் 62 (1) ன பிரிவின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட 1947 ம ஆண்டின் விசேஷ பிரதேச (கொழும்பு) அபிவிருத்தி சட்டம் இலக்கம் 40, பிரிவு 5 உடன வாசித்து) இந்தக் காணிகள் எடுத்துக்கொள்ளப்படும் எனறு நிலை, நில அபிவிருத்தி மந்திரி புகழ்ச்சிண்டா புலவருலம் ஆகிய நாள் இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பீ பி புலவருலம்,  
நில, நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம (ஊன்வரி) தைமீ 27 ந வ.

**அடவணை**

பிரதமபடம் இல A 3,512 வடார இல. 19—சதுவெல்ல (கொழும்பு நகரசபை எல்லைக்குள்)

துண்டு 1.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 564 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தானியின் பெயர் காலஞ்சென்ற ரி டி எம் ஜோன் டி சிலவாவின் சொத்துக் குரியவர்கள், தலங்கம் வடக்கு விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 95

துண்டு 2

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 564 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் ஒரு தந்திக்கம்பி மரத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் காலஞ்சென்ற ரி டி எம். ஜோன் டி சிலவாவின் சொத்துக்குரியவர்கள், தலங்கம் வடக்கு விசாலம் ஏ. 0, ரூ 0, ப 07 15.

துண்டு 3.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 572 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தானியின் பெயர் எம் எல் எம் மகீனா, உவெலற எனட் டி.ரேப்பரி ஸ்டோஸ், 122, மெயின் வீதி, கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 05 93

துண்டு 4.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 572 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் அமுததப்பட்ட நிலத்தைக் கொண்ட தரிசு நிலமும் கல்லால் கட்டப்பட்டு ஓடால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும் உரித்தானியின் பெயர் எம் எல் எம் மகீனா, உவெலற எனட் டி.ரேப்பரி ஸ்டோஸ், 122, மெயின் வீதி, கொழும்பு விசாலம் ஏ. 0, ரூ 0, ப 01 20

துண்டு 5.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 572 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் அமுததப்பட்ட நிலத்தைக் கொண்ட தரிசு நிலமும் கல்லால் கட்டப்பட்டு ஓடால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும் உரித்தானியின் பெயர் எம் எல் எம் மகீனா, உவெலற எனட் டி.ரேப்பரி ஸ்டோஸ், 122, மெயின் வீதி, கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 23

துண்டு 6.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 576, 578 ஐ உடைய வளவின் பகுதிகள் விபரம் (தென் மேற்குப் பக்கமாக இருக்கும் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் கொண்கிற முகட்டின் பகுதியைக் கொண்டது) தரிசு நிலம் உரித்தானியின் பெயர் காலஞ்சென்ற ரி டி எம் ஜோன் டி சிலவாவின் சொத்துக்குரியவர்கள், தலங்கம் வடக்கு விசாலம் ஏ 0, ரூ 0, ப 05 48.

துண்டு 12

காணியின் பெயர் . மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 592 ஐ உடைய வளவின் பகுதி விபரம் : கல்லால் கட்டப்பட்டு ஓடால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும் தரிசு நிலமும் உரித்தானியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாணை ரோட், கொழும்பு. விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 00.27.

துண்டு 13

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 592 ஐ உடைய வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தானியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாணை ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 22

துண்டு 14

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 586/1 ஐயும், 590 ஐயும் கொண்ட வளவின் பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தானியின் பெயர் காலஞ்சென்ற எல் எம் அலியா மறிகாரின் சொத்துக்குரியவர்கள், 56, நிசேவயா ரோட், கொழும்பு கொழும்பு, மருதாணை ரோட்டில் 592 ம இலக்கத்திலிருக்கும் டொன் எலாநில வீரசிறி எனப்பவால் வாத்தாப்படுகிறது விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 48

துண்டு 15

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 596 ஐ உடைய வளவின் பகுதி விபரம் தந்திக்கம்பி மரத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் பி கே டபிளவு சிறுவாரதனமும், எம் டி. எச் பெரேறாவும், இருவரும் 596, 2 ம டி.விஷன், மருதாணை விசாலம் . ஏ 0, ரூ 0, ப 04 25

துண்டு 16

காணியின் பெயர் . மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 598, 600 ஐ உடைய வளவின் பகுதிகள் விபரம் . தரிசு நிலம். உரித்தானியின் பெயர் : டொன் எலாநில வீரசிறி, 592, மருதாணை ரோட், கொழும்பு. விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 25

துண்டு 17.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 598, 600 ஐ உடைய வளவின் பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தானியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாணை ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 00

துண்டு : 18.

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 604, 606, 606/4 ஐ உடைய வளவின் பகுதிகள் விபரம் சுவரின் அத்திவாரத்தின் பகுதிகளையும், கட்டப்பட்ட வடிகாலையும் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் எம் எச் எம் இலாமாயில், 92, 5 வது குழங்கை, கொளஞ்சப்பிட்டி விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 16

துண்டு 19

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 602, 606/3, 608, 610, 604, 606, 606/4 ஐ உடைய வளவின் பகுதிகள் விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் எம். எச் எம் இலாமாயில், 92, 5 வது குழங்கை, கொளஞ்சப்பிட்டி விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 16

துண்டு 20

காணியின் பெயர் மருதாணை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 618, 620, 626, 628, 612, 614, 616, 622 ஐ உடைய வளவின் பகுதியும், லரானலி பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125, 127 ஐ உடைய வளவின் பகுதிகளும் விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதிகளையும் நடை பாதையும், ஒரு தந்திக்கம்பி மரத்தைப் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ பி செனிவிரட்ண, “ லா செலெற ”, இல 10, காமபெல் ரெறேஸ், மருதாணை விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 65

துண்டு 22

காணியின் பெயர் லரானலி பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இல 123 ஐ உடைய வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ. பி செனிவிரட்ண, “ லா செலெற ”, இல 10, காமபெல் ரெறேஸ், மருதாணை விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 24.  
மொத்தம் . ஏ 0, ரூ 1, ப. 30 62.

இல் J 56 LG 76—D, R/A 21

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் அடவணியில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு காணியும் ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்கை சட்டத்தின்படி

திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் பிரிவு 1) ன பிரகாரம் (இச்சட்டத்தின் 62 (1) ன பிரிவின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட 1947 ம ஆண்டின் விசேஷ பிரதேச (கொழும்பு) அபிவிருத்தி சட்டம் இலக்கம் 40, பிரிவு 5 உடன வசித்து) இந்தக் காணிகள எடுத்துக்கொள்ளப்படும் என்று நில, நில அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்.

பீ பி புலங்குலம்,  
நில, நில அபிவிருத்தி மற்றும்  
கொழும்பு,  
1956 ம (பிரவரி) மாசின் 1 ந உ.

அட்டவணை  
பிரதமபடம் இல A 3,512 வட்டார இல 19—சதுவெல்ல (கொழும்பு நகரசபை எல்லைக்குள்)

துண்டு 9  
காணியின் பெயர் மருதானே ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 582, 586 ஐ யுடைய வளவுகளின் பகுதி விபரம்: கல்லால் கட்டப்படும் ஒட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியையும், கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையும், ஒரு வழியையும், ஒரு தந்திக் கம்பத்தைப் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர்: எஸ். தெனுவார, 582, 2 ம டிவிஷன், மருதானே. விசாலம். ஏ 0, று 0, ப. 08 56

துண்டு 10.

காணியின் பெயர். மருதானே ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 588 ன பகுதியையும், வரிமதிப்பு இல 586/1, 590 ஐ உடைய வளவு களும் விபரம்: கல்லால் கட்டப்படும் ஒட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் காலஞ் சென்ற எஸ். எம். அவியா மறிகாரின் சொத்துக்குரியவர்கள், 56, நிசேவயர் ரோட், கொழும்பு விசாலம் ஏ. 0, று 0, ப. 02 71

துண்டு 21.

காணியின் பெயர் மருதானே ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 612, 614, 616, 622 ஐக்கொண்ட வளவுகளின் பகுதியும், லரானலி பிளேவின் வரிமதிப்பு இல 107/19, 107/20, 107/22, 107/23 ஐ உடைய வளவுகளும் விபரம் கல்லால் கட்டப்படும் ஒட்டால் வேயப்பட்ட கட்டிடத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எம். எ. பி. எஸ். செனிவிறன் "லாசபெற" இல 10, காம்பல ரெறேஸ், மருதானே விசாலம் ஏ 0, று 0, ப. 03 00

மொத்தம் ஏ 0, று 0, ப. 14 27

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மற்றும்  
கொழும்பு,  
1956 ம (பெப்ரவரி) மாசின் 20 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம் LD 4889  
நிலமும், நில அபிவிருத்தி மற்றும் காரியாலயத்தின் இலக்கம் J 55 LB 408

காணியின் விபரம்  
கண்டி மாவட்டம் உட்புலத்தம் பகுதி, ஹட்டன் கிராமத் தலைவரிடம் பகுதி, லேபார கிராமத்தில் சுமார் 1 ஏக்கர் விசாலமுள்ள டிக்கோயா—தோட்டத்தில் லேபார பிரிவின் ஒரு பாகம் இதன் எல்லைகள் பின் வருவன:—

வடக்கு பண்டாரையக் டவுன் தண்ணீர் விநியோகத்திற்கு செல்லும் தோட்டத்து அடிப்படை லேபார மைதானத்திற்கு எதிரேயுள்ளது கிழக்கு பண்டாரையக் டவுனிற்கு செல்லும் பித்தான ரோட்டு தெற்கு, மேற்கு: லேபார தோட்டம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம

ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மற்றும்  
கொழும்பு,  
1956 ம (மாச) பங்குவரின் 6 ந உ.

காணி, காணி அபிவிருத்தி மற்றும் காரியாலயத்தின் இலக்கம் J 55 H 395/LD 7550

காணியின் விபரம்  
அமரநதோட்டை மாவட்டத்தில் மேல் கிருவப்பத்துவில் வெலந்த கொட கிராமத்தில் அலவத்துக்கொடவத்தகெல் (துண்டு 53 X இ கி ப இல 216), அலவத்துக்கொடவத்த (துண்டு 56 X இ கி ப. 216) ஆகிய காணியுள்ள 1½ ஏக்கர் விசாலமான காணித்துண்டு எல்லைகள் — வடக்கே இ கி ப 216 இல துண்டு 56 L கிழக்கு தெற்கும் 'இ கி ப. 216 இல 53 X 53 X ஆகிய துண்டுகள் மேற்கே கடலுள்ளிலிருந்து பெலியத்த செல்லும் கற்பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மற்றும்  
கொழும்பு,  
1956 ம (பெப்ரவரி) மாசின் 25 ந உ.  
இலத்திற்கு ஏசுண்டின் இலக்கம் LD 3424

நிலமும், நில அபிவிருத்தி மற்றும் காரியாலயத்தின் இலக்கம் J/55/L 232 (VE)

காணியின் விபரம்  
(1) மட்டக்களப்பு பிரிவு, ஏறலூர் கோருளைப்பற்றுக்கள், பங்குடா வெளிக் கிராமத்திலிருக்கும் சுமார் 12 ஏக்கர் விசாலமாகொண்ட ராயத்தர்க்கண்டம் என்று அழைக்கப்படும் ஒரு காணித்துண்டு எல்லைகளாவன —

வடக்கு கோயில் உரிமை பேசுங் காணி கிழக்கு வீரக்குட்டி சுப்பிரமணியம் உரிமை பேசுங் காணி தெற்கு பங்குடாவெளி வாய்க் காலும், ரோட்டும் மேற்கு வீரக்குட்டி தோலிப்போடியும், மறை யோரும் உரிமை பேசுங் காணிகள்

(2) மட்டக்களப்பு பிரிவு, ஏறலூர் கோருளைப்பற்றுக்கள், பங்குடா வெளிக் கிராமத்திலிருக்கும், சுமார் 8 ஏக்கர் விசாலமாகொண்ட பெரப்பையடிக்கண்டம் என்று அழைக்கப்படும் ஒரு காணித்துண்டு எல்லைகளாவன —

வடக்கு பங்குடாவெளி வாய்க்காலும், S V V கம்பையா உரிமைபேசுங் காணியும், கிழக்கு S இனியத்தம்பியும், மறை யோரும் உரிமைபேசுங் காணி தெற்கு தோலிப்போடி சேகித்தம்பி உரிமைபேசுங் காணி மேற்கு வாய்க்கால்

இலக்கம் LA/BD 24/55

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மற்றும்  
கொழும்பு,  
1956 ம (மாச) மாசின் 6 ந உ.

மாகாண ஏசுண்டின் இலக்கம் LA/BD/24/55  
நிலமும், நில அபிவிருத்தி மற்றும் காரியாலயத்தின் இலக்கம் J 55 H 358

## காணியின் விபரம்

குருநாகக்கல் மாவட்டம், பேஷ்டலிலி ஹதப்பத்து, இலங்கைகொட பாலத்த, இலங்கைகொடகாது எனவும் கிராமத்திலுள்ள வறறுயய வந்த, வறறுயய-தெலகஹலவதத்த எனவும் ஏறக்குறைய 2 ஏக்கர் 0 ரூட, 13 போச்சல விசாலமுள்ள 3 துண்டுகளான காணிகளின் எல்லைகள்

## (1) வறறுயயவதத்த

வடக்கு வறறுயயவதத்த-தெலகஹலவதத்த எனவும் காணியும் பாடசாலைத் தோட்டமும், கிழக்கு பாடசாலைத் தோட்டம் தெற்கு விளக்காவதத்த எனவும் காணி மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகம்

## (2) வறறுயயவதத்த

வடக்கு வறறுயயவதத்த-தெலகஹலவதத்த எனவும் காணி மேற்கு வறறுயயவதத்த-தெலகஹலவதத்த எனவும் காணி கிழக்கு அதே காணியின் மிகுதிப் பாகம் தெற்கு விளக்காவதத்த எனவும் காணி

## (3) வறறுயய-தெலகஹலவதத்த

வடக்கு கொணைகஹலவதத்த எனவும் காணியும் ரோட்டும் கிழக்கு நெசவுப் பாடசாலைத் தோட்டம், வடமேயவதத்த எனவும் காணி, ஆர் டி சோமியலுக்குரிய காணி தெற்கு வறறுயயவதத்த, விளக்காவதத்த எனவும் காணிகள் மேற்கு ஹனேறுக்கண்ட தோட்டமும் டிபிஷ்யூ உ மலிவாடவுக்கும் மறுபேருக்குரிய காணியும்

இலக்கம் LA/GA/54/29

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளளும் சட்டம் 5 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் திருத்தப் பட்டுள்ள பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆர் மார்ச் 9 ந் உ.

மாகாண எசனேடுவின் இலக்கம் LA/GA/51/29  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 51 L 233

என்டி சற்கம பெறப்ப

சி பி பி பெரோரா,  
நிரந்தரக் காரியதரிசி

குருநாகக்கல் மாவட்டம், தம்பதேவி ஹதப்பத்து, உடுகஹா கோரில் தெற்கு, போகஹலத்த, எனவும் கிராமத்திலுள்ள கணமீவலவதத்த அல்லது கல்பொடவதத்த, தெற்குக்கஹலவதத்த எனவும் காணிகளின் விருந்து 217 போச்சல விசாலமுள்ள நிலம் 489 ம் பிரதமப்படத்த ருக்கு 2 ம் இணைப்படத்திலும் 60 ம், 61 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நில, நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J 55 E 149/LM 5591

கொழும்பு

1956 ம் ஆர் மார்ச் 2 ந் உ.

காணியின் விபரம்

கேகாலை டிலத்திரிக், அத்துணுகம் பளுவல் கோறன் காரியாதிக்காரியின் பிரிவில், தலத்துவ வசமத்தில், தலத்துவ கிராமத்தில் அமைந்துள்ள தும் பின்வரும் எல்லைகளைப்படிவதும் பீலவதத்த எனப்படும் காணியில் 2 ஏக்கர் விசாலம்

வடக்கு உண்கம்பஹவதத்த கிழக்கு, உட்கஹலத்த தெற்கு, வல பல்லும்-தெலகஹலமும் மேற்கு இதே காணியின் மிகுதி பாகம், - -

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி மீட்கும் சட்டப்படியும் நில, நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நில, நில அபிவிருத்தி மந்திரி.

இலக்கம் J 55/L 388 (VE)—LM 5557.

கொழும்பு,

1956 ம் ஆர் மார்ச் 12 ந் உ.

காணியின் விபரம்

கேகாலை டிலத்திரிக், கல்பொடகிணிகொட கோறன் காரியாதிக்காரியின் பிரிவு எத்துவ வசம், கெரமினியாவ கிராமத்திலுள்ள, பின்வரும் எல்லைகளைப்படிவதும் கெரமினியாவ எல்லைகளைப்படிவதும் 4 ஏக்கர் எல்லைகள் —

வடக்குமேற்கும், திரு ஆர் டிபிஷ்யூ புலங்குலம் உரிமை கூறும் கெரமினியாவ எல்லை கிழக்கு குமபாயமவும், மாவனல அல பிறறிய தெரு மிகுதி இட ஒத்திவைப்பு தெற்கு அலகொல்ல எல்லைக்குகாமையான காலடிப்பாணை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி மீட்கும் சட்டப்படியும் நில, நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நில, நில அபிவிருத்தி மந்திரி.

இலக்கம் J 55/E 212 LM 5577

கொழும்பு,

1956 ம் ஆர் மார்ச் 6 ந் உ.

காணியின் விபரம்

கேகாலை டிலத்திரிக், கல்பொட கிணிகொட கோறனில், பல்லே மூலம் வசமத்தில், மாவெல் கிராமத்தில் அமைந்துள்ள மலவதத்த கெகிளத்தேன வெலமிடப்பனவியாவதத்த எனவும் காணியில் 2 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிகுதி கிழக்கு விஹாரேவதத்த தெற்கு கனெதெனெ மொலலிகொட ரோட மேற்கு கெகிளத்தேன

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளளும் சட்டம் 5 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி மீட்கும் சட்டப்படியும் நில, நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நில, நில அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J 55/E 311/LM 5576

கொழும்பு,

1956 ம் ஆர் மார்ச் 12 ந் உ.

காணியின் விபரம்

(1) கேகாலை டிலத்திரிக், தெலிகம்பல கோறன் கிழ புளத்தம், இம்புலான வசம், தனெருவ கிராமத்தில் அமைந்துள்ள இம்புலான கெதறவதத்த அல்லது படலகேவதத்தில் 2 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு எகொடவதத்த அல்லது பொமலுவேவதத்த கிழக்கு படுவதத்த தெற்கு இதே காணியின் மிகுதி (பாணை அருகாமையும் ஒதுக்கியுள்ளது) மேற்கு இதே காணியின் மிகுதி

(2) கேகாலை டிலத்திரிக், தெலிகம்பல கோறன் கிழ புளத்தம், போபெற்ற வசம், போகமுல் கிராமத்தில் அமைந்துள்ள படுவதத்தில் 240 சதுர அடி.

வடக்குமேற்கும் இதே காணியின் மிகுதி கிழக்கு மொறவதத்த-றத்தகல் கிராமச் சங்கெரு மேற்கு இம்புலான கெதறவதத்த.

දිවු ௭ 161

1950 ම ජුනාදින 9 ම இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆனாடிள் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்டிருக்கும் காணிக் கு உடையவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்ட வணியில் காட்டப்பட நடவடிக்கை பணத்தை கோட ஓப நிகரையுறை பாணநதறை கோட்டில் கட்டப்பட்டிருக்கிறதென்று 1950 ம ஆனாடிள் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 31 ம பிரிவினபடியும் 1954 ம ஆனாடிள் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் கொழுமுடி யிஸ்திரிக உதவி அரசாங்க அதிபா ஆ சி நவரத்தின இராசா ஆகிய நான் இத்தால அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆ சி நவரத்தினராசா, உதவி அரசாங்க அதிபா.

கச்சேரி, கொழுமுடி.

அட்டவணை

காணி	தொகை ரூ ச.	வழக்கு இல
1 மகரூவாகுமுடி ஆரம்பப்பட A 3,874 ல துண்டு 1 குடமடுவாவிருக்கும்	63 00	356/ஸபெசல
2 யக்கிடவை குமுடி ஆரம்பப்பட A 3,874 ல துண்டு 2 ஹொனனூனதறவிருக்கும்	60 0	357/ஸபெசல

இல R/Q 07.

1950 ம ஆனாடிள் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆனாடிள் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆனாடிள் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆனாடிள் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A, 3,955 இருக்குமிடம்—கயக்கெட விஸல்

துண்டு 1

காணியின் பெயர் பங்கிவித்தை கொட்டாவ ரேட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 166 ன பகுதி விபரம் நப்பா காணி உரித்தாளியின் பெயர். ஸ்ரீமதி ஜாக்சன் சிமித், எலகொளளயாய, வேவகெதற, குருணாகல் விசாலம் ஏ 1, ஸா 3, ப 8 4

துண்டு 2

காணியின் பெயர் பங்கிவித்தை கொட்டாவ ரேட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 166 ன பகுதி விபரம் அடிப்பாதையைக்கொண்ட நப்பா காணி உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஜாக்சன் சிமித், எலக கொளளயாய, வேவகெதற, குருணாகல். விசாலம் ஏ 0, ஸா 0, ப. 34 0

துண்டு 3

காணியின் பெயர் பங்கிவித்தை கொட்டாவ ரேட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 166 ன பகுதி விபரம் ஒவ்வொருவைக்கொண்ட நப்பா காணி உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. ஜாக்சன் சிமித், எலக கொளளயாய, வேவகெதற, குருணாகல் விசாலம் ஏ. 1, ஸா. 3, ப 4 4

மேற்குறித்த காணிக் கு உடையவர்கள் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழமலாக 1956 ம ஆண்டு மே மாதம் 2 ந திகதி காலே 9 30 மணிக் கு கொழுமுடிக்க கச்சேரியில் என்னுடைய வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நட்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ராபற்றித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றது.

ஏ எஸ் நவரதனராசா, டிஸ்திரிக் உதவி அரசாங்கி ஷ்சனாடு.

கொழுமுடிக்க கச்சேரி, 1956 ம (ஸ்ரீ) மாசுமீ 14 ந ௨-1

1950 ம ஆனாடிள் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆனாடிள் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆனாடிள் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆனாடிள் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறி விக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,941 கிராமம்—புறல் நெப்பொடை, கருத்தறை வட்டாரம்

துண்டு 1

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 25 முதல் 40 வயது வரையுள்ள ரப்பா மரங்களையும், கல்லறை கட்டப்பட்ட கிணறு ஒன்றையும், ஒரு பாதையையும் உடையது உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப் பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ 26 ஸா. 2, ப 17.

துண்டு 2

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் நிலையான கட்டிடத்தைக் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா, கொம்பனியா கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ. 0, ஸா. 0, ப 03.

துண்டு 3

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 10 வயதுள்ள ரப்பா உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ 1, ஸா 0, ப 20

துண்டு 4.

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 40 வயதுள்ள ரப்பா உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ 0, ஸா 0, ப 15

துண்டு 5

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 40 வயதுள்ள ரப்பா உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ 5, ஸா 2, ப 13.

துண்டு 6.

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 40 வயதுள்ள ரப்பா உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ 4, ஸா 2, ப 04

துண்டு 7

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 40 வயதுள்ள ரப்பா உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது விசாலம் ஏ 20, ஸா 0, ப 27

துண்டு 8

காணியின் பெயர் குளோடன தோட்டம் விபரம் 40 வயதுள்ள ரப்பா உரித்தாளியின் பெயர் தபாற பெட்டி இல 258 கொண்ட கொழுமுடி (2) ல இருக்கும் ஹூனுப்பிட்டியாவில் குறுக்குப் பாதையிலுள்ள ரேஷ்கோ யந்திரசாலையைச் சேர்ந்த ரேஷ்கோ (இலங்கை) நப்பா கொம்பனியா, கறகிணறு கொ ரவலை-தொடங்கொடை-மத்துகாமத்துக் கிராமச் சங்கத்தால் கட்டப்பட்டது. விசாலம்: ஏ. 9, ஸா, 1, ப. 20,



9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் A 1,225 ம ஆரம்பபட்டம் கிராமம்—மலகம்பிட்டி.

துண்டு 1

காணியின் பெயர் கலவீட்டுவளவும், வேலனகுடாவும் விபரம் 40 வருட 32 தென்னக்கையுடைய தென்னநதோட்டமும், நெலவயலும் உரிமை பேசுவோர் தேவப்போடி சீனித்தம்பி உடையார், தேவப்போடி V V வேலுப்பிள்ளை, தேவப்போடி கனகரெத்தினம், எல்லோரும் முன்னக்காடு, கொக்கொட்டிச்சேலை, A K M வாய்பு வெவ்வை ஹஜ்ஜியா, A K M ஹனிபா ஹஜ்ஜியா, முகமமது இலமெயில் ஹஜ்ஜியா நூாமுகமமது, முகமமது ஹஜ்ஜிரா உமமா, அபுபகா ஹஜ்ஜியா பாத்துமமா, எல்லோரும் காத்தாங்குடி, குறிச்சி 4 விசாலம் ஏ 1, றா 1, ட 02 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம (ஹி) (மே) வைகாசி மாதம் 10 ந தேதி பிற்பகல் 2 30 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம (ஹி) (ஏப்ரல்) 5 த்திறை மாதம் 30 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் மூன்று பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

லா ச அருளபிரகாசம்,  
 டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

மட்டக்களப்புக் கச்சேரி,  
 1956 ம (ஹி) (மார்ச்) பங்குனிமீ 15 ந உ.

கவனிக்க வேண்டியது —இது சம்பந்தமாகக் கடிதம் வரை -வோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

குறிப்பு இல LA/7352 A

1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

அத்தற்ககலல குளத்தை புதுக்குவித்தல் எனனும் ஒரு பிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்தற்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப் பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்க கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

1956 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந திகதிய 10,822 ம இலக்க அரசினா “கெசெற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு (டிசம்பர்) மாகாழி மாதம் 22 ந திகதிய J/AL/1010 ம இலக்கப் பிரகடனத்தில் கொள்வ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்ததுளபடி :

குருநாகல் மாவட்டம், வன்னி ஹற்பத்து, ஹத்தலிப்பஹா கோறனை கீழ்க்கில் இரியாவ, அலசெடும், கிரிபதயிலெஸச எனனும் கிராமம் உள்ளுள்ள கீழ்வரும் காணிகள் .—

பட்டத்தின் இல A 1,370 ம ஆரம்பபட்டம்

துண்டு 1

காணியின் பெயர் மீகல்லண்டபுறல்குமபுற. விசாலம் ஏ 0, றா 0, ப. 24.

துண்டு 2.

காணியின் பெயர் மீகல்லண்டபுறல்குமபுற. விசாலம் ஏ 0, றா 1, ப. 36.

துண்டு 3.

காணியின் பெயர் மீகல்லண்டபுறல்குமபுற. விசாலம் ஏ 2, றா 3, ப. 32

துண்டு 4.

காணியின் பெயர் : கறம்பெயாய, அலசெடும், கறம்பெவ, கிரிபதயிலெஸச, கல்கொட்டுறென, உலப்பொத, கபுறென, கும்புககறெறென, பிரலெறெனாய, மீகலுறென விசாலம் ஏ 128, றா. 2, ப 10

துண்டு 5

காணியின் பெயர் : தம்புக்கறெறென, விசாலம் : ஏ 1, றா 2, ப. 04.

துண்டு 6.

காணியின் பெயர் . மீகலுறென விசாலம் ஏ. 1, றா 3, ப 26

துண்டு 7

காணியின் பெயர் கனடகொரெகுமபுற விசாலம் ஏ 0, றா 2, ப 36

துண்டு 8

காணியின் பெயர் கனடகொரெகுமபுற. விசாலம் ஏ 1, றா 0, ப 01

துண்டு 9

காணியின் பெயர் வெப்பொகுமபுற விசாலம் ஏ 1, றா 2 ப 06

துண்டு 10

காணியின் பெயர் கோனகறெகுமபுற விசாலம் ஏ 0, றா 1, ப 12

துண்டு 11

காணியின் பெயர் கோனகறெகுமபுற விசாலம் ஏ 1, றா 1, ப 20

துண்டு 12

காணியின் பெயர் கோனகறெகுமபுற விசாலம் ஏ 0, றா 3, ப 12

துண்டு 13

காணியின் பெயர் மெட்குமபுற விசாலம் ஏ 1, றா 0, ப 24

துண்டு 14

காணியின் பெயர் மெட்குமபுற விசாலம் ஏ 0, றா 1, ப 26

துண்டு 16

காணியின் பெயர் நடுகுமபுற விசாலம் ஏ 1, றா 2, ப 33

துண்டு 17

காணியின் பெயர் : மெட்குமபுற விசாலம் ஏ 2, றா 1, ப 33

துண்டு 18.

காணியின் பெயர் தனகறெகுமபுற விசாலம் ஏ 1, றா 0, ப 38

துண்டு 19

காணியின் பெயர் பஹல்குமபுற விசாலம் ஏ 0, றா 2, ப 23

துண்டு 20

காணியின் பெயர் பஹல்குமபுற விசாலம் ஏ 1, றா 0, ப 13

துண்டு 21

காணியின் பெயர் பஹல்குமபுற. விசாலம் ஏ 0, றா 3, ப 01

துண்டு 22

காணியின் பெயர் பஹல்குமபுற விசாலம் ஏ 1, றா 1, ப 01

துண்டு 23

காணியின் பெயர் இஹலவீறென. விசாலம் ஏ 1, றா 0, ப 02

துண்டு 24

காணியின் பெயர் இஹலவீறெனகலமுன விசாலம் ஏ 3, றா 3, ப 34

துண்டு 25

காணியின் பெயர் கோனகறெவீறென. விசாலம் ஏ 2, றா 2, ப 11

துண்டு 26

காணியின் பெயர் மஹாவீறென விசாலம் ஏ. 1, றா 0, ப 38

துண்டு 27.

காணியின் பெயர் : மஹாவீறென விசாலம் : ஏ 0, றா 3, ப 09.

துண்டு 28.

காணியின் பெயர் . மஹாவீறென. விசாலம் . ஏ. 1, றா 0, ப 29

துண்டு 29.

காணியின் பெயர் : மஹாவீறென. விசாலம் : ஏ 0, றா 2, ப 20

துண்டு 30

காணியின் பெயர் மஹாவீறென. விசாலம் ஏ 2, றா 0, ப 26

துண்டு 31.

காணியின் பெயர் . மஹாவீறென. விசாலம் ஏ 1, றா 0, ப 26

துண்டு 32.

காணியின் பெயர் . மஹாவீறென. விசாலம் : ஏ 1, றா 0, ப 38



துணை 33  
காணியின் பெயர் மஹாவீரேன விசாலம் ஏ 1, ஸ்ர 0, ப 01

துணை 34  
காணியின் பெயர் மஹாவீரேன விசாலம் ஏ 1, ஸ்ர 2, ப 17  
மேற்குறித்த காணிகளுக்கு உரிதர்ப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந் தேதி காலை 9 30 மணிகளுக்கு கல்கமுல வாடிவீட்டில் என்முனாபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை யும், நஷ்டாட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களை யும் 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பி எச் டி சொயசா,  
டின்கிரிக அரசாட்சி ஏசனாடு  
குருநாகல் கச்சேரி,  
1956 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 19 ந் உ.

கவனிக்க வேண்டியது இது சம்பந்தமாகக் கடிதம் வரலா  
வொர இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேலாம்

குறிப்பு இலா LA/7352 A

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கும் சட்டம் 7 ம் பிரிவினை  
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

அத்தற்க்கலை குளத்தை புதுக்குவித்தல் எனலும் ஒரு பரிசு  
தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள  
அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1954 ம் ஆண்டின்  
39 ம் இலக்கக் காணி கொள்கும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்  
பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின்  
7 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் நான் இத்தால் அறிவிக்க  
கின்றேன்

எடுத்துக்கொள்ளாவிருக்கும் காணிகளின் விபரம் —

1956 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் திகதிய 10,822 ம் இலக்க  
அரசினா 'கெசெற' பகுதியில் பிரசுரிக்கப்பட்ட 1955 ம் ஆண்டு  
(டிசம்பர்) மாகாழி மாதம் 22 ந் திகதிய J/AL/1010 ம் இலக்கப்  
பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள்  
தாமாணித்துள்ளபடி

குருநாகல், மாவட்டம், வனனி ஹற்பத்து ஹத்தலிப்பற்றா கோறளை  
கீழ்க்கில் இரியாபு, ஆண்டுகம், தம்பேவ கிராமங்களிலுள்ள கீழ்க்கண்ட  
காணிகள் —

படத்தின் பூல் A 1,370 ம் ஆரம்பப்படம்

துணை 35  
காணியின் பெயர் திம்பிரிகுஹவீரேன விசாலம் ஏ 6, ஸ்ர 3, ப 07

துணை 36  
காணியின் பெயர் திம்பிரிகுஹவீரேன விசாலம் ஏ 1, ஸ்ர 1, ப 25

துணை 37  
காணியின் பெயர் திம்பிரிகுஹவீரேன விசாலம் ஏ 1, ஸ்ர 2, ப 01

துணை 38  
காணியின் பெயர் கஹம்பிலியாவல்கொற்றுவ விசாலம் ஏ 1, ஸ்ர 3, ப 29

துணை 39  
காணியின் பெயர் கஹம்பிரியாவல்கொற்றுவ விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப 03

துணை 40  
காணியின் பெயர் கஹம்பிரியாவல்கொற்றுவ விசாலம் ஏ 1, ஸ்ர 1, ப 02

துணை 41  
காணியின் பெயர் கஹம்பிலியாவல்கொற்றுவ விசாலம் ஏ 1, ஸ்ர 1, ப 24

துணை 42  
காணியின் பெயர் குமபுக்கொலை விசாலம் : ஏ 4, ஸ்ர 2, ப 05

துணை 43  
காணியின் பெயர் ஆண்டுகம்வீரேன விசாலம் : ஏ 6, ஸ்ர 3, ப 35,

துணை 44  
காணியின் பெயர் ஆண்டுகம்வெல, ஆண்டுகம்வென, விசாலம் ஏ 8, ஸ்ர 3, ப 10

துணை 45  
காணியின் பெயர் பாலுக்கஹமபுற விசாலம் . ஏ 2, ஸ்ர 2, ப 31

துணை 46  
காணியின் பெயர் ஆண்டுகம்வீரேனவெனவெனவெனவென விசாலம் . ஏ 1, ஸ்ர 3, ப 11

துணை 47  
காணியின் பெயர் தியுலபிடடிய விசாலம் ஏ 3, ஸ்ர 2, ப 33

துணை 48  
காணியின் பெயர் தியுலபிடடிய விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப 23

துணை 49  
காணியின் பெயர் வீரேனேனேனேனேனேன விசாலம் ஏ 2, ஸ்ர 0, ப 08

துணை 50  
காணியின் பெயர் வீரேனேனேனேனேனேன விசாலம் ஏ 2, ஸ்ர 3 ப 21

துணை 51  
காணியின் பெயர் மாறகஹவீரேன விசாலம் ஏ 3, ஸ்ர 1, ப 26

துணை 52  
காணியின் பெயர் பஹலஹேலம்பகஹமபுற விசாலம் ஏ 3, ஸ்ர 1, ப 27

துணை 52½  
காணியின் பெயர் குமபுக்கஹவீரேனேனேனேன விசாலம் ஏ 2, ஸ்ர 0, ப 35

துணை 53  
காணியின் பெயர் வீரேனேனேனேனேனேன விசாலம் ஏ 1, ஸ்ர 2, ப. 21

துணை 54  
காணியின் பெயர் கொக்கலவீரேன விசாலம் ஏ 2, ஸ்ர. 1, ப 35

துணை 55  
காணியின் பெயர் கொக்கலவீரேன விசாலம் ஏ 2, ஸ்ர 0, ப 20

துணை 56  
காணியின் பெயர் கொக்கலவீரேன விசாலம் ஏ 2, ஸ்ர. 0, ப 11

துணை 57  
காணியின் பெயர் கொக்கலவீரேன விசாலம் . ஏ 2, ஸ்ர. 1, ப 09

துணை 58  
காணியின் பெயர் தல்கொற்றுவ விசாலம் ஏ 10, ஸ்ர. 1, ப 21.

துணை 59  
காணியின் பெயர் வெப்பெட்குமபுற, பாலுவத்த, குடவெவபாவுல  
வென விசாலம் . ஏ 36, ஸ்ர 0, ப 20.

துணை 60  
காணியின் பெயர் வெரியவல விசாலம் ஏ 1, ஸ்ர 2, ப 26

துணை 61  
காணியின் பெயர் வெரியவல விசாலம் . ஏ. 1, ஸ்ர 1, ப 19.

துணை 62  
காணியின் பெயர் வெரியவல விசாலம் ஏ 1, ஸ்ர 0, ப. 38

துணை 63  
காணியின் பெயர் வெரியவல விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 24.

துணை 64  
காணியின் பெயர் வெரியவல விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 17.

துணை 65  
காணியின் பெயர் வெரியவல விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 24.

துணை 66  
காணியின் பெயர் வெரியவல விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 12

மேற்குறித்த காணிகளுக்கு உரிதர்ப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (மார்ச்) மாகாழி மாதம் 4 ந் தேதி காலை 9 30 மணிக்

கல்கமுல வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகள்ளி தனமையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை யும், நஷ்டாட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களை 1956 ம ஓஸ் (ஏப்ரல்) சித்திரை மாதம் 26 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பி எச் டி சொயசா,  
டிஸ்திரிக் அரசாட்சி எச்சனாடு

குருநாகல் கச்சேரி,  
1956 ம ஓஸ் (மாாச) பங்குனிமீ 19 ந ட

கவனிக்க வேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரைவோ இதன குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

குறிப்பு இல LA/7352 A

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 7 ம் பிரிவினையடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டதினையடியுமான அறிவித்தல்

அத்தற்ககல்ல குளத்தைப் புதுக்குவித்தல் எனலும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்தற்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1951 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டதினையடி திருத்தப் பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

1956 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந திகதிய 10,822 ம இலக்க அரசினா “கெசெற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு (டிசம்பர்) மாகழி மாதம் 22 ந திகதிய J/A/L/1010 ம இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி

குருநாகல் மாவட்டம், வன்னி ஹற்பத்த, ஹத்தலிஸ்பஹா கோறளை கிழக்கில் இரியாவ, தம்பேவ (16), வெல்கொற்று வெவ, பவெரியாவ எனலும் கிராமங்களிலுள்ள கீழ்க்காணும் காணிகள் —

படத்தின் இல எ 1,370 ம ஆரம்பப்படம்

துணை : 67.

காணியின் பெயர் கறனடகஹவீஹேன விசாலம் எ 1, ரூ 2, ப 01.

துணை 68

காணியின் பெயர் வெரியவல் விசாலம் எ 2, ரூ 0, ப 38

துணை 69

காணியின் பெயர் கறனடகஹவீஹேன விசாலம் எ 1, ரூ 1 ப 10

துணை 70

காணியின் பெயர் கறனடகஹவீஹேன விசாலம் எ 0, ரூ 2, ப 29

துணை 71

காணியின் பெயர் நமடகஹகும்புற விசாலம் எ 0, ரூ 2, ப 20,

துணை 72

காணியின் பெயர் பாலகஹவீஹேன விசாலம் எ 5, ரூ 0 ப 24

துணை 73.

காணியின் பெயர் கனகூரியகஹகும்புற விசாலம் எ 4, ரூ 0, ப 14

துணை 74

காணியின் பெயர் வெல்கொற்று வபஹகும்புற விசாலம் எ 7, ரூ 1, ப 09

துணை 75

காணியின் பெயர் வெப்பொடகும்புற விசாலம் எ 2, ரூ 1, ப 26

துணை 76

காணியின் பெயர் வெப்பொடகும்புற விசாலம் எ 2, ரூ 3, ப 13

துணை 77

காணியின் பெயர் பஹகும்புற விசாலம் எ 2, ரூ 1, ப 16

துணை 78

காணியின் பெயர் பஹகும்புற விசாலம் எ 2, ரூ 1, ப 23

துணை 79

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 0, ரூ 3, ப 06

துணை 80

காணியின் பெயர் மீகஹகும்புற விசாலம் எ 0, ரூ 1, ப 13

துணை 81

காணியின் பெயர் மீகஹகும்புற விசாலம் எ 1, ரூ 3, ப 22

துணை 82

காணியின் பெயர் பஹகும்புற விசாலம் எ 1, ரூ 3, ப 09

துணை 83

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 4, ரூ 0, ப 10

துணை 84

காணியின் பெயர் பஹகும்புற விசாலம் எ 0, ரூ 3, ப 20

துணை 85

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 0, ரூ 1, ப 16

துணை 86

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 1, ரூ 2, ப 03

துணை 87

காணியின் பெயர் கலகும்புற விசாலம் எ 1, ரூ 2, ப 26

துணை 88

காணியின் பெயர் இஹலஹெலம்பகஹகும்புற விசாலம் எ 0, ரூ 2, ப 25

துணை 89

காணியின் பெயர் குமபுகஹகும்புற விசாலம் எ 0, ரூ 1, ப 01

துணை 90.

காணியின் பெயர் இஹல ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 1, ரூ 0, ப 05

துணை 91

காணியின் பெயர் இஹல ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 0, ரூ 3, ப 31

துணை 92

காணியின் பெயர் : இஹல ஹெலம்பகஹகும்புற விசாலம் எ 0, ரூ 3, ப 15

துணை 93

காணியின் பெயர் நமடகஹகும்புற விசாலம் எ 0, ரூ 2, ப 39

துணை 94

காணியின் பெயர் நமடகஹகும்புற விசாலம் எ 0, ரூ 2, ப 05

துணை 95

காணியின் பெயர் நமடகஹகும்புற விசாலம் எ 1, ரூ 2, ப 18

துணை 96

காணியின் பெயர் வெப்பொடகும்புற விசாலம் எ 3, ரூ 0, ப 01.

துணை 97

காணியின் பெயர் வெப்பொடகும்புற விசாலம் எ 0, ரூ 2, ப 37

துணை 98

காணியின் பெயர் வெப்பொடகும்புற, தனகஹகும்புற விசாலம் எ 1, ரூ 2, ப 14

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும்தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராளுமலாக 1956 ம ஓஸ் (மே) வைகாசி மாதம் 10 ந தேதி காலை 9 30 மணிக் கு கல்கமுல வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகள்ளி தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை யும், நஷ்டாட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களை யும் 1956 ம ஓஸ் (மே) வைகாசி மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பி எச் டி சொயசா,  
டிஸ்திரிக் அரசாட்சி எச்சனாடு

குருநாகல் கச்சேரி,  
1956 ம ஓஸ் (மாாச) பங்குனிமீ 19 ந ட.

கவனிக்கவேண்டியது — இது சம்பந்தமாகக் கடிதம் வரை  
வோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்  
குறிப்பு இல LA/7352 A

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின  
படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

அத்தற்க்கல்ல குளத்தை புதுக்குவித்தல் எனலும் ஒரு பரோங்க  
தெய்வக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள  
அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1954 ம ஆண்டின்  
39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருக்கப்  
பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நாண இத்தால் அறிவிக்க  
பெற்றேன

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

1956 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந திகதிய 10,822 ம இலக்க  
அரசினர் “கெசெற்” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு  
(டிசம்பர்) மாகாழி மாதம் 22 ந திகதிய J/L/1010 ம இலக்கப்  
பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள்  
நிர்மாணித்தனளபடி.

குருநாகல் மாவட்டம், வன்னி ஹற்பத்து, ஹத்தவிலை பஹா கோற்றை  
கிழக்கில் இரியாவ, பல்லெரியாவ எனலும் கிராமங்களிலுள்ள கீழ்க்  
காணும் காணிகள் —

படத்தின் இலக்கம் A 1,370 ம ஆரம்பப்படம்

துண்டு 99

காணியின் பெயர் பல்லெரியாவ, பன்குமபுற, துன்பெலிட்டியுவெவ  
விசாலம் ஏ 21, றா 1, ப 28

துண்டு 100

காணியின் பெயர் பஹல்குமபுற விசாலம் ஏ 2, றா 1, ப 14

துண்டு 101

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 1,  
ப 11

துண்டு 102

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற. விசாலம் ஏ 0, றா 0,  
ப 23

துண்டு 103

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 08

துண்டு 104

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 34

துண்டு 105

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் . ஏ. 0, றா 0,  
ப 23

துண்டு 106

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 13

துண்டு 107

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 12

துண்டு 108.

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 11

துண்டு 109

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 15

துண்டு 110

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 28

துண்டு 111

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 17

துண்டு 112

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 10.

துண்டு 113

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 20

துண்டு 114

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 08

துண்டு 115

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 1,  
ப 18

துண்டு 116

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற. விசாலம் ஏ 0, றா 0,  
ப 27

துண்டு 117

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 0,  
ப 39

துண்டு 118

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 1,  
ப 13

துண்டு 119

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 1,  
ப 04

துண்டு 120

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 1, றா 0,  
ப 14.

துண்டு 121

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 2,  
ப 01.

துண்டு 122

காணியின் பெயர் கடுறுமுனெகுமபுற விசாலம் ஏ 0, றா 1,  
ப 37

துண்டு 123

காணியின் பெயர் தனகஹ்குமபுற விசாலம் ஏ 1, றா 2, ப 00.

துண்டு 124

காணியின் பெயர் தனகஹ்குமபுற விசாலம் ஏ 1, றா 1, ப 06.

துண்டு 125

காணியின் பெயர் கோனகஹ்குமபுற. விசாலம் ஏ 1, றா 3, ப 33

துண்டு 126

காணியின் பெயர் வல்கரகுமபுற விசாலம் ஏ 0, றா 1, ப 35.

துண்டு 127

காணியின் பெயர் வல்கரகுமபுற விசாலம் ஏ 0, றா 0, ப 16.

துண்டு 128.

காணியின் பெயர் வல்கரகுமபுற விசாலம் . ஏ 0, றா 0, ப 20

துண்டு 129

காணியின் பெயர் வல்கரகுமபுற விசாலம் ஏ 0, றா. 2, ப 37.

துண்டு 130

காணியின் பெயர் வல்கரகுமபுற விசாலம் ஏ 0, றா 2, ப 05

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக  
1956 ம (நூ) (மே) வைகாசி மாதம் 17 ந தேதி காலை 9 30 மணிக்கு  
கல்கழுவ வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணி  
யில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை  
எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை  
யும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட  
விபரங்களையும் 1956 ம (நூ) (மே) வைகாசி மாதம் 9 ந தேதிக்கு  
முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும்  
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பீ எச் உ செயசா,  
டிஸ்திரிக அரசாட்சி ஏசண்டு.

குருநாகல் கச்சேரி,

1956 ம (நூ) (மாசி) பங்குனி 19 ந உ.

கவனிக்க வேண்டியது—இது சம்பந்தமாகக் கடிதம் வரையோ இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் குறிப்பு இல LA, 17352 A

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படிபும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

அத்தற்க்கலை குளத்தை புதுக்குவித்தல் எனலும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப் படலுள்ள 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்க கிளறேன்.

\* எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

1956 ம ஆண்டின் (ஜனவரி) தை மாதம் 20 ந திகதிய 10,822 ம இலக்க அரசினா “கெசெற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு (டிசம்பர்) மாகாழி மாதம் 22 ந திகதிய J/AL/1010 ம இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்ததுள்ளபடி.

குருநாகல் மாவட்டம், வனனி ஹற்பத்தது, ஹத்தலிபெற்றா கோற்றை கிழக்கில் கிரியாவ கிராமத்திலுள்ள கீழ்வரும் காணிகள் —

படத்தின் இல A 1,370 ம ஆரம்பப்படம்

- துண்டு 131  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 14
- துண்டு 132  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 10
- துண்டு 133  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 10.
- துண்டு 134  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 14.
- துண்டு 135  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 14.
- துண்டு 136  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 10.
- துண்டு 137  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 07
- துண்டு 138.  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 21
- துண்டு 138½  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 11
- துண்டு 139  
காணியின் பெயர் வலகற்றகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 32
- துண்டு 140  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 31
- துண்டு 141  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 21
- துண்டு 142  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 28
- துண்டு 143  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 33
- துண்டு 144.  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 16
- துண்டு 145  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 10
- துண்டு 146  
காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 19.

துண்டு 147

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 1, ப 00.

துண்டு 148

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 08

துண்டு 149

காணியின் பெயர் ஹெலம்பகஹகும்புற விசாலம் ஏ 0, றா 0, ப 03

துண்டு 150

காணியின் பெயர் மட்டெவலையினஹலாகெதறவத்தை விசாலம் ஏ 0, றா 0, ப 19

துண்டு 151

காணியின் பெயர் றகொகமருலலாகெதறவத்த விசாலம் ஏ 0, றா 0, ப 12

துண்டு 152

காணியின் பெயர் புஞ்சிறுலலாகெதறவத்த விசாலம் ஏ 0, றா 0, ப 06.

துண்டு 153

காணியின் பெயர் புஞ்சிறுலலாகெதறவத்த விசாலம் ஏ 0, றா 0, ப 09

துண்டு 154

காணியின் பெயர் மட்டொம்பருலலாகெதறவத்த விசாலம் ஏ 0, றா 0, ப 16

துண்டு 155

காணியின் பெயர் கவருலலாகெதறவத்த விசாலம் ஏ 0, றா 0, ப 34

துண்டு 156

காணியின் பெயர் மீகஹவத்த விசாலம் ஏ 0, றா 1, ப 24

துண்டு 157

காணியின் பெயர் மீகஹவத்த விசாலம் ஏ 0, றா 1, ப 23

துண்டு 158

காணியின் பெயர் மீகஹவத்த விசாலம் : ஏ 0, றா 2, ப 25.

துண்டு 159

காணியின் பெயர் கொஹொம்பகஹவத்த விசாலம் ஏ 0, றா 1, ப 36

துண்டு 160

காணியின் பெயர் சியம்பலகஹவத்த விசாலம் ஏ 0, றா 3, ப 07

துண்டு 161

காணியின் பெயர் சியம்பலகஹவத்த விசாலம் ஏ 0, றா 1, ப 00

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 5 ந தேதி காலை 9 30 மணிக்கு கல்கமுல வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம (ஆ) (மே) வைகாசி மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பீ ஏச ம செயசா,  
டிஸ்திரிக அரசாட்சி ஏசண்டு

குருநாகல் கச்சேரி,  
1956 ம (ஆ) (மாச) பங்குனி 19 ந உ.

## நாளுவித அறிவித்தல்

LK 3060

கொழும்பு மாவட்டம் ஆரம்பவமைப்புத் திட்டம்  
A 1,493—உருவவெல இஹல்

பெற்றேல் சேவை நிலையத்திற்கானவோர் இடமாக 7 ம் துண்டை (பகுதி) க் குத்தகைக்கு கிற்றல்

கொழும்பு மாவட்டம் ஹெல்கம் கோற்றை உருவ-வெல இஹலக் கிராமத்தில் ஆரம்பவமைப்புத் திட்டம் A 1,493 இல் இருப்பதும் 13 2 போசசை விஸ்தீரணமுடையதுமான 7 ம் துண்டை (பகுதி) பெற்றேல் சேவை நிலையத்துக்கானவோர் இடமாக (இதன்கத்துப் பின்னா அரசாங்க

மாகாணத்திற் எழுது வழங்கப்படும்) கொழும்பு மாவட்டம் அரசாங்க மாகாணத்திற் 1956 ம ஆண்டு வைகாசி மாதம் 15 ந் திகதி செவ்வாய்க் கிழமை முற்பகல் 11 மணிக்கு உறலவெல் வாடி வீட்டில் பிரசித்த எலத்திற் குத்தகை விற்பா எனது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 திட்டமாக வகுக்கப்பட்ட குத்தகைத் தொகையிலிருந்தே கேள்விக்கு விடப்படும் திட்டமாக வகுக்கப்பட்ட 528 ரூபாய்க்கு குறைந்த தொகைக் கேள்வி ஏற்கப்படமாட்டாது

3 அரசாங்க மாகாணத்திற் எந்தவோர் கேள்வியையாவது ஏற்றுக் கொள்ள முன் அக்கேள்வியைச் செய்தவா மனப்பூர்வமாகத் தான அத்தனை செய்தாரோ என்பது பற்றியும் குத்தகை நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவரோ என்பது பற்றியும் திருப்தி கொள்ளுதல் வேண்டும் அரசாங்க மாகாணத்திற் திருப்திப் பட்டாவிட்டால் அவர் கேள்வியை ஏற்க மறுத்து, அத்தகைய தானவோர் கேள்வி பிறக்காதது போலப் பாலித்து விற்பனையைத் தொடர்ந்து நடத்தலாம்

4 கேள்விகாரர் ஒவ்வொருவருக்கும் மேலே செல்லப்பட்ட இடத்திலும் நேரத்திலும் தாம் நேராக அல்லது தமது நம்பிக்கைக்குப் பொறுப்பான ஓர் முகவா மூலம் சமூகமளித்தல் வேண்டும் முகவர்களா யினோ இதற்கு வேண்டிய தமது நியமனக் கடித்ததை விரைவே தீர்மானித்து ஆராயப்படுத்தற்காகக் கொடுத்தல் வேண்டும்

5 சித்தியடையும் கேள்விகாரர் தமது கேள்வி ஏற்றுக்கொள்ளப் பட்டவுடனே தமது கேள்வித் தொகையினையும் முகல் ஆண்டுக் குத் தகையையும் முற்பணமாகச் செலுத்தல் வேண்டும்

6 சித்தியடையும் கேள்விகாரர் குத்தகைப்பெற்ற 14 நாட்களுக்கிடையில் ஓர் குத்தகை யுறுதியைச் செய்துகொள்ளுதல் வேண்டும் அப்படிச் செய்யத் தவறுமிடத்து அரசாங்க மாகாணத்திற் குறித்த விற்பனையைத் தள்ளுமாடி செய்து அக்கேள்விகாரர் செலுத்தியுள்ள ஏதும் கட்டுப் பணத்தையும் பறிமுதல் செய்யலாம்

7 குறித்த குத்தகை ஏனைய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனை களையும் கொண்டாயிருக்கும் —

- (அ) குத்தகைக் காலம் 20 ஆண்டுகள்
- (ஆ) வாடகை ஆண்டுக்கு ரூபா 528 ரூபா
- (இ) அரசாங்க மாகாணத்திற் இருந்து ஏற்கெனவே பெற்ற, எழுத்து மூலமான சமமதமின்றிக் குத்தகைக்காரர் குறித்த கானியை பெற்றோல் சேவை நிலையத்துக்கான இடமாக வளறி வேறெ தன்பொருடும் உபயோகிக்கக் கூடாது
- (ஈ) குத்தகைக்காரர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 6 மாதக் களுக்கிடையில், அரசாங்க மாகாணத்திற் ஏற்கெனவே அதிகார ராங்கிகாரம் அளித்த அமைப்பு பட்டத்துக்கிணங்க பெற்றேறில் மொத்தமாக விநியோகிப்பதற்கு வேண்டிய கட்டிடங்களையும் தாபனங்களையும் நிறுவிப் பூர்த்தியாகிக் கொள்ளுதல் வேண்டும்
- (உ) குத்தகைக்காரர் குறித்த கானிக் குச் செல்வதற்கான வீதிகளைப் போதிய அளவுடைய மதக்குளுடன் அரசாங்க மாகாணத்திற் திருப்தியும் வித்ததில் ஏற்படுத்தல் வேண்டும்.
- (ஊ) குத்தகைக்காரர் குறித்த குத்தகையில் தனக்கிருக்கும் நல் வரிமொகளை, குத்தகைக்குக் கொடுத்தவரின் சார்பில் கானி அதிகாரியின் எழுத்துமூலமான சமமதமின்றி, திருப்தி வாட கைக்குக் கொடுக்கவோ நன்கொடை செய்யவோ பாடுவகையவோ வேறு வித்ததிற கையளிக்கவோ கருமமாற்றவோ கூடாது
- (எ) குறித்த கானியீதும் அதன் மீதுமுள்ள கட்டிடங்களை மீதுமுள்ள சகல் வரிகளையும் விதி வரிகளையும் ஏனைய மதிப்பு வரிகளையும் குத்தகைக்காரர் செலுத்தல் வேண்டும்
- (ஏ) குத்தகை முடியும் காலத்தில் அல்லது அதற்கு முந்திக் குத்த கையை விரும் காலத்தில் குறித்த கானிக் குள் இருக்கும் கட்டிடங்களை அழித்து அக்கட்டிடச் சாமான்களைத் தழக்கக்கிக் கொள்ளக் குத்தகைக்காரர் அருகையுடையவராவார் ஆனால் அப்படியான கட்டிட அகற்றல் மிகமிகுசிய சேத்தகைக் கானிக் கு விளக்கக்கூடாது
- (ஐ) கானிக் கு மேற் பாகத்தில் இருக்கும் உருள வெல்வாடி வீடு உரிய வீத்ததில் இயங்குவதில் குத்தகைக்காரர் எப்போதாவது தலையிடக்கூடாது
- (ஐ) கானியினமீது விட்டுச் செல்லப்படும் ஏதும் கட்டத்தின் பொருட்டு அல்லது வேறு ஏதென பொருடும் அரசாங்கம் எந்த விதமான நடட சமம் கொடுப்பதற்குப் பாததிரமுடையதாகாது

8 இக்குத்தகை பற்றிய மேலும் விபரங்களுக்குக் கொழும்பு மாவட்டம் அரசாங்க மாகாணத்திற்குக் விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும்

யு ஏ. குணரத்தின,  
அரசாங்க மேல் மாகாண அதிபர்  
வி எஸ் எம் டி. மெல்லுக்காசு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம ஆர் பங்குனிமீ 19 ந உ.

கானி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் மத்திய வகுப்பு இலங்கையரை தெரிவு செய்வதற்கான கானிக் கச்சேரி  
மனனார் அரசாங்க அதிபர் அவர்கள் கீழே விபரிக்கப்பட்ட கானிகளை தேர்ந்தெடுத்தல் விண்ணப்பக்காரர்களை தெரிவு செய்யும் பொருட்டு 1956 ம ஆண்டு சித்திரை மாதம் 24 ந் திகதி முற்பகல் 10 மணிக்கு மாநகை

காரியாதிகாரி கந்தோரில் காணிக் கச்சேரியில் கானியிலிருந்திச் சட்டங்களுக்கமைய ஒரு கானிக் கச்சேரி நடத்துவார் என்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

2 மத்திய வகுப்பு இலங்கையருக்கு மாததிரமே இக்கானி என வழங்கப்படும்

3 ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கானிக் கச்சேரியில் நேரமுக்கமாய் தெரிவுபடல் வேண்டும் அல்லது தனது சார்பில் சமூகமாயிருக்க ஓர் பிரதிநிதியை அனுப்பிவைக்க வேண்டும் நேரமுக்கமாய் அல்லது பிரதி நிதிமூலம் சமூகமனியாதவாகவிரிவி விண்ணப்பங்களை கானிக் கச்சேரியில் கலனிக்கப்பட மாட்டாது

4 எல்லா விண்ணப்பங்களும் இதற்கென ஒவ்வொரு கச்சேரிகளின் மும் வழங்கப்படும் விண்ணப்பப்பததிரத்தில் எழுதப்பட்டு 1956 ம ஆண்டு சித்திரை மாதம் 12 ந் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர், முன்னர், மனனார் கச்சேரி அரசாங்க அதிபருக்கு அனுப்பப்படல் வேண்டும்

5 தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூபா 3 வீதம் கானிக் கச்சேரியில் பணம் கட்ட வேண்டும் விண்ணப்பக்காரரின் தவறுதலால் ஏற்படும் நில அளவை சார்பாக அரசினருக்கு அவ்வியற்ற செல்ல ஏற்படின் இப்பணம் திருப்தி கொடுப்பமாட்டாது இது விஷயத்தில் கானிக் கமிஷனரின் தீர்ப்பே முடிவானது

6 பின்வரும் வருமானப் பகுதிக்கு உட்பட்டவர்களுடைய விண்ணப் பங்களை மாததிரம் கலனிக்கப்படும் —

ஏக்கர் 6 வீதம் பெறுவதற்கு விவாகமானவர்களுள் ரூ 12,000 துக்கும் விவாகமானவர்களுள் ரூபா 21,000 துக்கும் வருமான வருமான எல்லைக்குட்பட்டவர்களாயிருத்தல் வேண்டும்

7. தோந்தெடுக்கப்பட்ட விண்ணப்பக்காரருக்கு கானி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் குத்தகையாகக் கொடுக்கப்படும் கானியின் வருடாந்த வாடகை திருத்தப்படாத கானியின் பெறுமதியின் நான்கு வீதம் முப்பது வருடத்துக்கொரு முறை புதுப்பிக்கக் கூடியவை

8 கானிக் குக்குத் தகுந்த பயிர்கள் அவற்றின் அருகே குறிக்கப்பட்டிருக்கிறது தோந்து ஏடுக்கப்பட்ட விண்ணப்பக்காரர்கள் அங்கீகரிக்கப்பட்ட அட்டவணியின் பிரகாரம் கானியைத் திருத்தி நிரந்தரப் பயிர்கள் செய்யவேண்டும்

9 இக்கானிக் கச்சேரி சார்பாக மேலும் விபரங்கள் அறியவிரும்பு வேர் மனனார் அரசாங்க அதிபருக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளவும்

மனனார் கச்சேரி, பிளபு பத்திராணு,  
1956 ம ஆர் பங்குனிமீ 1 ந உ. அரசாங்க அதிபர், மனனார்

- கொடுக்கப்பட்டிருக்கும் கானியின் விபரம்**
- இடம் ஆள்காட்டி வெளி, கி வி பகுதி  
காரியாதிகாரியின் பிரிவு மாநகை  
கிராமம் பரப்புக்கடந்தான  
விசாலம் 54 ஏக்கர்  
விருத்தி பலாணக்கூடிய பயிர் தென்னை, மா, தோடை, எலும்பிச்சை, மாதுளை, சோமை இலுப்பை, பலா, ராப்பலா, கமுரு, வெற்றிலை  
இலங்கை அரசாங்க சமாச்சார பத்திரிகையின் விளம்பரத்துக் கமைய . எனனும் கிராமத்தில் கானி பெறுவ தற்கான விண்ணப் பம்
1. விண்ணப்பக்காரரின் பெயரும் விலாசமும் ————
  2. நிரந்தரமாக வசிக்கும் இடம் ————
  3. தொழில் ————
  4. இலங்கையார் ? ————
  5. விவாகமானவரா ? விவாகமானவராயின் அவரது பரப்பில் இருப்பவர்களின் தொகையும், வயதும் ————
  6. விண்ணப்பக்காரர் ஒரு சங்கத்தின் சார்பாயின் அதன் தலைவா களையும் அவர்களின் சொந்த ஊர்களையும் அதன் முழுப் பங்குகளையும் அதில் இலங்கையர்கள் எத்தனை பங்குடையவா கள் என்பதையும் இலங்கையர் அல்லாதவர்கள் எத்தனை பங்குடையவர்கள் என்பதையும் குறிப்பிடுக ————
  7. வருட வருமானம், வருமான வரி காரியாலயத்தில் குறிப்பிட்ட பிரகாரம் ————
  8. தற்போது கைவசமுள்ள பணம் ————
  9. உள்ள சொந்தக் கானிகளின் விபரங்களும், அவைகளின் பரவல்களும் ————
- நெற் கானிகள் குடியிருப்புக் கானிகள்  
எ ரு ப எ ரு ப
10. அரசாங்கத்தில் வழங்கப்பட்ட கானிகளும், அவைகளின் பரவல்களும் ————
  11. விண்ணப்பம் செய்யும் கானி, விசாலம், கிராமம் ————
  12. எனன பயிர் செய்ய உத்தேசிக்கிறார் ————
  13. பயிர் செய்கக்காக வருடாந்த முதலீடு ————
- (கையொப்பம்)

LJ 1019

இல. LS 3556

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

தலைமனனா பீயா ஸ்ரீ சம்புத்த சாசுதோதய சமித்திய நமபிக்கைப் பொறுப்பாளரான திருவாளர்கள் கலு ஆராசரிகே சைமன டி சில்வா, சிரிசேன ஆராசரிகே ஆரனேலிஸ அபபுஹாமி என்பவர்கள், மனனா மாவட்டத்தைச் சேர்ந்த மனனா தீவுப்பகுதியில் தலைமனனா பீயரில் உள்ள பிரதமபடம் A 1,233 ல, 3 ம துணைக் காணியாகிய முடிக்குரிய காணியிலிருந்து சமாஹ ஃ ஏககா நிலத்தை, அதில் ஒரு புத்த ஆலயம் நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது நிலத்தின் எல்லை பின்வருமாறு —

வடக்கு, கிழக்கு, தெற்கு 3 ம துணைக்காணியின் மீதிப்பாகம் மேற்கு சொந்தக்காணி

குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவன வருகிற அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) வாடகை — வருடம் ரூபா 2 50, இது ஒவ்வொரு 33 வருடத்திற்கு ம மாற்றி அமைக்கப்படும்
- (ஆ) குத்தகைக்காரர் அந்நிலத்தை ஒரு பாஞ்சால, ஒரு புத்தகே, ஒரு பண மடுவ, ஒரு கிணறு, ஒரு பொடிபிரகாரய, ஒரு புத்த பனளிக்கூடம், புத்த குரு இருப்பிடம், இரண்டு மலச்சூடம், ஒரு யாத்திரிகள சாலை, கடல்தற்கு மாததிரம் உபயோகிக்க லாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது
- (இ) குத்தகைக்காரர் குத்தகை தொடங்கிய 2 வருடத்தின் மனனா மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமபடியாக கட்டடங்களை ஓர் புத்த ஆலயத்திற்கும் (ஆ) சொல்லிய நோக்கத்திற்கும் கட்டவேண்டும்
- (ஈ) குத்தகைக்காரர் (ஆ) வில் சொல்லிய கட்டடங்களை கட்டி முடித்த ஆறு மாத காலத்தின், பிரசித்த நமபிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட சாசனத்தின்படி அவைகளை அர்ப்பணம் செய்ய வேண்டும அபபடியாயின் குத்தகை நமபிக்கைப் பொறுப்பாளருக்கோ, அல்லது ஆலயத்தின் அதிகாரமுள்ள விகாராதிபதிக்கோ 99 வருடத்திற்குக் கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தமூலம் எனக்குக் காட்டினு லன்றி இது வழங்கப்படும்.

கொழும்பு, டபிள்யூ டபிள்யூ ஜே. மெண்டிஸ், 1956 ம ௨௩ மார்ச்சு 23 ந் உ. காணி அதிகாரிகளாக

இல. LJ 487

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கிரியுல்லிலுள்ள மெட்டப்பொல திராமத்திலுள்ள மட்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுகம் பொல ஹத்தத்திலுள்ள மெட்டப்பொலிலுள்ளதும், 386 ம முடிவான கிராமத் திட்டப்படத்தில் 126 ம காணித் துணைமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய மூன்று றூட்டு நிலத்தை அதில் சங்கத்தின் காரியத்தில ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் செய்து முடித்த மட்பாண்டங் களைச் சேமித்து வைப்பதற்குப் பிரத்தியேகமாகப் பயன்படக் கூடியதாக ஓர் பண்டசாலையும், ஒரு பயிற்சி நிலையமும் நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளவர்கள் என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 1955 ம ஆண்டு மே மாதம் 31 ந் திகதி தொடக்கம் 5 வருடங்கள்.
- (ஆ) வாடகை வருடம் ரூபா 6
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தின், குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப் படுமபடியாக அந்நிலத்தில் ஒரு பண்டசாலை யையும் ஓர் பயிற்சி நிலையத்தையும் நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு பண்டசாலையும் ஓர் பயிற்சி நிலையமும் தாபிக்க உபயோகிக்கலாமே யன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்த மூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

4 1954 ம ஆண்டு அக்டோபர் மாதம் 15 ந் திகதி முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் 10,724 ம இலக்க அரசாங்க "கேசர்" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் இத்தால் ரத்துசெய்யப் படுகிறது

கொழும்பு, டபிள்யூ டபிள்யூ ஜே. மெண்டிஸ், 1956 ம ௨௩ மார்ச்சு 23 ந் உ. காணி அதிகாரிகளாக

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

உக்குலம்பளம் கிராம அபிவிருத்திச் சங்க நமபிக்கைப் பொறுப்பாளர்களும், விஜிதபுரவைச் சேர்ந்தவர்களுமாகிய திருவாளர்கள் ஏக நாயக்க முதியானசேலாக்கே ரண பண்டாரகே ஸ்ரீநம், அபயசிங்ஹ முதியானசிலாகே அபபுஹாமி, வணிகசேகர முதியானசிலாகே லொக்கு பண்டா, அபயசிங்ஹ முதியானசிலாகே புகுசி பண்டா என்பவர்கள், அஹாராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்கம் பலாததலிலுள்ள கல வேவா வல்லக கிராமத்திலுள்ள முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய அரை ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர் என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 5 வருடம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 1
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஆறு மாத காலத்தின் அஹாராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமபடியாக அந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்த மூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே. மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம ௨௩ மார்ச்சு 23 ந் உ.

இல. LR 3392

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

ஹல்டனுவாஹு சன சமூக நிலையத்தின் நமபிக்கைப் பொறுப்பாளர்களுள் ஹல்டனுவாஹுவைச் சேர்ந்தவர்களுமாகிய திருவாளர்கள் ஜோசேப் பெரேரா திசானாயகர், சுரணீர் ஆராசரிகே டொன சைமன அபபுஹாமி, டொன பீட்டர் விக்ரம் சிங்ஹ என்பவர்கள் புத்தகம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டாபலத்தை மத்தியில் ஹல்டனுவாஹு கிராமத்திலுள்ளதும் 5,790 ம ஆரம்பப் படத்தில் 6 ம காணித் துணை மாகிய முடிக்குரிய காணியிலிருந்து, 3 றூட்டு 9 பொச்சல் பரப்பு நிலத்தை, அதில் ஒரு சன சமூக நிலைய மண்டபம் நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர், என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 5 வருடம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 12
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தின், புத்தகம் மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமபடியாக, அந்நிலத்தில் ஓர் சனசமூக நிலைய மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்
- (ஈ) மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவின பேரிலேயே, வேறு கட்டடங்களை, குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தில் ஏற்படுத்தக்கூடாது
- (உ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு சனசமூக நிலைய மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்த மூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே. மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம ௨௩ மார்ச்சு 23 ந் உ.